

# குலாந்தி

கலையாக்கங் கருதிய

மும்மாத வெளியீடு



கலை 1.

தித்திரபானு

இடு

கதிர் 2.

யாத்ப்பாணம்

July 1942

## கலை நிதி

பத்திராசிரியர் குழு

ஸ்ரீ ச. கடேசபிள்ளை, B. A., B. L., F. R. E. S., M. S. C.

The Rev. Father S. ஞானப்பிரகாசர், O. M. I.

பண்டிதர் ஸ்ரீ சி. கணபதிப்பிள்ளை

ஸ்ரீ வெ. சாகவிங்கம், Proctor, S. C.

ஸ்ரீ வை. இராமசுவாமி சர்மா, வியாகரண மஹாபாத்தியஸயர்,

ஸ்ரீ சுவாமி உருத்திரகோடூவர் (தலைமை ஆசிரியர்).

மனோஹர்

ஸ்ரீ தி. சுதாசிவ ஜயர், காரியதரிசி, யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிலிருத்திச் சங்கம்.

‘கலாநிதி’ க்காகிய கட்டுரைகள், புக்தகம், பத்திரிகை முசலியனவும்; சங்காப்பணம், விளம்பரம் என்பவை பற்றிய கடிதங்களும்; ஆகிய எல்லாம் ‘கலாநிதி’ மனேஜரும் சங்கக் காரியதரிசியும் ஆகிய தி. சுதாசிவ ஜயருக்கே அனுப்பப்படுதல் வேண்டும்.

அறிவித்தல்

எவர் ஒருவரையேனும், எக் துழுவினரையேனும், எம் மதத் தவரையேனும், அரசினரையேனும் பற்றி இகழ்ச்சிக் தறிப்புத் தோற்று எழுதப்படும் எந்த உரையும் கலாநிதியில் இடம்பெறுது.

வருட சந்தா 2 ரூ.

—

தவிப் பிரதி 50 சதம்.

சந்தாதாரர் இடம்மாறி வேறு இடத்துக்குச் செல்லும்போது தங்கள் புதிய தபால் விலாசத்தை உடனே எழுதி எமக்கு அறிவித்தல் வேண்டும்.

“தொன்றைம் மறவேல்”



# கலா நிதி

யாழ்ப்பாணம்

ஆரிய திராவிட பாஷாபிலிருத்திச் சங்கத்தினின்றும்  
கலையாக்கங் கருதி வெளிவரும்  
மும்மாத வெளியீடு

கலை 1

கதிர் 2

ஆடி, 1942.

---

---

ஏறுபல கலைநிரப்பி யிருமைநல மருளி  
எழுமைக்கு மகலாத இருங்துணையா யிருக்கும்  
தேறுகலைப் பெருமாட்டி யிருளோட்டு திருத்தாள்  
சிந்தைமொழி மெய்களினுல் வந்தனைகள் செய்வாம்.

ஈரெட்டுக் கலைமுற்றி யிறங்குமதி நான்  
எண்ணெட்டுக் கலைநிரம்பி யேறியெங்கும் பரவிக்  
காருற்ற விருளாகற்றிக் “கலாநிதி”யாங் குழவி  
கண்ணுமுயிர்க் கவசமுமாய்க் கலந்துசிறந் திடவே.

நவாஸியூர் ஸ்ரீ க. சோமசுந்தரப் புலவர்.

---

# உள்ளுறை

பக்கம்.

கலாநிதிவரவேற்பு

1

ஸ்ரீ ச. பஞ்சாகூர ஜியர்

## இலக்கியம்

நம் கலைப்பண்புகளின் மறுமலர்ச்சி

2

ஸ்ரீ ஏ. கோதண்டராமன், எம். ஏ. பி. எஸ்.

பரிமேலழகர் உரைமாண்பு

10

ஷயாகரண முடேகாபாத்தியாய் ஸ்ரீ. வை. இராமசுவாமி சர்மா  
அவர்கள்

மறைங்த தமிழ்நூல்களிற் கிலபகுதிகள் (முற்றோடர்)

17

பண்டிதர் ஸ்ரீ கா. பொ. இரந்தினம் அவர்கள்

B. O. L. Madras.

## கலைகள்

திராவிடசிற்பத்தால் ஈழசிற்பம் அடைங்த சிறப்பு

26

ஸ்ரீ க. வெரத்தினம் அவர்கள்

பழங்குமியரின் யாழ்க்கருவிகள்

33

பண்டைத்தமிழரின் இசைக்கருவிகள்

44

ஸ்ரீ சுவரமி விபுலாங்குர் அவர்கள்

## சரித்திரம்

யாழ்ப்பாணச் சரித்திர சந்திரினக

49

“சுதிரப்பியர்”

கடைச்சங்க காலத்தைப்பற்றிய ஒரு குறிப்பு

58

ஸ்ரீ மா. பீதாம்பரம் அவர்கள்

## கட்டுரை

தமிழ் அகராதிகள்

61

ஸ்ரீ C. நடராசா அவர்கள்

தழைகள்.

“அகோர சமாச்சாரம்”	67
பண்டிதர் ஸ்ரீ செ. நடராசா அவர்கள்	
இன்பவதி [ஒரு வண்ணினாட்டுக்கதை] (முற்றோட்டு)	75
கவிதைகள்	
உணவுப்பொருள்·விருத்தி	81
ஸ்ரீ ச. பஞ்சாங்கர ஜியர்	
புலவன் பெற்ற புவி	83
பண்டிதர் ஸ்ரீ வி. கே. பி. நாதன் அவர்கள்	
சிவமகிழமைத் துதி	85
ஸ்ரீ தி. சதாசிவ ஜியர் அவர்கள்	
கையறு நிலை	
மகாமகோபாத்தியாய்	
டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள்	89
ஸ்ரீ அநூ. தியாகராசா அவர்கள்	
இரங்கற்பாக்கள் I	97
நவாஸியூர் ஸ்ரீ க. சோமசுந்தரப் புலவர் அவர்கள்	
இரங்கற்பாக்கள் II	98
ஆசிரியர் ஸ்ரீ S. அடைக்கலமுத்து அவர்கள்	
புத்தக விமரிசனம்	100
சங்கத்துப் பரிட்சைப் பேறு	102
சங்கப் பரீகூலகர்கள்	105
ஆசிரியர் குறிப்புக்கள்	106

# S. S. சண்முகந்தன் & சன்ல் யாற்பானம்.

—வை—

## சில புதிய மிரசுரங்கள்.

வ. எ. சரவணமுத்து

கணிதங்கள்		மனக்கணிதங்கள்	
2-ம் வகுப்பு விலை	சதம் 35	2-ம் வகுப்பு விலை	சதம் 20
3-ம் " " "	40	3-ம் " " "	25
4-ம் " " "	50	4-ம் " " "	30
5-ம் " " "	60	5-ம் " " "	30
6-ம் " (அச்சில்)		6-ம் " (அச்சில்)	

## கடி இயல்.

ஆக்கியோன்: V. E. சுவாமிநாத்

6-ம் வகுப்பு விலை சதம் 45. 8-ம் வகுப்பு விலை சதம் 75.

7-ம் வகுப்பு அச்சில்.

உலக பூமி சாஸ்திரம்	ஆக்கியோன்: V. K. சண்முகம்	நாட்டுச் சீவனசாஸ்திரம்	கலாசங்க வெளியீடு
உயர்தர மாணவர்களுக்கு	மிகவும் உபயோக முள்ளது	1-ம் பாகம் விலை ரூ. 1-25	விலை ரூபா 2-00. 2-ம் , , , ரூ. 1-25

## தற்காலச் சரித்திரச் சுருக்கம்

(1796-ம் ஆண்டு தொடக்கம்)

ஆக்கியோன்: S. பிறர்

விலை ரூபா 1-25.

போது அறிவு விழுவிட விலை சதம் 60.

அபிநியப் பாட்டு விலை சதம் 25.

ஆக்கியோன்: K. இராசையா

சுன்னாகம்

வட - இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகத்தாரால்  
வெளியீடுப்பட்ட

**பாடசாலைகளின்**

**உபயோகத்துக்குரிய புத்தகங்கள்**

பாலி வழுப்பு கீற்பிரிவி	ச.
பாலபோதினி அரிவரிப் புத்தகம்	15
மாணவர் தமிழ்வாசகம் (கீழ்ப்பிரிவு)	18
பாலி வழுப்பு மேற்பிரிவி	
பாலபோதினி முதம்புத்தகம்	18
மாணவர் தமிழ்வாசகம் (மேற்பிரிவு)	20
இரண்டாண்தரம்	
பாலபோதினி (இரண்டாம்புத்தகம்)	25
மாணவர் தமிழ்வாசகம் "	30
பரதன் (உபபாடபுத்தகம்)	25
சரித்திர கதாவாசகம்	25
பூமிசாஸ்திரக் கதைகள்	30
மூன்றாண்தரம்	
பாலபோதினி (மூன்றாம் புத்தகம்)	30
இராஜா தேசிங்கு (உபபாட புத்தகம்)	25
சரித்திர கதாவாசகம்	30
பூமிசாஸ்திரக் கதைகள்	35
நான்காண்தரம்	
பாலபோதினி (நான்காம் புத்தகம்)	40
தமயந்தி (உபபாட புத்தகம்)	30
சரித்திர கதாவாசகம்	40
பூமிசாஸ்திரக் கதைகள்	45
ஐந்தாண்தரம்	
பாலபோதினி (ஐந்தாம் புத்தகம்)	50
குசேலர் சரித்திரம் (உபபாட புத்தகம்)	40
தமிழ்மொழிப் பசீற்சியும் தேர்ச்சியும்	75
பூமிசாஸ்திரக் கதைகள்	60
ஆறாண்தரம்	
தமிழ்மஞ்சரி 1.ம் பாகம் (இலக்கியம்)	50
இராகுவமிச சரிதாமிர்தம்	50
இதோபதேசம்	50
சிகபால சரிதம்	60
குடி இயல் நூல் (முதற் புத்தகம்)	50
ஏழாண்தரம்	
தமிழ் மஞ்சரி 2.ம் பாகம் (இலக்கியம்)	65
தமிழ் இலக்கியக் திரட்டு	60
திருமாவளவன்	50
கிராதார்ச்சனியம்	60
குடி இயல் நூல் இரண்டாம் புத்தகம்)	50

**தனவுக்குமி புத்தகசாலை, சுன்னாகம்.**

கடவுள்துணை.

# க ல ர நி தி

“கலாநிதி” வரவேற்பு

ஸ்ரீ ச. பஞ்சாக்ஷரலூயர் அவர்கள்.

சித்திர பானுவினிற் சித்திரா பூரணையிற்  
புத்தமுகம் பெய்துடமே. போலுதித்த—சுத்த  
“கலாநிதி”தா னல்குங் கதிர்னிலாக் காட்டிற்  
நேலாநிதியு மாது மினி.

ஆக்கமிகு யாழ்ப்பாணத் தாரியதி ராவிடமே  
காக்கு மியற்கழகக் காரிய மாய்ப்—பூக்கும்  
“கலாநிதி” யேவருக! கற்றேர்க டங்கை  
உலாநிலை யென்று முற.

“தொன்மை மறவேற்” ரேட்டருறுஉஞ் சங்கத்தின்  
தன்மைமிளிர் பத்திரிகை தானுகும்—போன்மைக்  
கலாநிதி யென்னுங் கலைவாணி வாழி!  
சலாமிடவே பண்டிதர்கள் தாம்.

தோத்திர நூன்முகங் துயோர் தருவாழ்த்து  
சாத்திர சாசனங் தாங்குதமிழ்—மாத்திரமோ  
காதை புலமையோர் கட்டுரைக ணுல்யாப்பு  
லூதுங் “கலாநிதி”யி ஞேத்து.

ஆண்டிற் கதிர்நான்கி ஞேட்சிசேய்“க லாநிதி”தான்  
வேண்டுபயன் நரன் கும் வினைக்குமே—ஈண்டுகைம  
மும்மதி காட்டும் முழுமதியே யாகுமால்  
அம்ம! அது போற்றிடு வாம்.

## நம் கலைப்பண்புகளின் மறுமலர்ச்சி

டி. கோதண்டராமன், எம். ஏ., டி. எல்.

சோதிமயமானதொரு பவனி நம் கண்முன்னே செல்லுகின் றது. அது நானுகித நிறங்களுடைய தன் ஒளிக்கதிர்களை வழியெங்கும் விகிக்கொண்டு முன்னேறுகின்றது. வழிசெடுகப் பலர் தங்கள் தங்களுக்கே உரித்தான் ஆடையளிகளைப் பூண்டு அதிற் சேர்ந்து கொள்ளுகின்றனர். அனைவருக்கும் அதில் கொரவமான இடமுண்டு. ஆனால் அது, எவ்வரையும் வருந்து யழைப்பதில்லை; எவ்வருக்காகவும் காத்திருப்பதில்லை.

உலகவாற்க்கையின் முன்னேற்றத்தின் ஒரு சித்திரமாகும்திது. ஒவ்வொரு நாடும் இப்பவனியிடம் தன் கலைச்செல்லுங்களையும் மரபுகளையும் கொணர்ந்து காணிக்கையாகச் செலுத்தி, அவற்றிற்குப் பதிலாகத் தனக்குப் புக்குதியிரளிக்கவும் வளஞ்சு செய்யவும் வல்ல இதர செல்லுங்களை ஏற்றுக்கொண்டு, அவற்றைத் தன்மயமாக்கிப் புத்துருவு பெறுகின்றது. இப்பரஸ்பர ஊடாட்டமே வாழ்க்கையின் ரகசியம். இதில் விருப்புஞ் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத நாடு, உயிரின் ஒட்டம் ஒடுக்கீத் தேங்கி, நாள்டையில் மெலிந்து உருக்கெறியாமல் மறையவாகின்றது.

இவ் வலகப் பவனியில், இப்பரஸ்பர ஊடாட்டத்தில் பாரதநாடும் தனக்குரிய பங்கெடுத்துக்கொண்டு வருகின்றது என்பது மகிழ்ச்சிக்குரியதொரு விஷயமாகும். இந்திய மக்கள் தங்கள் உயிய கலைப்பண்புகளை உலகிற்கு ஈயவும், உலகில் சிறந்து விளங்கும் பிற கலைப் பண்புகளை ஏற்றுத் தன்மயமாக்கித் தம் பண்புகளை மேலும் வளஞ்சு செய்யவும் முற்பட்டுள்ளனர். இப்பரஸ்பர ஊடாட்டத்திலிருந்தும் கலையாக்கத்திலிருந்தும் வெளிப்படும் கலைத்திகழ்ச்சியே இந்திய மறுமலர்ச்சி இயக்கமாகும்.

உயிருடன் துடிக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் தனிக் கலைப் பண்புகள் காணப்படுவதைப் போலவே, நமது பாரத நாட்டிற்கும்

## நம் கலைப் பண்பு

தனிக் கலைப் பண்புகளுண்டு. இவையே நமது முதூரைதயர் நமக்களித்துவிட்டுச் சென்ற அருந்தனமாகும். கால மாறுதல்களினாலோ, அன்னிய கலாசாரங்களுடன் நமக்கேற்பட்டுள்ளதொடர்புகளினாலோ அழிந்துபோகாவண்ணம் இவற்றைக் காப்பது நமது புனிதமான கடமையாகும். இது இன்று அணிவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

ஆனால், நமது தனிக் கலைப் பண்புகள் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் என்ன? அவை கால தேச வர்த்தமானங்களுக் கணக்க யாதொரு மாறுதலும் முன்னேற்றமும் அடையாமல் என்றென்றும் ஒருபடியாக இருக்கவேண்டும் என்பதுதானு அது? தூர்திர்ஷ்டவாமாக, நமது கலைப் பண்புகள் நம்மயமரகவே இருப்பதன்பொருடு அவை என்றென்றும் முன்னேற்றமும், மாறுதலற்றும், பழகை பொருந்தியும் இருத்தல் வேண்டும் என்னும் நம்பிக்கை யுடையோர் ஒரு சிலர் நம்மிடையே இன்றும் இருந்துதான் வருகின்றனர். நம்முடைய பழைய ஜிதி கங்கள், தத்துவங்கள், சமய சமூக ஆசாரங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதே, பத்திரமான தேசாழிமானமுள்ள வழியென இவர்கள் கருதுகின்றனர். மேலும், மேலை நாட்டுக் கலைப்பண்புகள் நம்மிடையே பரவாமல் தடுத்தும், ஏற்கெனவே வர்த்துவங்களுடைய அறவே யொழித்தும், நமது தனிப்பண்புகளைத் தூப்பமையாக வைக்கிருக்கவேண்டுமென்றும் இவர்கள் வற்புறுத்துகின்றனர். இவர்களுக்கு ரேம்மாரூக, மேலைநாட்டுக் கலைப்பண்புகளை உயர்ந்தவை யென்றும், அவையே நாட்டில் முற்றும் பரவி ஆக்கம்பெற வேண்டுமென்றும், இங்கிய மக்களின் பரம்பரைச் செல்வங்கள் யாவும் சீவனிழந்தலை, சொத்தை, அழுகிப்போனவை என்றும் வலியுறுத்தும் மற்றொரு சாராரும் இருந்துவருகின்றனர். ஆனால், ராடு இன்றுள்ள நிலைமையில், இவ் இருசாராரும் சொற்பதொகையினரேயாவர். இன்று மேலை நடுக்களின் கலைப் பண்புகளின் தொடர்பு நமது வாழ்க்கையின் பல துறைகளிலும் வேலூன்றி, நம் பண்டைப் பண்புகளைப் பல வழிகளிலும் பாதுக்கும், உருக்குலைத்தும், உருமாற்றியும்

வருவது கண்கூடு. இதனால் புதுக் கலைப் பண்புகள் ஏற்பட்டுவருகின்றன. இவற்றையே இந்திய மறுமலர்ச்சியென வழங்கிவருகின்றோம். ஆயினும், இம் மறுமலர்ச்சி இயக்கக்கூடில், அடிப்படையான நம்முடைய தனிப் பண்புகளைக் கைவிடாமல் பார்த்துக் கொள்வது இன்றியமையாததாகு மென்பதை அறிஞர்கள் கவலையுடன் உணர்க்குவருகின்றனர். இந்த நிலையில் இம் மறுமலர்ச்சியின் போக்கை ஒரு சிற்று ஆராய்வோம்.

ஊழினையின் பயனுக் நமது பழம் பெரு நாடு மெல்ல மெல்லச் சக்தி யிழுக்கு. சந்தேகக்குறையைச் சென்ற நூற்றுண்டின் தொடக்கத்தில் பிரிட்டிஷாரின் ஆதினத்திற் குட்படலாயிற்று. இகள் பயனுக, மேலொட்டு நாகரிகமும் கலைப்பண்புகளுமே சில காலம் நாடிடங்கும் பரவி மேலோங்கலாயிற்று. அந்த நிலையில், பாரத நாட்டின் தனிப் பண்புகள் இருப்பதா, இறப்பதா வென்றும் நிலைமைக்கு வந்துவிட்டன. அந்த நெருக்கடியான காலங்களிலே தான், புதுயுகத் தூதர்கள் என நாம் பெரிதும் போற்றும் ராஜாராம் மோகன்ராம், சசுவர சந்திர வித்தியா சாகரர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, கேசவ சந்திரசேனர், மகரிஷி தேவேந்திர நாத தாகுர், பகவான் ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் முதலியோர் நமது புராதனப் பண்புகளின் மேன்மையைப் பறையறாங்கு, நம் இழிவுணர்ச்சியை யகற்றிக் கைதுக்கிவிட்டதுடன், நம் பழங்கலைப் பண்புகள் எவ்வளவுதான் சிறந்தனவாக இருப்பதும், அவற்றிலேயே அழுக்கிப் புதுவரம்புக்குரிய புதுக்காற்றும் புது ஒளியும் அவற்றின்மீது படாவண்ணம் பாதுகாப்ப முயல்வது அறிவினமே யென்றும், புதுப் பண்புகளையும் பயன்படுத்தி, நம் மிடையே பழுதுற்றவற்றை விலக்கி, நம்மைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டுமென்றும் போதித்துச் சென்றனர். இப் போதனையின் பயனுக் நம் கலைப் பண்புகள் காலத்திற்கேற்ற முறையில் செலவும் ஒளியும் பெற்று முன்னேற வேண்டுமாயின், நாம் பழமையை நோக்குவதோடு எதிர்காலத்தையும் நோக்கவேண்டுமென்றும், மாறி வரும்காலத்தின் தேவைக்குக் கக்கபடி பழஞ் செல்வத்தை நடைமுறையிலுள்ள செலாவணியாக மாற்றவேண்டுமென்றும்

மக்கள் தெளியலரயினர். நாள்டைவில், அகில உலக சமரசத்தின் தூதராகிய ரவிந்திரர், அஹிமச அன்பு என்னும் ஆயுதங்கள் தாங்கி, அமுக்கப்படுவோரின் உரிமைகளை வற்புறுத்தும் மகாத்மா கரங்கி, நாடு சுதங்திரமடையவேண்டித் தன்னையே முற்றிலும் ஈந்த தீரான ஜவஹர்லால்நேரு ஆகியோரின் சக்கி வாய்ந்த தலை மையின் கீழ் நாடு பல துறைகளிலும் விழிப்புற்று ஏதிர்கால வாழ் வுக்கு ஆயத்தமாகி வருவதையும் காண்கிறோம். இன்று மக்களிடையே ஒரு புது நம்பிக்கையும், தீவிர தேசியவாதமும், சமூகச் சமயச் சீர்திருத்த மனப்பான்மையும், இலக்கியம், இசை, நுண்கலை ஆகியவற்றின் மூலமாக நம் அந்தரங்க சீவீனையும், ஆன்ம சக்தியையும், உள்ளத் துணர்ச்சிகளையும் வெளிப்படுத்த வேண்டுமென்னும் ஒரு தொண்டுதலும், கல்வி, விஞ்ஞானம், தொழில், வாரிகம், ராணுவம், அரசியல் ஆகிய எல்லாத் துறைகளிலும் வெற்றியுறவிளங்கவும், உலகப் பெருஷிழாவில் நமக்குரிய அக்தஸ்தைப் பெறவும் ஓர் அவாவும் கிடமாகக் காணப்படுகின்றன. இவை யாவும் நமது நாடு மெல்ல மெல்ல அடைந்துவரும் புத்துயிர்ப்பின் நிச்சயமான அற்குறிகளே.

இலக்கிய வளர்ச்சியை எடுத்துக்கொள்வோம். இன்று நமது காட்டிலுள்ள பிரதான மொழிகள் யாவும் புத்துயிரும் புத்துருவும் தாங்கி எழிலுடன் இலக்கி வருகின்றன. இந்கிய மொழிகளுள் பெரிதும் வளர்ச்சி யடைந்துள்ள வங்கத்தில் கவியரசர் தாகுர் இன்றும் கோபுரம் போன்ற உயர்ந்து விளங்குகிறார். முன்வி பிரேம் சந்து சிறு கதைகளையும் நாவல்களையும் வெற்றியுடன் கையாண்டு இந்தி மொழியில் ஒரு புதிய வசனங்கடையை உண்டுபண்ணி யிருக்கிறார். மௌலானு அல்டப் உசேன் அவி, நாஜீர் அகமது, சையது சஜ்ஜத்ஜாஹிர், சர் - மகமது இக்பால், இஸ்ரர் - உல் - ஹக் மஜாஜ் ஆகியோர் உருது மொழிக்குப் புது சீவீன் யளித்துள்ளனர். குஜராத்திக்கு கிருஷ்ணலால் மேரகன்லால் ஜவேரியும், மராத்திக்குத் திலகர், சேர்கர், சரண்டிகர், வியாராம் சரண்குப்தர் ஆகியோரும், தேவுங்குக்கு அப்பாராவ், வெங்கடரசலம் கிந்த தீட்சதலு முதலிய சிறுகதை எழுத்தாளரும், சிவசங்கர சாஸ்

திரி, அடிவிபாபிராசு என்னும் கலைஞர்களும், ராமிரெட்டி என்னும் நாடகாசிரியரும் இன்னும் பலரும், மலையாளத்திற்குக் கவிவள்ளத்தோறும், அப்பன் தம்புராண், இ. வி. கிருஷ்ணபிள்ளை, சூன்னி ராம மேனன் முதலியோரும், கண்ணடத்திற்குக் கெம்பு நாராயணன், பஞ்சே மங்கேசராவ், முஹிரிய திம்மப்பையா, மஸ்தி வெங்கடேசம்யங்கார் ஆகியேரும், தமிழுக்கு வேதநாயகம் பிள்ளை, ராஜங்கமயர், ஆறுமுகநாவலர், மாதவையா, வ. வே. சு. அப்யர், சுப்பிரமணியபாரதி, திரு. வி. கலிபாணசுந்தரமுதலியார், தமிழ்வெள் உமாமகேசவரம்பிள்ளை, டாக்டர் சாமிநாதையர், சுவரமி விபுலராண்தர், பண்டிதமணி மகோபாத்தியாய கதிரேசச் செட்டியார், சேரமசுந்தர பாரதி, சுவரமி சுத்தானங்த பாரதி, பாரதிதாசன், ராமவிக்கம்பிள்ளை, வ. ரா., டி. கே. சிதம்பரநாத முதலியர் ஆகியோரும் இன்னும் பல எண்ணில் அடங்காத இளம் எழுத்தாளர்களும் பெருஞ்சேவை புரிச்துள்ளனர்.

சுதேச மொழிகளில் மட்டுமன்றி, ஆங்கில மொழியிலும் சில திறமை வாய்த்த எழுத்தாளர்கள் கவிதைகளும் கலைகளும் இயற்றிப் புகழுமைந்து வருகின்றனர். இவர்களுள் பீஞ்சிவிந்தர், தோருத்தி, மன்மோகன்கோஷ், சௌராஜினிகாட்டு, அரீந்திரநாத் சட்டோபாத்தியாயர், ஜி. கே. செட்டிர், உமாதூண் கபீர், செத்து முதலிய கவிகளும், மூலகராஜ் ஆனந்தர், மஞ்சீசுரி ஈசுவரன், வேங்கட ரமணி, ஆர். கே. நாராயணன் முதலிய கதாசிரியர்களும் குற்பிடத்தக்கவர்கள் ஆவர்.

மொழியிலும் இலங்கியத்திலும் மட்டுமன்றி, இசை, நடனம், நாடகம், ஒவியம் ஆகிய நுண்கலைகளிலும் சுக்திவரயங்த இயக்கங்கள் தோன்றி வருகின்றன. கணியரசர் ரவீங்கிரர் திறுவிய சாந்தி நிதீகதனம், இக்கலைகளை உயிர்ப்பிப்பதிலும், பண்படுத்துவதிலும் பெருஞ்சேவைபுரிந்துள்ளது. ஹல்கர், நக்தலால் போஸ், அவாங்கிரி நாத தாகுர், கசனேந்திரநாத தாகுர், அமிர்தசேர்கில், பத்தண்டி முதலியோர் புகழ்வாய்ந்த கலைஞர்களாவர். உதய சங்கர சின் அல்மோரா நாட்டியக் கழகமும், ருக்குமணி தேவியின் கலா

சேத்திரமும் நாட்டியக் கலைக்குப் புக்குமிரளித்துவருகின்றன. தென்னுட்டில் தமிழிசை இயக்கம் தோன்றி மக்களிடையே இசை யுணர்ச்சியைப் பெரிதும் பரப்பிவருகின்றது. நாட்டுப் புறங்களில் மூம் பூர்வீகக் குடிகளிடையிலும் காணப்படும் நாடோடிப் பாடுகள், கணதகள், நடனங்கள் ஆகியவை ஆர்வமுடன் சேகரிக்கப் பட்டு நமது பலதிறப்பட்ட கலையரக்கத்திற்குரிய சாதனங்களாகப் பயன்பட்டுவருகின்றன.

மேலும், பெளதிக் சாத்திர ஆராய்ச்சியில் டாக்டர் சி. வி. ராமன், டாக்டர் கிருஷ்ணன் ஆகியோரும், தாவர சாத்திரத்தில் சர். ஜே. வி. பேரஸாம், ரசாயன சாத்திரத்தில் டாக்டர் டி. வி. ரேயும், உமிர் நாவில், டாக்டர் பிர்பால் சாலுனினியும், கணிதசாத்திரத்தில் டாக்டர் மேகநாதஷாவும், தத்துவ சாத்திரத்தில் சர் - ராதாகிருஷ்ணனும் தங்கள் மேஜதையைக் காட்டியுள்ளனர்.

பெண்மணிகளும் விழிப்படைந்துள்ளனர். அவர்களுள் சரோஜினி நாயுடு, பண்டித ராம்பாய், அமிர்தலால் கெளர், சரோநளினதத், கமலா சட்டோபாதத்தியாயா, விஜுபலட்சுமி பண்டித் லட்சுமிபதி ரெட்டி முதலியோர் தலைகிறந்து விளங்குகின்றனர். அகில இந்திய பெண்கள் மகாநாடு என்பது இக்காலப் பெண்களின் ஆர்வங்களையும் அவர்களின் சேவையையும் வெளிப்படையாகக் காட்டும் ஒரு ஸ்தரபனமாகும்.

மறுமலர்ச்சி யடைந்த இந்தியக் கலைகள் அயல் நாடுகளிலும் பரவிவருகின்றன. போலந்து ஆக்கிரமிக்கப்படுமுன், அற்ஞர்வெள்ளனி பிரேக்கில் வங்க இலக்கியத்தையாறாய்ந்து மதிப்பிட முற்பட்டிருந்தார். இஸ்கிரியரபின் என்னும் ரூவியரும், தெஸ்லி என்னும் பிரெஞ்சுக்காரரும் கீழ்நாட்டு இசையின் முக்கியாம்சத்தைத் தங்கள் இசையிலும் நுழைக்க ஒரு புதிய இயக்கம் ஆரம்பித்திருந்தனர். கேம்பிரிட்ஜ் அற்ஞரான ஜோட் என்பவரும், அமெரிக்க அற்ஞரான சாண்டர்ஸ் என்பவரும் இந்தியச் சிந்தனைகளுக்கு வியாக்கியானாம் செய்து வருகின்றனர். கலைஞர் ரோயெரிக் இந்தியக் கலைகளை

நியுபார்க்கில் விளம்பரப் படுத்தி அமெரிக்கரிடையே பேருக்கத்தை உண்டாக்கினார். இந்திய இலக்கியங்களையும் கலைகளையும் சிங்கனைகளையும் பற்றி மேலோட்டினர் மெல்ல மெல்ல அறிந்து அவற்றின் மதிப்பை உணர்த்து வருகின்றனர் என்பதற்கு இவை சில அற்குறிகளாகும்.

இன்று நடைபெற்றுவரும் கலைப்பண்புகளின் மறுமலர்ச்சியை இதுகாறும் ஒரு சிற்று ஆராயலானாலே. பல இனங்கள், பல சமயங்கள், பல பிரிவுகளிடங்கிய இப்பரந்த நாட்டில், பல நாகரிகப் படிகளிலுள்ள மக்களிடையே காணப்பெறும் இப்புக்துயிர்ப்பானது, பல போக்குகள் கொண்டதொரு மகத்தான் இயக்கமாகும். பேரக்குகள் பலவாயினும், அடிப்படையான லட்சியம் ஒன்றே யென்பது உணரற்பாலது. மனிதனின் ஆக்மீக விடுதலையே இந்த லட்சியமாகும். இதனை மேறும் விளக்கமுறக்காது வோம்.

இந்திய மக்களின் புராதனக் கலைஞரங்களும் நாகரிகப் பண்புகளும் கேவலம் இந்திரிய நுகர்ச்சிக்காகவோ, மனம் உயிர் உடல்களின் திருப்திக்காகவோ ஏழுந்தனவுள்ள. அவை ஆழந்த பொருளும் நோக்கு முடியனவாகவே பண்டு தொட்டு இலங்கி வங்கிருக்கின்றன. நம் பண்டைக்கால ரிவிகள் உலகத்தைச் சித்துப் பொருளென்றும், அசித்துப் பொருளென்றும் இரு கூருகப் பிரித்து, அவற்றுள் சித்துப் பொருளே அசித்தையும் அடக்கிய பேருண்மை யெனக் கொண்டனர். சடமயமாயுள்ள இவ் வுகவாழ்க்கையில் சூட்சமமாயுள்ள சித்தே எங்கும் வியாபித்து ஆட்சி செய்யும்படி செய்தும், இருமைகளும் வேற்றுமைகளும் மலின்துள்ள இத்தோற்று வுகில் அழுந்தியிடாமல், இவற்றைக் கடந்து நிற்கும் சின்மயமான பூரணானில் ஒன்றியும், இவ்வுகில் சுதந்திர புருடர்களாக இன்புற்று வாழுவேண்டு மென்பதே அவர்களது பேரவாக விருந்தது. இப்பேரவாவைத்தான் அவர்கள் ஆண்ட வனுக்கு நாள்தோறும் செய்துகொண்ட விண்ணப்பத்தில் இவ்வண்ணமாக வெளியிட்டனர்:

இறைவா!

அசத்திலிருந்து சக்துக்கு வழிகாட்டு!

இருளிலிருந்து ஒளிக்கு வழிகாட்டு!

இறப்பிலிருந்து இறவாமைக்கு வழிகாட்டு!

தங்கள் பேரனுபவித்தில் கண்ட இவ் வுண்மைகளை இப் பூலக வாழ்க்கையில் வாழும் பொருட்டே சமூகத்தில் தொழிலையாதார மாகக் கொண்ட நான்கு சாகிகளையும், அறங்களை ஆதாரமாகக் கொண்ட நான்கு ஆச்சிரமங்களையும், அக்காலத்திற் குகங்க முறையில் வகுக்துக்கொண்டனர். இவ் வழியில் இன்னும் தீசிரமாகச் செல்லுவோருக்கு ஞானம், பற்றற்ற பணி, இறைவளைச் சரணடைந்து தன்னை மறந்து அவனிடம் அமிழுங்குவிடும் அன்பு ஆகிய யோகமுறைகளையும் கண்டனர். இங்களும் ஆன்ம விடுதலையின் பொருட்டு, ஞான மரச்க்கத்தில் செல்வோருக்கு அனுகூலமாக, இசை, சிற்பம், ஒவியம் பேரன்ற நுண்களைச் சுரதனங்களாகக் காட்டினர். இவ்வண்மைகளேவே நம் பெரியார்களிற் பலர் ஆன்ம விடுதலை யடைந்து வீடுபேறு எய்தினர்.

நம் முன்னேர்கள் இப் பேருண்மைகளை ஆதாரமாகக் கொண்டே நம் கலைஞரங்களையும் பண்புகளையும் வளர்த்தனர். கால மாறுதல்களினாலும் அன்னிய அரசாட்சியினாலும் சில சமயம் மழுங்கினபோதிலும், நம்முள்ளத்தி ஒள்ளே இவை ஊற்க கிடக்கின்றன. மறு மலச்ச்சி எழுத்தாளர்களிற் சிலர் இவற்றைப் புறக்கணித்து மேலை நாட்டுப் பண்புகளை துப்படியே நுழைக்கச் செய்த முயற்சி பலிக்கவில்லை, ஏனெனில் நம் மக்களிடையே நம்முடைய தனிப் பண்புகள் வேறுன்றி இருக்கின்றன. ஆயினும் இவற்றை ஆதாரமாகக் கொண்டு மேலை நாட்டினரின் உறுதியளிக்கும் புதிய பண்புகளையும் ஏற்றுச் சீர்ணித்துத் தன்மட்மாக்கி விடுவது இன்றீயமையாததாகும். மேலும், நமது பழைய பண்புகளில் காலத்திற்கு ஒவ்வாதனவற்றை விளக்கிப் புதுப்பிப்பதும் இன்றீயமையாததாகும். நமது மறு மலர்ச்சி இயக்கம் இங்களுமே வளர்ச்சி யுறுமாயின், நமது எதிர்காலத்தைப்பற்றி நடக்கு டாதொரு ஜயமும் வேண்டுவதில்லை.

## பரிமேலழகர் உரை மாண்பு

வியாகரண மகோபாத்யாய,  
ஸ்ரீ வை. இராமசுவாமி சர்மா அவர்கள்

இவ் வுரையாசிரியர் அலங்கார சாஸ்திரத்தைக் கரைத்துக் குடித்தவர்; காவ்ய லக்ஷ்ணங்களைக் கசடறக் கற்றுவைர்ந்தவர்; பதப்பொருள் தெரிப்பதிலும் பதசாரங் கூறுவதிலும் அசாதாரண மாண திறமை வாய்ந்தவர்; மூலத்தைப் படித்த மாத்திரத்தில் மாணவர் மனத்தில் எழும் சந்தேகங்களையெல்லாம் முன் கூட்டி யே உரைந்து அகற்றுவதில் அதிசமர்த்தர். இவரைப் போன்ற உரையாசிரியர்கள் வடமொழியில் பலர் இருக்கின்றனர். எனிலும் தமிழில் இவர் இனையற்றலங்குகின்றார். இவருடைய உரை தமி முக்குக் கிடைத்த ஓர் அரிய நிதியம் எனவும், இரத்தினாகரம் எனவும் மதிக்கற்பரவது. தமிழில் ஸாஹித்திய சாஸ்திரத்திற்கு ஓர் இலக்கணம் போல் அமைந்திருக்கின்றது. காவ்ய ரஸத்தை அனுபவிக்க விரும்புகின்றவர்கள் இவ்வுரையை வரிவரியாய் எழுத தெழுத்தாய் எண்ணி யெண்ணிப் பலமுறை படித்தல் வேண்டும். யான் இவ் வுரையிற் கண்ட சில நுனுக்கங்களையே இக் கட்டுரையிற் சுருக்கமாக வரையத் துணிக்கேதன்.

1330 குறளுக்கும் ஆசிரியர் பதவுரை விசேஷ வுரைகளைப் பொறுமையோடிருந்து எழுதியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. இலேசாக விளங்கக்கூடிய இடங்களிலும் “இனிது விளங்கும், இது வெளிப்படை, பின்னர்க் கூறுதும்” என்னும் இக்காலப் பரிபாஷைகளைக் கையாளாமல் தாம் எடுத்துக்கொண்ட காரியத்தை இயன்றவரை நன்றாகவே விறைவேற்ற யிருக்கிறார். இதிலிருந்து இவர் ‘செய்வன திருந்தச் செய்’ என்பதையே தம் வாழ்க்கையின் குறுக்கோகக் கொண்டவர் என்பது நன்கு புலனுகின்றது.

**சொற்பொருட் பாருபாடு.**

இவ்வுலகத்தில் காந்தியடிகள் போன்ற சில உத்தமோத்தமர்கள் ஒருபொழுதும் தமக்கென வாழுமால் தம்முடல் பொரு ஸாவி

முழுவதையும் பிறருக்கே அர்ப்பணஞ்செய்திருப்பதை நாம் கண் கூடாகக் கண்டிருக்கிறோம். இதுபோலவே காப்பிய உலகத்திலும் சில சொல்லும் பொருளும் ஒருபாட்டின் பொருட்சிறப்பிற்காகத் தாமே தம்மைத் திபாகன் செய்துகொண்டு வேறு சில் சொல்லுக்கும் பொருளுக்கும் தம்மிடத்தை அளித்துக் குறிப்பாகச் சில பொருளை உணர்த்தும். பொது நலத்திற்காகப் பாடுபடுகின்றவர்கள் சுயங்கலத்தைப் பாராட்டமாட்டர்கள் அல்லவா? சுயங்கலங்கருதிப் பொதுங்கலத்தைப் பாழாக்கும் மனிதர் பலரை இவ்வுலகில் நாம் பரக்கக் காவாலாம். எனினும், காப்பிய உலகத்தில் சொல்லும் பொருளும் சுயங்கலப்பற்றுச் சிற்றுமின்றி பொதுங்கலத்திற்காக உழைக்கும் பண்பே ஒரு தனிச் சிறப்பு வரய்ந்தது. காப்பியச் சொற்களிடமிருந்து இவ்வொரு பாடத்தையேனும் நாம் படித்துக்கொள்வது நல்லது.

சொல்லுக்கும் பொருளுக்குமுள்ள இந்த விசேஷ சக்திகளைக் கண்ட வடமெராழியாளர் சௌல்லீ வாசகம், வகைகம், வியஞ்சகம் என்றும், பொருளை வாச்யம், வகையம், வியங்கியம் என்றும், மும்மூன்றாகப் பாருபாடு செய்கனர். தமிழரும் இதனை உணர்ந்து அவற்றை முறையே, செஞ்சொல், இலக்கணச்சொல், குறிப்புச் சொல் என்றும்; செம்பொருள், இலக்கணப்பொருள், குறிப்புப் பொருள் என்றும் பிரித்தனர். ஒவ்வொரு பாலையிலும் சொற் பொருள்களின் கிளை இத்தகையதாகவே இருக்கும். சொற் பொருள்களுக்கு இருக்கும் இச் சக்திகளை உணராமல் ஒருவன் காவ்ய ரஸத்தைச் சுவைத் தநுபவிக்க முடியாது. மந்திரவாதிகள் தம் மிடமுள்ள மந்திரக்கோலின் மூலம் சனங்களை மயக்குவது போல வே கவிகளும் பேராற்றல் வாய்ந்த சொல்லியும் பொருளையும் கொண்டு ரவிகர்களின் உள்ளத்தைக் கவர்கின்றனர்.

அவங்கர சாஸ்திரத்தையே கரைத்துக் குடித்தவரான பரிமே ஷகர் சொற்பொருள்களுக்கிருக்கும் இச்சக்திகளை உணராமல் இருப்பாரா?

“ அவையுறிச் தாராய்ந்து சொல்லுக சொல்லின்  
ரூகையறிந்த தாய்மையவர் ” 72 அதி. 1

இக்குறளின் விசேஷவரையில் “ சொல்லின் குழுவனவே செஞ்சு  
சொல் ஆலக்கணச்சொல் குறிப்புச்சொல் என்னும் மூவகைச் சொல்  
அம் அடங்கினா ” என்றும்

“ இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லி  
னடைதெரிந்த நன்மை யவர் ” 72 அதி. 2

இகள் விசேஷவரையில் “சொற்களின் நடையாவது அம்மூவகைச்  
சொல்லும் செம்பொருள் இலக்கணப்பொருள் குறிப்புப்பொருள்  
என்னும் பொருளைப் பயக்குமாறு” என்றும் எழுதித் தமிழருக்கும்  
இச்சொற்பொருட் பருபுரடு உடன்பாடென்பதை விளக்கிக் காட்டி  
ஞர். ஆசிரியர் சூறிய இக்கருத்துக்கு போஜராஜனைப்போல்  
அக்ஷரங்களும் கொடுத்தாலும் அதிகமாகிவிடாது. ‘சொல்லின்  
ரூகை, சொல்லினடை’ என்னும் இச் சொற்றெடுக்களுக்கு இவர்  
வகுக்த இவ்வுரையைக்கொண்டே இவருடைய கல்வியின் ஆழத்தை  
நன்கு அறியலாம். ஆசிரியர் இவைகளைப் பெயரளவிற் சுட்டிய  
தோடு தம் கடமை கழிந்துவிட்டதென்று நினையாமல் சந்தர்ப்பம்  
வரயக்குமிடங்களில் எல்லாம் இவற்றை விளக்கிக் காட்டுகின்றார்.

### சொல்ல நோன்றிய குறிப்பு (சுப்த வியங்கியம்)

“ குடம்பை தனித்தொழியப் புட்பறங் தற்றே  
உடம்போ இயிரிடை எட்டு ” 34 அதி. 8

இதன் விசேஷவரையில் “நட்பென்பது ஈண்டுக் குறிப்பு மொழியாய்  
நட்பின்றிப் போதல் உணர்த்தி நின்றது. சேதனமாய் அருவாய்  
நித்தமாய உயிரும், அசேதனமாய் உருவாய் அசித்தமான் உடம்  
பும் தம்முண் மராகலின், விணவயத்தாற் கூடியதல்லது நட்பில்  
வென்பதந்து” என்று எழுதிப் பொருணையம் சிறக்கவைத்தார்.  
'எட்டு' என்னும் சொல் பாட்டின் பொருட்சிறப்பிற்காகத் தன்  
னிடத்தை இலக்கணச் சொல்லுக்கு விட்டுத் தான் விலகி நின்று

நட்பின்மை என்னும் இலக்கணப்பொருளைத் (குற்ப்புப் பொருளை) தந்து உதவுகின்றது. இப்பொருள் சொற்சக்தியாற் பெறப்பட்டது.

இப்பொருண்யத்தை உணர்ந்த ஸ்ரீ நாவலர் அஹர்கள் இவ்விடத்தில் உடுக்குறியிட்டு, “இவ்வாறு பெயரடியாகக் தோன்றிய குற்ப்பை வடநூலார் அபிதாமூலத்தொனி யென்றும், விருத்தலக்கணை யென்றுங் கூறுவர்’ என்று எழுதிய குற்பு மிகவும் பாராட்டத்தக்கது. காவ்யரஸ்த்தை ரவிகர்த்தாமே அதுபவிக்க முடியும்.

### போருளால் தோன்றிய குறிப்பு (அர்த்த வியங்கியம்)

ஒரு பாட்டில் உள்ள சொற்கள் எல்லாம் தத்தமக்குரிய பொருட்களை உணர்த்தியின், அப்பொருட்களிலிருந்து சொல்பவன், கேட்பவன், பக்கத்தில் இருப்பவன், சந்தர்ப்பம், தனிமையான இடம், இளவேனில் முகலாம் காலம், அங்கசேஷன்டை, ஓசை முதலியவற்றின் சேர்க்கையினால், வேறொரு பொருள் குற்ப்பாகத் தோன்றும். அத்தகைய குற்புப்பு பொருளே போருளால் தோன்றிய குறிப்பு எனப்படும்.

“அரிதாற்றி யல்லேனும் நீக்கிப் பிரிவாற்றிப் பின்னிருந்து வாழ்வார் பலர்” 116 அ.கி. 10.

இக்குறளின் விதேசத்தையில் “ஆற்றி, நீக்கி என்பன ஒசை வகையான் அவ்வவற்றத்துறை உணரவின்றன” என்று ஆசிரியர் எழுதிப் பொருண்யம் காட்டிய முறையை எவ்வளவு புகழ்ந்தாலும் தரும். விதையத்தை அறிந்து புகழ்வதற்கும், கூட்டத்தில் ‘கோவிந்தா’ பேருதிவதற்கும் வித்தியாச மூண்டல்லவா? ‘நீக்கி’ என்னும் சொல், நீக்க முடியாமையையும், ‘ஆற்றி’ என்னும் சொல் ஆற்றியிருக்க முடியாமையையும், எவ்வாறு உணர்த்தின என்னும் சந்தேகம் படிப்போர் மனத்தில் எழுவது இயல்பு. அச் சந்தேகத்தை நீக்கவே ஆசிரியர் ஓசையான் இப்பொருள்கள் பெறப்பட்டன என்றார். ஒசையாறுது சோகத்தினாலும் பயக்கினாலும் வருகின்ற குரல் வேறுபாடு. பிரிவாற்றியிருக்கும்படி கூறிய தோழிக்குத்

தலைவி கூற்றுக் கூறமாக்கத் து இக் குறள். வசந்தகாலத்தில் தன் கணவனேடு சுகித்திருந்த தலைவியினிடம் தோழி வந்து “உன் தலை வன் உன்னைவிட்டுப் பிரிந்துபோக எண்ணையிருக்கிறேன்; நீ பிரிவாற்றி யிருக்க வேண்டும்” என்று சொன்னவுடனே தலைவிக்குச் சேரகம் மேலிட்டுவிட்டது; துக்கக் தெரண்டையை அடைத்தது; குரலும் மரத்யது. அவ்வோசையானது வேறிருக்க பொருளைக் குநிப்பாய் உணர்த்துகின்றது. அதற்கு ஒரு குநிப்பில்லாதிருந்தால் குரல் மாற்றக்கிறதே அவசிபம் இல்லையல்லவா? உலக வழக்கும் இக் கருத்தை வலியுறுத்துகின்றது. தன் மூத்த மகனுடன் கோவிலுக் குப் புறப்பட்ட தாய் இளைய மகளைப் பார்த்து “நான் திரும்பி வருவதற்குள் சமையால் செய்து வை” என்று சொன்னான். இளைய மகள் தன்னைத் தாய் கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போகாதத ஞால் பெருமூச்சு விட்டுக்கொண்டே “நான் ச-மை-த்-து வை-ப்-பே-ன் நீ சாப்பிடலாம்” என்று கோபத்தோடு சொன்னான். அதன் கருத்து என்ன? ‘என்னால் சமைக்கு வைக்க முடியாது’ என்பதுதானே. இவ் வோசையை வடத்துவார் ‘காகு’ என்பர்.

அளங்காரத் தோளி.

குநிப்பாய் தேங்றிய பொருள் ஓர் அலங்காரமாயிருந்தால் அதற்கு அவங்காரத் தொனி என்று பெயர்.

“ செடுநீர் மறவி மத்துயி ஞஞ்குங்  
கெடுநீரார் காமக் கலன் ” 61 அதி. 5

இதன் விசேஷ வரையில் “இவை துண்புறு நீரார்க்கு இன்புறுக்குவு போன்று காட்டி அவர் விரும்பிக்கொண்ட வழித் துண்பத்திடை வீழ்த்தலின், நாளூங்கார்க்கு ஆக்கம் பயப்பது போன்று காட்டி அவர் விரும்பியேற்யவழிக் கடவிடை வீழ்க்குங் கலத்தினை யெரக்கு மென்னும் உவமைக் குநிப்பு காமக்கலன் என்னும் சொல்லாற் பெறப்பட்டது” என்று தொனிப்பொருளை ஆசிரியர் எடுத்துக் காட்டிய பண்பே பண்டு. ‘கலன்’ என்னும் சொல்லுக்கு மரக் கலம் என்னும் பொருள் கொண்டசல் இப்பரட்டில் உவமையணி குநிப்புப் பொருளாய்த் தேரன்றுகிறது. இதுவே அழிதா மூலத்

தொனி எனப்படும். (அபிகை என்றால் சொல்லாற்றல். அதன் மூலம் தோன்றிய தொனி குறிப்புப் பொருள்) அபிதா மூலத் தொனியானது ஒரு பொருளாகவோ அலங்காரமாகவோ தோற்ற முனிக்கும்.

“ தீயினாற் சுட்டபு ஞங்காறு மாருதே  
நாலினாற் சுட்ட வடு ” 13 அதி. 9

இதன் விசேஷவுரையில் “தீயும் வெவ்வரையும் சுடுதற் கூழிலான் ஒக்குமாயினும் ஆருமையாற் ரீயினும் வெவ்வரை கெர்டிதென்பது போதரவின் இது குறிப்பான் வந்த வேற்றுமை யலங்காரம்” என்று அலங்காரத் தொனியை விளக்கிக் காட்டினார்.

வல்துத்துவம்.

சொல்லால் தோன்றிய குறிப்பு அலங்கார ரூபத்தில் தோன் மூல ஒரு முடிந்த பொருளாய்த் தோன்றுதல்.

“ வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்  
வாத்தாறு போலக் கெடும் ” 44 அதி 5.

இதன் விசேஷவுரையில் “குற்றஞ் சிற்காயினும் அதனாற் பெரிய செல்வம் அழிந்தேவிடுமென்பது உவமையாற் பெற்றாம்” என்று ஆசிரியர் காட்டிய உரையைப் பாராட்டற்பாலது. வடமொழியில் உள்ள உரையாசிரியர்கள் தொனியின்மூலம் பாட்டின் பொருள் சிறப்பதால் ஒவ்வொரு பாட்டிலும் வியங்கியப் பொருள்களை (தொனிகளை) நன்கு விளக்கிக் கொண்டே போவார்கள். தொனியே பாட்டிற்கு உயிர்போன்றது. அதனை விளக்காத உரைகளை வெறும் பகட்டுரைகளைன்றே கூசாமற் சொல்வாம். தொனிப்பொருளை விளக்குவதில் பரிமேலமூகர்க் கிருக்கும் சாமர்த்தியம் அசாதாரண மானது. தொனிப்பொருளை விளங்காதவனுக்குக் காவ்ய ரஸா நுபவமே கிடையாது என்று துணிக்கு கூறலாம்.

ஒரு பொருளை வெளிப்படையாகச் சொல்லாமற் குறிப்பாய் உய்த்துணர வைப்பதில் பொருணயம் சிறக்குமென்பது ரஸிகர்களின் துணிபு. உபகாரம் செய்வதாக வரக்குறுதி கொடுத்து

அதனை விரைவுற்றாக அயல்வீட்டுவனை ரவிகன் ஒருவன் சந்தித்த போது “நண்பா, நல்ல உபகாரஞ்சு செய்தாய்; இப்படியே நீ பல ருக்கும் உபகாரம் செய்துகொண்டு நின்ட காலம் வரழுக் கடவாய்” என்று சொன்னால் அதன் பொருள் என்ன? “அடே பரவி, உன் ணைப்போன்ற துரோகியை யான் கண்டதேயில்லை, நீ இவ்வுலகத் தில் இன்னும் உயிரோடிருப்பதினும் சாவதே மேல்” என்பது தானே. ‘உள்ளதைச் சொன்னால் உடம்பெரிச்சல்’ என்றபடி வெளிப்படையாகச் சொல்லப்படும் சொல்லானது மற்றவனுக்குக் கோபத்தை உண்டாக்குவதோடு (இடக்கர்) அசப்பியமாகவும் போய்விடும். அதுவுமல்லாமல் ஒரு நயமும் இருக்கிறது. வெளிப் படையாகக் கூறுவதனால் அவன் எவ்வளவு துரோகியாக மதிக்கப் படுவானே அதினும் பன்மடங்கு துரோகியாகக் குறிப்பரய்ச் சுட்டுவதன் மூலம் ஆகின்றன. இந்த நயத்தைக் கருதியே ரவிகர் கள் குறிப்பு மொழியைப் பிரயோகிக்கின்றனர். கவிகளும் காவு யங்களில் குறிப்பு மொழிகளையே செய்யுண்டத்திற்காகப் பிரயோகிப்பர். ஒரு பாட்டில் குறிப்பு மொழிகள் அகிகரிக்குக்கோடோறும் அதன் நயமும் பெருக்கொண்டே வரும். இப் பல்வகையான குறிப்புக் களையும் பரிமேலழுகர் தமது உரையில் பல இடங்களில் மிகவும் நுனுக்கமாக எடுத்துக்காட்டியுள்ளார்.

“ பாலெல்லா நல்லாவின் பாலாமோ பாரிதூன் நாலெல்லாம் வன்றுவர்செய் நூலாமோ—நாலிற் பரித்தவரை யெல்லாம் பரிமே லழுகன் நெரித்தவரை யாமோ தெளி. ”

என்னும் பழைய சான்றேர் வாக்கும் இவருடையின் மாண்பு நோக்கியே எழுங்கதென்பது. (தொடரும்)

## மறைந்த தமிழ் நால்களிற் சில பகுதிகள்

பண்டிதர் முதி கா. பொ. இரத்தினம் அவர்கள்,  
B. O. L., (Madras)  
(முத்தூர்)

பெரும்பொருள் விளக்கம்.

புறத்திரட்டினால் மாத்திரம் அந்யப்படும் நால்களுள் இன் நென்று ‘பெரும்பொருள் விளக்கம்’ என்பது. இதிலிருந்தேடுக்கப் பட்ட நாற்பத்தொரு செய்யுள்களும் புறப்பொருள்பற்றிய வெண் பாக்களே, சிந்தாமணி யுரையில் நச்சினுர்க்கிணியர் “பெரும் பொருளானுணர்க்” என்று குறிப்பிட்டுளர். இப்பெரும்பொருள், பெரும்பொருள் விளக்கமென்னும் நாலாகவேனும், அன்றேல், ஒரு புறப்பொரு ஸிலக்கண நாலாகவேனும் இருத்தல் கூடுமெனக் கிலர் அபிப்பிராயப் படுகின்றனர். பெரும்பொருள் விளக்கத்தி லுள்ள செய்யுள்கள் புறத்தினை யுரையில் நச்சினுர்க்கிணியரால் எடுத்தாளப்பட்டுள்ளன.

பெரும்பொருள் விளக்கச் செய்யுள்களி விரண்டு, தம் தங்கை காமம் நுகர்வதற்காக வீட்டுமர் காமத்தைத் துறந்த செய்தியையும், திருமால் பன்றியுருக்கொண்டு கடல்புக்கு மண்ணொடுத்த செய்தியையும் குறிப்பிடுகின்றன.

“ யானை நிரையுடைய தேரோ ரினுஞ்சிந்தார்  
வனை விசையுடைய ஏர்வாழ்வர்—யானைப்  
படையோர்க்கும் வென்றி பயக்கும் பகட்டேர்  
உடையோர்க் கரசரோ வெறப்பு. ”

என்னும் இவ் வெண்பா உழுதொழிலாளர்க்கு அரசரும் ஒப்பாகா ரென உரைக்கின்றது.

பெரும்பொருள் விளக்கத்திற் குறிப்பிடப்படும் உவமைகள் சில மிகுந்த நயமுடையனவராகக் காணப்படுகின்றன, பகையரசு

னுயர்த்த வெண்குடைக்குப் பகலெற்கும் பால்மதியையும், பகைவரூரை முற்றி யழித்தலுக்குக் தாய் வாங்கும் மகளைப் பேய் வரங்குதலையும், அரசன் முன்சன்று மலைபும் தார்ப்படைக்குச் சூரிய ஊக்குமுன் அருணன் ஒளிவிடுதலையும் ஒப்பிடப்பட்டிருக்கின்றது.

பகைவர்கள் பசுக்களைக் கவர்ந்து சென்றனர். அப்பசுக்களோடு ஒரு புனிற்றுவும் தன் இளங்கண்ணைக் கணியேஷிட்டுப் போயிற்று. ஒரு குலத்துக் கொரு மைந்தன் தன் நூயிரையும் மதியாது சென்று அப்பசுக்களை மீட்டுவந்தான். அக்காலை, அவன் தாய் அவனைத் தழுவி யசாவாது அவன் மீட்டுவந்த இளங்கண்றுப் பசுவைத் தடவி, ‘என்ன பாடுபட்டிருப்பாய்?’ என்று துக்கத் தூடன் வினாவுகிறார்கள். என்னே! தரயின் கருணை! தன் மகளைப் பிரிந்து தான் வருந்தியிருந்ததை அவன் அறிவாளன்றே! அப்பசு, தன் கண்றைப் பிரிந்து எவ்வளவு வருந்தியிருக்கும் என்பது அவனுக்குத்தான் தெரியும். தன் மகளைக் கண்டவுடன் அவன் உவகையடைய விரும்பவில்லை; தன்னைப்போற் றுயரடைந்த பசுவின் துயரை வினாவுகிறார்கள். பெரும்பொருள் விளக்க ஆசிரியர் இச் செய்தியை நுட்பமாகக் குறிப்பிடும் முறை நுனித்துவாரத்தக்கது.

“ காட்டகஞ் சென்றுயிர் போற்றுன் கடுஞ்சறையான்  
மீட்ட மகளை வினவருள்—ஓட்டந்து  
தன்னெதிர் தோன்றும் புனிற்றுத் தழீஇக்கலுமும்  
என்னது பட்டாயோ வென்று. ”

முத்தோள்ளாயிரம்.

முத்தோள்ளாயிரம் என்னும் பெயரளவிலேயே இந்துஸ்திரன்டாயிரத்து எழுதாது செய்யுள்களையடைய தென்பதை அறியலாம். இப்பொழுது நூற்றின்மிக்க சில செய்யுள்களே கிடைக்கின்றன. இந்துற செய்யுள்களைப்பற்றி நச்சினார்க்கினியர், பேராசிரியர் முதலியோர் குறிப்பிடவற்றையாதாரமாகக் கொண்டு இந்துற செய்யுள்கள் பெரும்பான்மை நான்கடியும் சிறுபான்மை ஐங்கடியும், ஆற்கடியும் கொண்ட வெண்பரக்களால் ஆகியன வென்பதையும் புதிதாகப் புணியப்பட்டன வென்பதையும் அறியலாம். இவை

முடியுடைய மூலேந்தர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டன. அவ்வேந்தர்கள் ஒவ்வொருவரைக் குறித்தும் தொள்ளாயிரம் செய்யுள்கள் பாடப்பட்டன வீவன்று கருத்தக்கதாயிருக்கிறது. முத்தொள்ளாயிரம் என்னும் பெயருமிதனை வலியுறுத்தும் செய்யுள்கள் சொன்னயிரும் பொருட்டெளிவு முடையன; படிக்கப் படிக்கத் தெவிட்டாத இன்பம் பயப்பன; அறம் பொருள் இன்பம் பற்றியன.

இப்பொழுது எமக்குக் கிடைத்திருக்கும் செய்யுள்கள் முழுவதுமே மிகச் சிறந்தனவாயிருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்தனிச் சிறப்புடையது; ஒவ்வொரு வகையிற் சிறந்தது. அவற்றின் நயங்களை எடுத்துரைப்பது இலகுவானதன்று. அவற்றின் நயங்களைப் படித்துச் சுவைக்கலாமன்றி வேறொன்றிலிருந்தும் அவற்றின் முழுச் சுவையையும் அறியமுடியாது. கடவுள் வாழ்த்தாகப் பாடப்பட்ட செய்யுளைப் பராருங்கள்! எவ்வளவு எளிமை! எவ்வளவு நுட்பம்!

“ மன்னிய நாண்மீன் மதிகனவி யென்றிவற்றை முன்னம் படைத்த முதல்வனைப்—பின்னரும் ஆதிரையா ஞதிரையா னென்றே யறையுமால் ஊர்திரைநீர் வேலி யுலகு. ”

சேர சோழ பாண்டிய நாடுகளின் வளமும், வஞ்சி, உறங்கை, மதுரை முதலிய நகரங்களின் வருணையும் மிகச் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன. சேர நாட்டு வயல்களிற் செவ்வாம்பல் மலர், வெள்ளங் தீப்பட்டவிதன்று பயந்து புடகள் எல்லாம் தங்கள் குஞ்சுகளைச் சிறகாலைணக்கின்றன.

“ அன்ற பழந்த் தரக்காம்பல் வாயவிழ வெள்ளங்தீப் பட்ட தெனவெரி இப்—புள்ளினங்தங் கைச்சிறகாற் பார்ப்பொடுக்குங் கவ்வை யுடைத்தரோ நச்சிலவேற் கோக்கோதை நாடு. ”

வெள்ளங் தீப்பட்டதென்னுங் கூற்று உணர்ந்தின்புறந்குரியது. வேறொரு செய்யுளில் “நீர்மேலிலமூந்த நெருப்பு” என்று கூறப்பட்டிருக்கிறது.

பாண்டி காட்டில், சிங்கப்பட்ட புன்னை மொட்டும், கருகின் பாளையும் முத்துப்பேரஸ் விளங்குகின்றன. பாண்டிகாடு முத்து நிறைந்ததன்றே!

“சோழவழகாடு சோறுடைத்” தென்பர். முத்தொள்ளாயிர ஆசிரியர் உழவர் களத்திலுள்ள பேரரிலேற் “நாவலேராஜ்” என் றழைக்கும் ஒசையைப் புகழ்ந்துரைக்கின்றார். வஞ்சி நகரத்தை வர்ணிக்கும் பொழுது கள்ளுண்பார் சிங்கிய கள் யானை மிதிப்பச் சேருகின்ற தென்கிறார்.

“களிகள் களிகட்கு நீட்டத்தங் கையாற்  
களிகள் விதிர்த்திட்ட வெங்கட— இளிகலங்  
தோங்கெழில் யானை மிதிப்பச்சே ரூகுமே  
ழும்பொழில் வஞ்சி யகம்.”

பகைப்புலத்தை அழித்ததைப்பற்றிப் பரடப்பட்டிருக்கும் செய்யுள்கள் புதுமையும் பொருளாமைகியுமுடையன. பகைவர் நாட்டில் அதுகும் முள்ளியும் நிறைந்திருக்கின்றன; சுரை படர்க் கிருக்கின்றது; மூல்லைப் பூக்கள் பரங்திருக்கின்றன; சிறு சூழங்கள் கூகை பராரட்ட உறங்குகின்றன; அரசிருந்த உயர்மாடத் துள்ளிருந்து கூகை பேய்க்குப் பரட்டயர்கின்றது; நாட்டிலிருந்த பசுக்களும் போய்விட்டன; அரிவையர் அகன்றனர்; ஆடவர் ஓடினர்; இப்பொழுது பேயுறைகின்றது.

யானையின்மறும் பத்துச் செய்யுள்களில் கூறப்பட்டிருக்கின்றது. அரசருடைய உடம்பையு முயிகரயு முண்ண விரும்பி யானையின் மீன் பேயும், கூற்றும் செல்கின்றன. வேந்தர் தம் வெண்குடையை அழித்த யானை வீறுகொண்டு சங்கிரணையும் பிடித் தழிக்கக் தன் கையை நீட்டுகின்றது. இரும்புக் கதவை யுழக்கி மதிற்கதவைக் கொம்பிற் கோத்தெடுக்த யர்னை, கடலிற் பாயிமுத்த தோணிபோற் ரேண்றுகின்றது. ழுமி முழுதும் தனதென்று, அரசர் மார்பாகிய ஓலையில், தன் கொம்பாகிய எழுத்தரணியால் எழுதுகின்றது. ஒரு கொம்பு பகைவர் மார்பை உழுகின்றது. மற்றக் கொம்பு அரண்களின் மதிலைத் திறக்கின்றது. பருந்துகள்

ஆரவாரிக்குப் பின்கொடரவும் நாற்றிசையிலும் நரிகள் ஒடி ஒலிக் கவும் பேய் மகளிர் ஆடவும் யானை பவனி வருகின்றது. ஒரு காலாற் கச்சிக்கையையும் ஒருகாலால் உஞ்சையையையும் ஒருகாலால் ஈழத் தையும் மிதிக்கிறதாம். நம்மீழாட்டைக்கூட முத்தொள்ளாயிர ஆசிரியர் யானைக்காலின்கீ ழிட்டுவிட்டார்.

முடியை மூவேந்தர்கள் பகைவரையழித்த போர்க்களங் களைப்பற்றி நான்கு செய்யுள்கள் காணப்படுகின்றன. சோழ னுடைய போர்க்களத்தில் பேய் விளக்குப் பிடிக்கின்றதாம். விளக்குக்கு நெய்யுங் கிரியும் வேண்டுமென்றே! செய் மன்னர்தம் மூளை; திரி அவர்தம் குடர்; பாண்டியன், கணவரை யிழுந்த பெண் டிர் எரி மூழுகக் கண்டு தண்ணுடையால் கவ்வை முடினான். அவ னுடைய யானையும், களிறுகள் பட்ட களத்தில் அவற்றின் பிடிகள் புலம்பக்கண்டு தன் கண்ணைப் புதைத்தது.

புகழைப் பற்றியனவாகப் பத்தச் செய்யுள்கள் கிடைக் கின்றன.

“ மடங்கா மயிலார்தி மைந்தனை நாளுங்  
கடம்பம்பூக் கொண்டேத்தி யற்றூல்—தொடங்கமருள்  
ஙின்றிலங்கு வென்றி நிரைக்கிறவேல் மாறனை  
இன்றமிழால் யாம்பாடும் பாட்ட- ”

என்னும் வெண்பாவிலிருந்தும் முன்னர்க் குந்ப்பிட்ட கடவுள் வாழ்த்திலிருந்தும் முத்தொள்ளாயிர ஆசிரியர் சைவசமயத்தவ ரென்பதும் விசேஷமாக முருகனிடமன்புடையவ ரென்பதும் புலப் படுகின்றன. முருகனை நாளும் கடப்பம்பூவால் ஏத்துதற்குத் தாம் பாண்டியனைப் புகழ்ந்து பாடும் இன்றமிழப்பாட்டை யொப் பிடுகின்றார். வேறொரு வெண்பாவில் மதுரைப் பத்தியில் முத்தமிழ் விளங்குகின்ற தென்றுரைக்கின்றார். இன்னொரு செய்யுள் சோழன் நாவலர்க்குப் பெருங் களிறுகளைப் பரிசிலாக அளித்தானென்று அறிவிக்கின்றது.

திருமால்மேல் அர்ச்சனன் ஏற்றிய பூ சிவபெருமான்பாற் கணப்பட்ட செய்தியை ஒரு செய்யுள் குந்ப்பிடுகின்றது. சேர

நுடைய வேலின் ஒருபக்கத்தில் வண்டுகள் ஆரவாரித்து மொய்க் கின்றன. மற்றப்பக்கத்தை குறுகி கொண்டாடுகின்றது. ஏன்? ஆலோசித்துப் பாருங்கள்! விளங்கவில்லையாயின், “அவ்வேல் அரசர் மார்பை எறிந்தவேல்” என்பதைக் கருத்துட்கொண்டு பாருங்கள். இப்பொழுது தெரிகிறதா? இன்றேல் ஆசிரியரிடமே ஆறியுங்கள்.

“ அரும்பவிழ்தார்க் கோதை யரசெறித் த வென்வேல்  
பெரும்புலவுஞ் செஞ்சாக்தும் நாறிச்—சரும்பொடு  
வண்டாடும் பக்கமு முண்டு குறாரி  
கொண்டாடும் பக்கமு முண்டு.”

முத்தொள்ளாயிரத்திற் கைக்கீஸ் செய்யுள்கள் பலவுள வென்பது பேராசிரியர் செய்யுளியற் குத்திரமென்றுக் கெழுதிய உரையாற் தெரிகின்றது. இப்பொழுது கிடைத்தும் அறுபத்தைந்து செய்யுள்களையும் டடிக்கும்பொழுது நாமிழுந்த ஏனைய செய்யுள்களைப்பற்றிய துக்கம் எம்மை விழுங்கிசிடும்போலிருக்கின்றது. ஏன்? அவ்வளவு சிறங்க செய்யுள்கள்; அழகிய சிறு சொற்கள்; உயரிய கருத்துக்கள்; மனத்தை உருக்கும்பொருள்களைத்தி; இழுமெனு மேரசை; கரமநோயுற்றுமலும் பெண்ணுடன் சேர்ந்து நம்மையும் வருங்க வைக்கும் சக்கி; எடுத் தெழுதவொண்டுத் தெய்ப்பாடு இவையெல்லாம் நிறைந்து வழிகின்றன. செஞ்சொற் குறி இன் பத்தை யறிய-சுவைக்க-விரும்பின் படித்துப் பாருங்கள்.

கரமமுற்று வருங்கிய தலையிப் பாண்டியனிடம் ஒரு தூதனுப்பு கின்றபொழுது பேசுகின்றார்கள்.

“ என்னை யுரையலென் பேருரைய ஊருரையல்  
அன்னையு யின்ன ஹனவுரையல்—யின்னையுங்  
தண்படா யானைத் தமிழ்நர் பெருமாற்கென்  
கண்படா வாறே யுரை.”

பாண்டியனைக் கூட விரும்பி அல்லது துறுகின்றார்கள். பன்னுள் முயன்றார்கள்; காத்திருந்தார்கள்; கிட்டத்தில்லை. இனிக் கிட்டுமோ வென்று ஜூயம் சிறந்து விட்டது. கூடவென்ற விளையாட்டு மூலம்

தன் ஜயத்தைக் தீர்க்க முற்பட்டாள், கூடவிழைக்கத் தொடங்கி னாள். முடிவதற்கிடையில் அவள் மனத்தில் ஓரெண்ணம் உண்டா யிற்று. கூடல் பிழைத்தாற் பாண்டியனைக் கூடலும் பிழைத்துவிடு மென்பதே. இந்த எண்ணத்தாலவள் முன் தொடங்கிய கூடலீல் மேலிழைக்கவும் விரும்பவில்லை. அதை விட்டு விடவும் விரும்ப வில்லை; இழைப்பாள்போற் காட்டி யிழையாதிருக்கிறார்கள். ஆசிரியர் இச்செய்தியைப் பின்வரும் வெண்பானிற் படம்பிடித்துக் காட்டுகிறார்.

“கூடற் பெருமானைக் கூடலார் கோமானைக்  
கூடப் பெறுவேனேற் கூடென்று—கூடல்  
இழைப்பாள்போற் காட்டி யிழையா திருக்கும்  
யிழைப்பிற் பிழைபாக் கறிந்து.”

இன்னுமொரு செய்யனை மாத்திரம் குறிப்பிடுகின்றேன். பாண்டியனிடம் காதல்கொண்ட பெண்ணிலூருத்தி, தோழியைரோக் கித் தன் தாயின் கொடுமையைக் கூறுகிறார்கள். அதனைக் கூறும் முறை எவ்வளவு உருக்கமானது என்பதைப் பாருங்கள்.

“ வளையவாய் நீண்டதோள் வாட்கனு யன்னை  
இளையளாய் மூத்திலன் கொல்லோ—தளையவிழ்தார்  
மண்கொண்ட தானை மறங்கனவேல் மாறனைக்  
கண்கொண்டு கோக்கலென் பாள்.”

### வளையாபதி.

ஜம்பெருங் காப்பியங்களுள் இரு காப்பியங்கள் மறைந்து விட்டன. அவை வளையாபதியும் சூண்டலகேசியுமாகும். வளையர பதிச் செய்யுள்கள் சில, சிலப்பதிகார உரையிலும் தொல்காப்பிய உரையிலும் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. இந்தால் குறிப்பிடும் சரித்திரம் இன்னதென்றறிய முடியாதுபோய்விட்டது. புறத் திரட்டில் இந்தாற் செய்யுள்கள் காணப்படுகின்றன. இந்தால் ஜெனாசமயத்துவென்று துணிதற்கிடமுண்டு. இஃது இளம்பூரணர் காலத்திற்கு (11ஆம் நாற்குண்டிற்கு) முற்பட்ட தென்பதும் புறத்

திரட்டுக் தொகுக்கப்பட்ட 15ம் நூற்றுண்டள்ளில் தமிழ்நாட்டில் நிலைபெற்றிருந்ததென்பதும் அறியத்தக்கனவா யிருக்கின்றன.

இனி, இந்தூர் செய்யுள்கள் மிகச் சிறந்தனவென்பதும் இக்காலியம் கவியமுகு நிரம்பிய தென்ஷதும் தக்கயாகப்பரணி உரையாசிரியர் “இவர் வளையாபதியை நினைத்தார் கவியமுகு வேண்டி” எனக்குறிப்பிடுவதால் அறியப்படுகின்றது. தக்கயாகப் பரணி உரையாசிரியர் மிகச் சிறந்தவேர ரூரையாசிரிய ரென்பதை அவருரையைப் படித்தவர்கள் நன்குணர்வர். தமிழ் நூல்களிலும் வடமொழி நூல்களிலும் அவர் மிக்க பயிற்சி யுடையவர்; பல கலை களிலும் வல்லுநர்; பல மொழிகளிலும் மிக்கவர். சொல்லர ராய்ச்சியிற் நேர்ந்தவர். உரையபங் காட்டுவது லொப்பற்றவர். இப்படிப்பட்டவர் வளையாபதியை, ‘கவியமுகு நிரம்பிய நூல்’ என்று கூறுவராயின் அஃது ஐயப்படத்தக்கதோ? இப்படிப்பட்ட நூலை நாமும் படித்துச் சுவைத்தின்புற முடியாது பேரய்விட்டமை எம் தவக்குறைவென்றுதான் கூறவேண்டும். ஐந்து நூற்றுண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டிலிருந்த நூல் - கவியமுகு நிரம்பிய நூல் - இப்பொழுது நமக்குக் கிடைக்காது போனதை நினைக்க யார் மனந்தான் துடியாது?

இப்பொழுது கிடைத்திருக்கும் இந்தூர் செய்யுள்களில் மூன்றைப்பற்றி ஈண்டுக் கருதுவாம். புறத்திரட்டில் நாட்டை வர்ணிக்கு மொரு செய்யுள் காணப்படுகின்றது.

“ செங்கெலங் கரும்பினே டிகலுங் தீஞ்சுகவலக்  
கன்னலங் கரும்புதான் கமுகைக் காய்ந்தெழும்  
இன்னவை காண்கில் னென்று பூகமும்  
மின்னிய முகில்களான் முகம்பு கைக்குமே ”

மற்றிரு செய்யுள்களும் யாப்பருங்கல யிருத்தியுரையிற் காணப்படுகின்றன; அவை தலைவி யொருத்தியின் இரக்கம் நினைந்த கூற்றுக்கள்; ஒசையின்பழும் பொருட்டெளிவும் மிக்கன. அவற்றின் கவியமுகு தமிழன்பர்களை பீர்த்து இன்பத்தைப் பெருக்குந் தலையது.

“ நீல கிரத்தனவாய் நெய்களின்து போதவிழ்க்கு  
கோலங் குயின்ற குழல்வாழி நெஞ்சே  
கோலங் குயின்ற குழலுக் கொழுஞ்சிகையும்  
காலக் கணலெரியின் வேம்வாழி நெஞ்சே  
காலக் கணலெரியின் வேவன கண்டாலும்  
சால மயங்குவ தென்வாழி நெஞ்சே. ”

“ வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார்  
மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே  
மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே  
உத்தம நெஞ்னெறிக்க ணில்வாழி நெஞ்சே  
உத்தம நன்னெறிக்க ணின்றுக்கஞ் செய்தியேற்  
சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே. ”

இன்னும், குண்டலகேசி, தகடூர் யாத்திரை, சாங்கி புராணம்,  
நாரத சரிதை முதலிய மறைந்த தமிழ்நூல்களிலும் சிலபகுதிக  
ளிருக்கின்றன. அவற்றைப்பெல்லாம் எடுத்துக் கூறின் இக்கட்டுரை.  
மிக விரியுமாதலின் விடுக்குதும்.



## . தொவிட சிற்பத்தால் மழு சிற்பம் அடைந்த சிறப்பு

**ஸ்ரீ க. நவரத்தினம் அவர்கள்**

ஸழாடானது தென்னிந்தியத் தமிழ் நாட்டுடன் மிகப் பண்டைய காலங் தொட்டே தொடர்புடையதாய் விளங்கிவரானிற் கின்றது. இத்தொடர்புக்குப் பல சான்றுகள் பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும், இருந்துச் சரித்திர நூல்களிலும், சிலாசா சனங்களிலும் காணப்படுகின்றன. இலங்கையென்று கூறப்படும் ஈழாட்டின் கண் வாழும் மக்களுள் பெருப்பகுதியினர் சிங்கள வரேயாவர். வடநாட்டிலிருக்கு கி. மு. 500 ஆண்டுகளுக்கு முன் னரே இலங்கைக்குப் போந்த விஜயன் என்பானதும், அவனது கூட்டத்தாரதும் வழிவகுதோரே சிங்களவர் எனப்படுவோர். இவர்களது வருகைக்குப் பல ஆயிர ஆண்டுகட்டு முன்னரேயே இலங்கையில் திராவிட வகுப்பினர் வாழுங்கு வந்தனரென இதிகாச புராணங்கள் கூறுகின்றன. மிகப் பழைய இலங்கை என்பது தென்னிந்தியத் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவே இருந்த தெனக் கொள்ளுவதற்கு நிலதூற்சான்றுகள் பல உள்ளன, ஆயி னும், இராமாயணத்தின் கண் இலங்கை தென்னிந்தியாவின் வேறுபட்டதோரு நிலப்பரப்பெனவே கூறப்பட்டுள்ளது. இது சிற்க, பண்டைத் தமிழ்ச் சங்க நூல்கள் வாயிலாக ஈழத்துப் பூதங்கேவனுர் என்னும் புலவர் ஒருவர் மதுரையில் வாழுங்கு வந்தாரென அறிகின்றோம்.

“சங்கத னயலகத் திரத்தின தீவத்  
தோங்குயர் சமந்தத் துச்சி மீமிசை  
யறவியங் கிழவோனடி யினையாகிய  
அறவி யென்னும் பெருக்டல் விடும்  
அறவி நாவா யருங்குளது”

எனவரும் “மணிமேகலை” நூலின் அடிகளால் மணிபல்லபம் 1 என்னும் தீவிற்கு அயலிடத்தே இரத்தினத் தீவாகிய இலங்கையும், புத்தபகவரனுடைய பாதக் குற்கள் பொருஞ்சிய சமந்தகூடம் 2 என்னும் மலையும் உள்ளனவென்று குறிப்பிடப்படுகின்றன. “சிலப்பதிகாரம்”, “பட்டினப்பாலை” முதலான நூல்களிலும் ஈழாடு குறிக்கப்பட்டிருக்கின்றது.

ஸழாட்டில் பெளத்த சமயம் பரவுவதற்கு முன்னமேயே சைவ சமயம் பரவியிருந்த தென்பதற்கு “மகாவம்சம்” என்னும் இலங்கைப் புராதன சரித்திர நூலும், திருஞானசம்பந்த சுவாமிகள், சந்தரமூர்த்தி சுவாமிகள் என்னும் சைவ சமயாசாரியர்களுடைய தேவாரத் திருப்பதிகங்களும் சான்றுகள் பகர்கின்றன. தமிழ் நாட்டில், அவ்வக்காவத்து வெற்றியுடன் திகழ்ந்த தமிழ்வேந்தர்களாகிய சேர சோழ பாண்டிய அரசர்களும், பிற அரசர்களும் தங்கள் ஆதிக்கத்தை இலங்கையிலும் செலுத்தி வருவாராயின ரென்று சரித்திரங்களுகின்றது. அவர்கள் ஆதிக்கத்தினால் சைவசமயமும் இங்காட்டில் நிலைபெறுவதாயிற்று.

இங்கானம் இலக்கியத்துறையிலும், சமயத்துறையிலும், அரசியற்றுறையிலும் தென்னிந்தியத் தமிழ்நாட்டிற்கும் ஈழாட்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டிருந்தனம் போன்றே, சிறபத் துறையிலும் தொடர்புகள் இராகின்றன. இலங்கையின்கண்ணிற்பு வளர்ச்சி பெளத்த சமயத்துடன் தொடக்கமுறுவதாயிற்று. கி. மு. 247—207 ஆண்டுவரையில் அரசசெலுத்திய தேவாராம் பியதிசன் (Devanampiyā Tissa) என்னும் அரசனது காலத்திலேதான் பெளத்த சமயம் முதன்முதல் நாட்டினுள் புகுந்து பிரகாசிக்கலூற்றது. அக்காலக் தொடங்கி இக்காலம் வரையிலும்

1. காலிரிப்பூம்பட்டினத்திற்குத் தெற்கேயுள்ளதென்று “மணிமேகலை” சில குறிப்பிடப்பெற்ற இத்தேவே இக்காலத்தில் யாழ்ப்பாணமெனச் சொல்லப்படுகின்றதென்று இலங்கைச் சரித்திர ஆசிரியர் சிலர் கூறுவார்.

2. இம்மலை இக்காலத்தில் சைவரால் சிவனேளிபாதமலை என்றும் சிறிஸ்தவரால் அடம்ஸ்டீக் என்றும் வழக்கப்படுகின்றது.

சிங்கள மக்களது சமயம் பெளத்த சமயமோகும். இலங்கையின் வடபாசத்திலும், கீழ்ப்பாகத்திலும் தமிழ்மக்கள் பெருங் தொகையினராய் வாழ்கின்றாகவிள், இப்பகுதிகளிலே சைவ சமயம் நிலைபெற்றிருக்கின்றது. ஈழநாட்டினது பெளத்த சிற்ப முறையானது குசான (Kusana), ஆக்திர, குப்த மன்னர்கள் தங்காலத்திய பெளத்த சிற்ப முறைகளையே பெரிதும் பின்பற்றி எழுந்ததொன்றாகும்.

தென்னிந்தியத் தமிழ் சாட்டிற்கும் இலங்கைக்கும் உண்டான சிற்பத் தொடர்பானது சேரன் செங்குட்டுவனது காலத்திருக்கேதே யாமென ஒருவாறு கூறலாகும். செங்குட்டுவன் காலத்தே இலங்கையை ஆட்கிசெய்து சிறப்புற்றிருக்கோன் கஜபாகு<sup>\*</sup> என்னும் வேந்தன் என்பது.

### “கடல் சூழிலங்கைக் கயவாகு வேந்தன்”

எனவரும் “சிலப்பதிகார” அடியினால் அறியப்படும். இலங்கைச் சரித்திரநாலால் முதலாம் கஜபாகு கி. பி. 174—196 ஆம் ஆண்டுகளில் அரசு செலுத்தினவன் என்பது தெளியப்படும். “இராஜாவளி” (Rajavali P 231) என்னும் இலங்கைச் சரித்திர நாவினகத்தே இக்கஜபாகு வேந்தன் “பத்தினி தேவியின் காற்சிலம்பெரன்றைக் கொண்டுவந்தனன்” எனக் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் பத்தினி தேவியென்னும் பெயரினாற் கூறப்படும் கண்ணகிக்குக் கோயில்கள் அமைத்து அவளை வழிபடு தெய்வமாக நிறுவியவன் இவ்வாசனையாவன். இவன் அப்பத்தினி தேவிக்கு மிழாவுங் கொண்டாடினான் என இலங்கைச் சரித்திர நால்களும், சிலப்பதி காரரும் கூறுகின்றமையாற் கண்ணகியின் உருவங்கள் அக்கோயில்களின்கண் நிறுவப்பட்டனவாதல் வேண்டுமெனவும், அவ்வாருவங்கள் சேரன் செங்குட்டுவனால் இமயச்சிலைகொண்டு அமைக்கப்பெற்ற உருவத்தை ஒத்தனவாதல் வேண்டுமெனவுங் கருதுவதற்கு இடம்மண்டு. கண்ணகியின் உலோகவடிவும்மூன்று திருக்கோணமலைக்குப்பக்கத்தே கண்டெடுக்கப்பட்டது. அவ்வடிவம், இதுகாறும் கிடைத்துள்ள கண்ணகி வடிவங்கள் எல்லாவற்றிலும்

அழகினுலும் சிற்ப அமைகியினுலும் தலைசிறந்து வீளங்குவதாகும். அவ்வருவம் இப்பொழுது வண்டன் நகரிலுள்ள பிரிட்டிஷ் புது மைப் பொருட்காட்சி நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. அதனால் பிரதி உருவம் ஒன்று கொழும்பில் உள்ளது. (அதனைப் படி யெலுத்து அமைத்த படம் காண்க.)

தென்னிந்தியாவில் திராவிட சிற்பம் எவ்வொழுங்கைப் பின்பற்றி வளர்ச்சத்தோ அவ்வொழுங்குக் கிணங்கவே ஈழநாட்டுச் சிற்பத்தினும் அவ்வொழுங்கின் பண்புகள் கலப்புற்றிருக்கின்றன. திராவிட சிற்ப முறையானது பல்லவ அரசர்கள் காலத்திலேதான் இலங்கையுட் போந்து பரவியதாகும். மாணவர்மன் என்னும் சிங்கள அரசன் பல்லவ அரசனுகிப் பூதலாம் நாசிம்மவர்மன் து (கி. பி. 630 — 655) நற்றுணையைக் கொண்டே தான் இழந்த இலங்கை ஆட்சியைக் கைக்கொண்டான் எனச் சரித்திரம் கூறுவது னால், பூதலாம் நாசிம்மவர்மன் காலத்திலே பல்லவ சிற்பமுறை இலங்கையிலுள் போந்ததெனக் கூறலாம். மகாபலிபுரத்தில் நாசிம்மவர்மனால் இயற்றுவிக்கப்பட்டுள்ள சிற்பச் சித்திரங்களைப் போல்வன இலங்கையிலும் காணப்படுகின்றன. அனுராதபுரத்தில் சுசரமுனியவிகாரை (Iswara Muniya Vibare) என்னும் பெளத்த ஆலயத்தின் பக்கவில் உள்ள குன்று ஒன்றினினடைப் பல்லவ சிற்ப வடிவங்கள் பல காட்சியளிக்கின்றன. மகாபலிபுரத்திலுள்ள கங்காவதாரச் சித்திரங்களைப்போலவே இவையரவும் அமைந்துள்ளன. மாத்தளைக்கு (Matale) அணித்காடுள்ள நாலந்தா (Nalanda) என்னுங்கிராமத்திலுள்ள கேதிகே (Gedige) என்னும் ஆலயம் பல்லவ சிற்ப முறையில் அமைந்துள்ளது.

பொலன்றுவா (Polonnaruwa) என்னும் புராதன நகரில் திராவிட சிற்ப முறையில் அமையுமாறு செய்யப்பட்ட கற்கிவாலயங்கள் காணப்படுகின்றன. ‘சிவதேவாலயம் இலக். 2’ எனக் குற்றதுக் காட்டப்படும் இக்கோயில் சேரழ சிற்பமுறையிற் கட்டப்பட்டுள்ளது. அங்கு இருக்கும் ஒரு கல்வெட்டில் அதன்பெயர் ‘வானவன் மாதேவி ஈஸ்வரமுடையார்’ எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

எனது. இச்சிவாலயத்தில் இராஜேங்கிர சோழனதும் (கி. பி. 1020-1042) ஆகி இராஜேங்கிர சோழனதும் (கி. பி. 1070) சாசனங்கள் காணப்படுகின்றன. இக்கோயில் இராஜேங்கிர சோழனுல் கட்டு விக்கப் பெற்றதாதல் வேண்டும். இது கர்ப்பக்கிருக்கத்தோடு, அந்த ராளம், அந்த மண்டபம், மகாமண்டபம் எனப்பல அங்கங்களை யுடையதாயும், கர்ப்பக்கிருக்கத்திற்கு மேலே அழகுவரப்பந்த விமானத்தையுடையதாயும் விளக்குகின்றது. ‘சிவாலயம் இலக. 1.’என்று குறிக்கப்படும் கோயில் பாண்டிய சிற்பமுறையிலே சமைந்துள்ளது. இது மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்ததாக வேண்டும். (கி. பி. 1268) பொலன்றுவரவில் தமிழ் அரசர்களது உரிமை அழிந்த பின்னர், அந்கரைப் புதுக்கி, பொத்த ஆலயங்கள் பல வற்றை மிக்க அழகுபெறுமாறு எடுப்பித்தவன் முதலாம் பராக்கிரமபாகு என்றும் அரசனுவன். அவ்வரசன் அநுராதபுரத்திலே கட்டுவித்த பொத்த ஆலயங்கள் தமிழ்ச் சிற்பிகளுடைய உதவி பெற்றனவே யாதல் வேண்டுமெனக் கருதுவதற்கு “மகாவம்ச வரலாறு” இடந்தருவதாகின்றது. பொலன்றுவரவில் புத்தர் கோயில் கள் பல அழிந்துகூடக்கின்றன. அவற்றின் உபயோகம், ஆழிஸ்தானம் முதலாயினவும், சுவர்களில் உள்ள வேலைப்பாடுகளும் திராவிட சிற்ப முறைகளைப் பெரிதும் பின்பற்றியனவரய்த் தோன்றுகின்றன. இங்குள்ள போத்கல் விகாரை (Potgal Vibhar) என்னும் இடத்திலே தோன்று நிற்கின்ற கற்சிற்பவூருவம் இலக்கையிலுள்ள கல்வடிவங்கள் எல்லாவற்றினுஞ் சிற்கதாகும். இவ்வடிவம் பேரலன்றுவாவை அழகுபெற அமைத்த பராக்கிரமபாகு என்னும் அரசனது வடிவமென்பதே பொதுமக்கள் தங் கருத்தாகும். ஆழினும், இவ்வடிவம் தனது இருக்கங்களாலும் ஒலைப்புத்தக விதம்களை ஏத்திசிற்பதுடன், சடை-முடி, மீசை, தாடி, என்றிவற்றையு முடையதாய்க் காணப்படுவதால், இது இந்துசமய முனிவர் ஒருவரது வடிவமாய் இருக்கலாகு மெனவும் ஒருசராரால் கருதப்படுகின்றது. இவையே யன்றி, பொலன்றுவர என்னும் நகரம் ‘புலஸ்திய நகரம்’ எனவும் வழக்கப்படுவதால், இவ்வுருவம் புலஸ்திய முனிவரைக் குறிக்கத்துமாகு மெனக் கருதும் வேறு ஒரு சாராரும் உளர். இக்

கருத்துக்கள் தம்மில் ஒன்றினைச் சூடு மாறுபடினும், இதன் சிற்ப அமைப்பு மட்டும் திராவிட சிற்ப முறையைச் சார்ந்ததாகவே புலப் படுகின்றது. ஜாவா நாட்டில் கண்டெடுக்கப்பட்ட அகங்கிய முனிவரது வடிவத்தின் சிறப்புக்கள் இவ்வடிவத்திலும் காணப்படுகின்றன.

கம்பளை (Gampola) என்னும் நகருக்கு அணித்தராயிள் வங்கா திலக விகாரை (Lankatilaka-Vihare) என்னும் பெளத்தாலயம் திராவிட சிற்ப முறைப்பிழையே கட்டப்பெற்றுள்ளது. கண்டி (Kandy) நகருக்கு அருகிலுள்ள கடலதேனியவிகாரை (Gadaladenya-Vihare) என்னும் பெளத்த ஆலயம் விஜயநகர சிற்ப முறையில் இயற்றப்பட்டுள்ளது. யாப்பகுவ (Yapakusava) என்னும் இடத்திலுள்ள புத்தர்கோயிலில் திராவிட சிற்ப முறைகள் அமைந்துள்ளன. ஈழநாட்டின் கிழக்கேயுள்ள மட்டக்களப்பு (Batticaloa) என்னும் பகுதியைச் சேர்ந்த திருக்கோயில் என்னும் கிராமத்திலும் திராவிட சிற்ப முறையைக் கொண்ட கோயில்கள் உள்ளன.

ஸம்ஹாடானது திராவிட சிற்ப முறையின் சிறப்புப் பொருந்தும் வண்ணம் இயற்றப்பெற்ற பல கோயில்களையும் கல்லூருவங்களையும் மாத்திரங்கொண்டு திருவ்வதன்று. மேலும், இங்கிய சிற்ப வடிவங்களுக்கு அழியாப்புக்கழை நாட்டியுள்ள பல சிறந்த உலோக சிறப்பத் திருவுருவங்களையும் இந்நாட்டினிடைக் காணலாம். இத்திருவுருவங்கள் பொலன்றுவாலிலுள்ள சிவாலயங்களின் பக்கங்களில் கண்டெடுக்கப்பட்டன. இவையெல்லாம் கொழும்பிலுள்ள புதுமைப் பொருட்காட்சி நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. இங்குள்ள அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவராசகர், சண்டேஸ்வரர் வடிவங்களிலுள்ள சிறந்த வடிவங்கள் தென்னிந்தியாவிலும் இல்லை யென்னலாம். ஈழநாட்டில் கண்டெடுக்கப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனார் தம் திருவடிவம் உலகத்திலே சிறந்த சிற்ப வடிவங்களுள் ஒன்றென்பது சிற்ப ஆராய்ச்சியாளர் தங் கருத்து தென்க. அப்பர், சம்பந்தர், சுந்தரர், சண்டேஸ்வரர், சந்தியர நிர்த்த மூர்த்தி என்னும் வடிவங்களில் அமைந்துள்ள சிற்ப இலக்கணமும் அங்க அபியைச் சிறப்பும் தம்மைக் காணபவர்தங் கண்களைக் களிக்காச் செய்வதே யன்றி,

அவர்தம் உளம் எனும் நிலத்திலே கலையின்பலுற்றுப் பெருக்கெடுக்கு மாறான் செய்யிமென்பது திண்ணையோகும். இவ்வருவங்களின் கண்கவர் வனப்பைப் பிறநாட்டு உருவங்களினிடங் காலாகுதல் அரிதேயரகும், இவ்வடிவங்கள் யாவும் சோழ சிற்ப முறையினைச் சார்ந்தனவெனக் கருதப்படுகின்றன.

பவ்லவ அரசர்கள் காலத்தின் பின்னே, ஈழாட்டில் உண்டான சிற்பவளர்ச்சியானது திராவிட சிற்பத்தின் ஒரு மிரிவாகவே கொள்ளப்படுதற்கு இடங்தருவதாகின்ற தென்னாம். இற்றைஞான்றுங்கிராவிட சிற்பத் தொடர்பு நாட்டின் பலபாகங்களிலும் இருப்புப் பெற்றேயிருக்கின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னே, கண்டியிலுள்ள தலத் மாளிகாவ (Dhalada Maligswa) என்றும் புத்த தந்த ஆலயத்தின் ஒரு பகுதியும், கழனியாவிலுள்ள பெளத்த ஆலயமும் தென்னிந்திய சிற்பிகளால் புதுக்கப்பட்டன.

இலங்கைத் தமிழ் மக்களுள் திராவிட சிற்ப முறையை இஞ்ஞான்று பெரிதும் விரும்பிப் பாதுகாத்த சைவப்பெரியார் காலஞ்சென்ற சேர். பொன்னம்பலம் இராமாதன் ஆவர். இவர், தங்கள் குடும்பத்தினர்தம் சிவாலயமாயுள்ள கொழும்பு பொன்னம்பலவர ணேசவரர் ஆலயத்தைக் கருங்கற் திருப்பணியாகவே மிகவும் அழகுற அமைப்பித்துள்ளார். சைவத்திற்கும் தமிழ் மொழிக்கும் உறையிடமாயுள்ள யாழிப்பாணத்திலே சிற்ப அமைதி வாய்ந்த திருவருவங்களைச் செய்யவல்ல ஸ்தபதி குடும்பங்கள் இன்றுங்கரணப்படுகின்றன. இவர்கள் தங்கள் பரம்பரைத் தொழிலாகிய இச்சிற்பத் தொழிலை இக்காலத்திற் கேற்றவகையில் சிறப்புற வேசய்து வாரா நிற்கின்றனர்.



# பழங் தமிழரின் யாழ்க் கருவிகள் \*

சுவாமி விபூலாந்தர் அவர்கள்.

(I)

குழலும் யாழும் முதலிலே உண்டான இடத்திற்குச் செல்வோமாக மிக மிகப் பழைய காலம், காடு சார்ந்த மூல்லைசிலம். நீண்டு உயர்ந்த யாரங்கள் கொடுக்கியிருக்கும் சோலையொன்று என் முன்னே தோன்றுகிறது.



சுவாழி விபூலாந்தர்

சோலையின் பக்கவிலே ஒரு பசும்புற றரைவிலே பசுக்களும் கன்றுகளும் மேய்கின்றன. கார் காலம், செழி கொடிகளிலே பூக்கள் நிரம்பியிருக்கின்றன. இடைய நெருவன் வருகிறார்கள். காலிலே செருப்பு அணிந்திருக்கிறார்கள். உறுதியான உடல்; மயிரடர்ந்த தோட்கட்டு; பால் மணம் நாறுகின்ற தலைமயிர். அரையிலே கட்டிய ஆடையின் ஒரு தலைப்பினைத் தோழிலே போட்டிருக்கிறார்கள். பல நிறமாகிய கோட்டுப் பூக்களையும் கொடிப் பூக்களையும் கதம்பமாகத்தொடுத்த மாலையொன்று அவனுடைய தோளிலே கிடக்கிறது. இடுப்பிலே ஒரு முங்கிற குழல் செருப்பட்டிருக்கிறது. ஒரு கையிலே கோல்; மற்றொரு கையிலே வில்வடிவமான ஒரு பொருள்; ஒரு வில்லவ்வில், பல விற்கள் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கக் காண்கின்றோம்.

மத்தியான வேளையாகிறது. இடைச்சி ஒரு குடுவையிலே பாலிடுக்காய்ச்சிய கூழ் கொண்டுவருகிறார்கள். இடையன் கைழூண்டு நீர் பரு

\* அகில இந்திய ரேடியோவின் திருச்சி வானைவி நிலையத்திலிருந்து 1942 மார்ச்சும் 19, 20 தேதிகளில் பேசியது; வானைவி நிலையத்தாரின் உத்தரவோடு வெளியிடப்படுகிறது.

குகிருன். இடைச்சியோடு சிறிது கேரம் உரையாடுகிறுன். பின்பு ஒக்பிலே குழலை எடுக்கிறார்கள். சில நாட்களுக்குமுன் அம் மூங்கிற்குழல் இடையானால் இகசக்கருவியாக்கப்பட்டது. தீக்கடை கோவிலுள்ளே புகையெழுத் தீயைக்கடைந்து கொண்டான். அக்கடைகோவிலுள்ளா தீயினுள்ளே மூங்கிலிலே துளையிட்டான். குழலிலே பரிவைப் பண் வாசிக்கிறான். இடைச்சி கேட்டு மகிழுகிறான். அவன் போன்னிப்பு வில் வடிவமான கருவியை எடுக்கிறான். அது ஒரு வில்யாழ். அக்கருவியையும் இடையன்தானே செய்துகொண்டான். எவ்வகையாகச் செய்துகொண்டானென்று பார்ப்போம். அக்காட்டிலே குழிமூரம் இருக்கிறது. குழிமூரத்தின் கொம்பு புறத்திலே வைரமூம் உள்ளே துளையும் உடையது. இடையன் குழிமூரக்கொம்புகள் சிலவற்றை வெட்டி எடுத்துக்கொள்ளுகிறான். மேலும் அக்காட்டிலே மரல் என்னும் பெயரினையுடைய மற்றொரு மரம் இருக்கிறது. அம்மரத்தின் நாரினையுரித் தெடுத்துப் பஞ்சபோலத் தட்டிச் சத்தம் பண்ணி மெல்லிய நூற்கிழிமுகளாகத் திரித்துக்கொள்கிறான். குழிமூக்கொம்பினை வில்லுடிவாக வளைத்து இரு தலையிலும் துளையிட்டுத் துளைகளின் வழியாக மரல் நார்க் கயிற்றினை நாளுஞ்சக்கட்டுகிறான், நாளைத் தெறிக்க ஒரு நாதம் எழுகின்றது. அதனைக் கூட்டியுங் குறைத்தும் காங்தாரம் என்னும் சுவரம் பேசும்படி செய்கிறான். பின்பு மற்றொரு வில்லை முன்னையதிற் குறுகிய நீளமூன்று ஒரு நாணினைத் தொடுத்து அதை இறுக்கிபுங் தனர்த்தியும் முன்னைய நாரம்போடு ஷட்ஜ பஞ்சமமாக ஒத்தி சைக்கும்படி செய்து நிவாரதசுவரத்தைப் பிறப்பிக்கிறான். இம் முறையே மற்றொரு வில்லிலே மத்திம சுவரத்தைத் தோற்றுவிக்கிறான், காங்தாரம், நிவாரதம், மத்திமம் என இட்காலத்து வழங்கப்படுவன பழங்குடியில் நாட்டிலே நாரம், உழை, குரல் எனப்பட்டன. அவற்றின் பின் முறையாகத் தோன்றிய இளி, துத்தம், விளை, கைக்கிளை யென்பன இக்காலத்து ஷட்ஜ பஞ்சம ரிவ்டப வைதவதமாகும். இக்கூட்டிய விற்களை நிவரயாக வைத்து ஒன்றுகேரக் கட்டி நாம்புகளை முறையாகத் தெறித்து இடையன் செவிக்கினிய குறிஞ்சிப் பண்ணைத் தோற்றுவிக்கிறான்.

இடையனுடைய வரண் முறை எனது சொந்தக் கனவு அல்ல. பழக்கமிழ்க் குமரிநாட்டிலே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிகழுங்கிற இங்கிளாஷ் சியினை இற்றைக்கு ஏராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழுக்க கடைச் சங்கப் புலவரைராகுவர் கனவு கண்டு பெரும்பானாற்றுப் படை யென்னும் பாடவிலே பொறித்து வைத்தார். அப்பாடவிலுள்ளே ‘தொடு தோல்

மரீடுய வடிவாழ் நோன்டி' என்பது முதல் 'புல் ஆர்வியன் புலம் போகி' என்பது வரைபுமூன்ஸ் அடிகளின் பொருளினையே யான் இங்கு வீரித்துக் கூறினேன்.

பழங் தமிழ்சாட்டிலே யிருங்த நிலமக்கள் குறவன் மறவன் இடையன். கடையன் நூலையன் என ஜூவகையினர்; குடிமக்கள் பாணன் பறையன் துடியன் கடம்பன் என நால்வகையினர். பாணன் மனைவி பெயர் பாடினி; இவள் வீறவி யெனவும் படிவாள். மன்னனிடத்திலே சென்று பரிசுபெற்ற பாணன் திரும்பி வரும்பொழுது இடைவழியிலே எதிர்ப்பட்ட மற்றொரு பாணனை அம்மன்னனிடம் வழிப்படுத்துதலைச் சொல்லும் பாடல் பானந் துப்படை யெனப்படும். ஆற்றுப்படுத்துதல் வழிப்படுத்துதலெனப் பொருள்படும். வீறவியை ஆற்றுப்படுத்தும் பாடல் வீறவியாற்றுப்படை; கூத்தரை ஆற்றுப்படுத்தும் பாடல் கூத்தராற்றுப்படை; பொருஙரை ஆற்றுப்படுத்தும் பாடல் பொருஙராற்றுப்படை. இத்தகைய ஆற்றுப்படை களிலே யாழ் முதலிய இசைக் கருவிகள் வருணிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வருணைகளாலும், சிலப்பதிகாரம், பரிபாடல், புராணானாறு, சிந்தா மணி, உதயண்காவியம் முதலிய பழைய நூல்களின் உதவியாலும் நாம் பல் வகை யாழ்க்கருவிகளின் அமைப்பு, சரம்புகளின் நீளம், வாசிக்கும் முறை என்னுமில்லை அறிந்துகொள்ளக்கூடியதா யிருக்கிறது. அண்ணுமலை சர்வகலாசாலைத் தமிழ்ப்பகுதித் தலைவராக யான் இருங்தாலத்திலே இவ்வாராய்க்கியை ஆரய்ப்பதேன். இற்றைக்கு ஆரூண்டுகளின் முன்பு சென்னைச் சர்வகலாசாலையின் ஆதரவிலே இப்பொருள் குறித்துச் சில வீரிவரை சொய்தேன். மேலும் பெருக ஆராய்க்கு கல்கத்தா சர்வகலாசாலையின் ஆதரவிலே வெளிவரும் கல்கத்தா 'ரிவியூ' பத்திரிகையின் 1941ஆம் ஆண்டு திசம்பர்மாத வெளியீட்டிலே வீரிவான வியாசமொன்று எழுதி னேண், மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும் கரக்கைத் தமிழ்ச் சங்கத்திலும் இருங்கு வெளிவரும் 'செந்தமிழ்', 'தமிழ்ப்பொழில்' என்னும் வெளியீடுகளிலே இவ்வாராய்க்கியை வீரிவுற எழுதிக்கொண்டு வருகிறேன். குறித்த பத்திரிகைகளிலே வீரிவாக எழுதிய முடிபுகள் ஒரு சிலவற்றை இங்குச் சுருக்கமாகக் கூறுகிறேன்.

யிக் மிகப் பழைய காலத்திலே தோக்கிய யாழ், வில்யாழ் எனக் கண் டோம். உதன்பின் இருபத்தொரு சரம்புகளையுடைய பேரியாழ் தோன்றி யது. ஏழஞ்சாம்புகள் ஒரு தானமாதவினாலே பேரியாழிலே மூன்று தானங்கள் உள்ளன. ஏழு சுவரங்களின் கூட்டத்தை இக்காலத்தார் ஒரு ஸ்தாயீ

என்பர். மக்தரஸ்தாயீ, மத்திமஸ்தாயீ, தாரஸ்தாயீ என இங்களிலே வழக்குபவற்றை முன்னோர் மெலிவுத்தானம், சமஃதானம், வலிவுத்தானம் என்றனர். பேரியாழின் ஒவ்வொரு தானத்திலுமுள்ள ஏழு நரம்புகளும் தமபதி சரி என்னும் முறையாக நின்றன. பேரியாழின் பின் சீறியாழும் தோன்றியது; இதுவே செங்கோட்டியாழும் என்றும் படும். 'தொண்டுபடு திவலின் முண்டக கல்யாழும்' என ஆசியமாலை கூறுதலின் சீறியாழுக்கு நரம்புகள் ஒன்பது என அறிகின்றார்கள். ஏழு எனக்கூறுவாரும் உளர். பாடப்போகிற பெரும்பண்ணுக்கு ஏற்றபடி சீறியாழின் நரம்புகளுக்கு இசை கூட்டுவது மரபு. வீல்யாழும் பேரியாழும் சீறியாழுமே சங்கத் தமிழ் நூல்களிலே கூறப்படுவன. சிலப்பதிகார மணிமேகலை காலத்திலே அஃதாவது இற்றைக்கு ஆயிரத்தெண்ணுறுது ஆண்டுகளின் முன்னே சகோட்யாழும், மகரயாழும் என வேறு இரண்டு யாழ்ச்சன் இருந்ததாக அறிகிறோம். சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதையிலே கூறப்படுவது சகோட்யாழும். வழாம்தாற்றுண்டிலே வாழ்க்க திருஞானசம்பந்தப்பின்னொயாரோடு உடன்சென்று பின்னோயார்பாடிய தேவாரப்பாடல்களையாழிலே வாசித்த திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனூர் கையிலே இருந்ததுவும் சகோட யாழும். திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனூருக்குச் சகோட யாழுத் தலைவர் என்னும் பெயருண்டு. சகோட யாழிலே நரம்புகள் பதினாறு, அந்தரக்கோல்கள் பத்து. சமன் தானத்திலே நரம்பு ஏழு, அந்தரக்கோல் ஐந்து ஆக மொத்தம் பன்னிரண்டு. இராசிச் சக்கரத்திலேயுள்ள பன்னிரண்டு வீட்டினும் இப்பன்னிரண்டினையும் நிறுத்திப் பழக்டமிழர் கணக்கிட்டார்கள். சகோட யாழிலே பன்னிருபாலை பிறப்பன, இப்பன்னிருபாலையினும் இருபத்திரண்டு சுருதிகள் பிறப்பன. இவற்றினைக் கணித்தறியும் மரபினை எனது ஆராய்ச்சியிலே முறையாகக் காட்டியிருக்கின்றேன். சிலப்பதிகார காலத்திலே கல்விலே புனையப்பட்ட ஒவியமான்று அமராவதி கரிமே மிருக்கிறது. இந்த ஒவியத்திலே சகோட யாழிலே உருவங் காணப்படுகிறது. சகோட யாழிலும் செங்கோட்டி யாழிலும் ஒற்றூப்பு எனப் பெயரிய உறுப்பொன்று உண்டு. இதன் உதவியினுலே யாழிலே பலவித கமகங்களைத் தோற்றுவித்தல் கூடும்.

மகரயாழும் எனப் பெயரிய யாழ்க்கருவியானது பேரியாழின் இருபத்தொரு நரம்புகளிலே இரண்டினையோ நான்கினையோ ஏற்ற பெற்றி குறைத்தலினுலேயே ஏற்படுகிற பத்தொன்பது அல்லது பதினேழு நரம்புகளாலே இயல்வது. இது மகரமீனின் உருவ முஸ்டயதாகவின் அப்பெயர் பெற்றது.

## பழங்குமியிலே தமிழரின் யாழ்க்கருவிகள்

இலங்கையிலே அதூராதபுரம் என்னும் பழைய நகரிலேயுள்ள வெள்ளரசுமாக கோயில் வாயிலின்மேலே மகரதோரணம் வினைப்பட்டிருக்கிறது. இம்மகர தோரணத்திலேதான் மகரத்தினுருவை நான் முதன் முதலாகக் கண்டேன். மகரயாழானது யவனத் தச்சர்களாலே செய்யப்பட்டதென உதயனை காலியத்திற் கூறப்பட்டிருக்கிறது. ஆடலும் பாடலுக் கண்டுக் கேட்டுக் களிக்கருகிற இஸ்ப வினையாடலினுள்ளே உபயோகிக்கப்படுவ தாதவின் மகரயாழ் கண்ணுக்கினிய அழகிய தோற்றத்தினை யுடையதாயிருக்கிறது. சிலப்பதிகாரம் கானல்வரிப் பாடலிலே கூறப்பட்டது மகரயாழாக இருக்கலாம்.

‘ சித்திரப் படத்துட்புக்குச் செழுஷ்கோட்டின் மலர்புணைந்து முமத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வணப்பெய்திப் பத்தகருஷ்கோடும் ஆணியும் நரம்பும் என்று  
இத்திருத்துக் குற்ற ரீங்கிய யாழ் ’

என்றமையினுலே யாழ்க்கருவியானது மைத்திட்டிய கரிய கண்களை யுடைய மணப்பெண்போல அழகுவாய்க்கிருந்ததென்பதும், அதனுடைய கோட்டிலே மலர் மாலை கட்டப்பட்டிருந்த தென்பதும், அது சித்திர மேழுதிய அழகிய உறையினுள்ளே வைக்கப்பட்டிருந்ததென்பதும் அறியக் கிடக்கின்றது.

உதயனை காலியத்தினுள்ளே வத்தவர் கோமகஞ்சிய உத்யணன் கையிலே கோடபதி யென்னும் யாழ் இருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த யாழின் இசையினுலே உதயனைன் யானையை வசப்படுத்தினான். சீவக சிங்தாமணியிலே சீவகம்பி காந்தகுவ தத்தையை யாழ்ப்போரிலே வென்று அவளுக்கு மணமாலை சூட்டிய செய்தி கூறப்பட்டிருக்கிறது. யாழ் செய்தற்குரிய மரம் இத்தன்மையதாக இருக்கவேண்டும், யாழின் ரூம்பு இத்தன்மையதாக இருக்கவேண்டும் என்னும் உண்மைகள் சீவக சிங்தாமணியினுள்ளே கூறப்பட்டிருக்கின்றன.

சிங்குநதி தீரத்திலே பழைய காலத்தில் வினங்கிய முகிஞ்சதரோ நாட்டிலும், பாரசீகக் கடற்கரையிலிருந்த சுமேரு நாட்டிலும், சாலதேய நாட்டினும், மிசிரம் என்னும் பழம் பெயரினை யுடைய எகிப்து நாட்டிலும் பிறகாடுகளிலும் யாழ்க்கருவிக் ஸிருந்ததாக அறிக்கேற்றும். மேற்குறித்த நாட்டினரெல்லாம் தமிழரோடு தொடர்புடையவரை வரலாற்று தூலாசிரி யர்கள் கூறுகிறார்கள். பழைய எகிப்து நாட்டினரும் தமிழரைப் போலவே தாரம் முதலாக ஏழிசைகளையும் பிறப்பித்தார்கள்.

தமிழ்நாட்டிலே முதலிலே தோன்றிய யாழ்க்கருவியானது உலகத்தின் பல பாகங்களிலும் பரவியதென்று கொள்வதற்குப் பல ஆதாரங்களிருக்கின்றன. குறுஙில் மன்னர்களும் செல்வப் பிரபுக்களும் பாண்ணை ஆதரித்தனர். ஆவனும் அவர் மனங்களிப்ப இன்னிசைப் பாடல்களைத் தன் கருவியிலிசைத்துப் பாடினான்.

உவரால்டர் ஸ்கோட் (Sir Walter Scott) என்னும் கவிஞர் பாடிய பாண்ஸ் பாட்டு (The Lay of the Last Minstrel) என்னும் பனுவலின் தொடக்கத்திலே பாண்ணது பழைய கூறுயிடத்து,

“ தாவுகின்ற பரிமானின் மீதிவர்ந்து சென்று  
தரணிபரும் அரிசவயறும் உருகவிணை பொழுவோன் ”

எனப் பாண்ணப் பாராட்டுகிறார். கால வேறுபாட்டினாலே வேற்று மன் னன் மணியாசனத் தமரப் பாணன் ஆக்க மிழுந்து, பசிப்பிணியை ஆற்று தற்கு ஒருப்பிடி யுணவுதேடி, ஏழைகளுடைய மனையினை காடி, அலைகின்ற நீர்மையினை உருக்கத்தோடு கூறுகிறார்.

மேலும் நீர் நிலைக் கள்ளிகை (The Lady of the Lake) யென்னும் அழகிய பனுவலின் தொடக்கத்திலே, கவி தன்னையே பாண்ணாக்கற்பித்துத் தேடுவாரின்றிப் பலாள் மரக்கிளைமீது கிடக்கலிற் பசுங்கொடி படர்க்க யாழ்க்கருவியினை முன்னிலைப்படுத்திக் கூறுகிறார்:

“வட்டுலத்து கல்யாழே! சீருற்றினுக்கு நிடுலனிக்கும் இம்மரக்கிளைமீது  
நெடிது தங்கினை. இலையெலியும் அருவி சீரொவியும் இசையியம்ப, நின்  
நரம்புகள் இசையின்றித் துயிலுதல் முறையாகுமா? முன்னுளிலே வீசீ  
கின்ற காற்றிலே இசையமித்தத்தை யுகுத்தனையே? நின்பாற் பொருமையுற்ற  
பசுங்கொடி படர்க்கு, நின் நரம்புகளை ஒவ்வொன்றாகக் கட்டிவிட்டமையி  
னாலே பேசாதிருக்கின்றனையா?

“வீரர் முகத்திலே புண்ணகை தவழுவும், அரிசவயர் நாட்டங்களிலிருங்கு உவகைக் கண்ணீர் கழுதுவும் நினது இனிய குரவினாலே பேசலாகாதா? முன்னுளிலே, கவிடோனியாவிலே, விழாக் கொண்டாடுவார் மத்தியிலே, நீ மென்னாம்சாதித்ததில்லையே. காதலையும் வெற்றியையும் பாடி, அச்சத்தையும் பெருமிதத்தினையும் அளவுபடுத்தினையே. நினது இசை கேட்டுக்கூடும் வண்ணம் காவலரும் காரிகைங்கல்லாரும் சூழ்ந்து நின் றணங்கோ? வீராது தீரக் செயலும் காரிகையாரது ஒப்பற்ற கண்ணினை கருமே நினது பாடற்பொருளாக அழுமங்தன,

## பழந் தமிழரின் யாழ்க்கருவிகள்

“நல்யாழே! துயிலொழின் தெழுவாயாக. வினது காம்புகளிற் படருங் கையானது பயிற்சியற்ற கையெணினும் செழிய பழும் பாடல்களின் இன் தேவியை ஓரளவிற்காவது இசைத்தலாகாதா? ஸின்னிசைக் குருகி ஓர் இதயமாவது துடிப்புறுமெனின் சின் செயல் வீண்செயலாகாதல்லவா? நீங் இன்னும் வாய்த்திரவாதிருத்தல் தகுதியன்று. சித்தத்தைக் கவரும் வனமோகினியே! எழுங்கிரு, இன்னும் ஒருமுறை எழுங்கிரு.”

காதலையும் வீரத்தையும் கொடைத் திறத்தையும் அருட்டிறத்தையும் முன்னுளிலே இசைத்த யாழ்க் கருவியானது இப்பொழுது தமிழ்நாட்டிலும் வழக்கற்று மறைத்திருக்கிறது. அது மீட்டும் தோற்றுதல் வேண்டும். அதன் இரிய நரம்பிவிருக்கெழும் இசையானது தமிழனது செவிவழிச் சென்ற முன்னுளிற்போலவே இஞ்சாளிலும் காதலையும் வீரத்தையும் கொடைத் திறத்தையும் அருட்டிறத்தையும் மனத்திலுகிக்கச் செய்ய வேண்டும். அதனால் நாடு நஸ்மடைய வேண்டும்.

## ( II )

பழைய காவிரிப்பும் பட்டினத்துக் கடற்சரையிலே, மடலவிழும் தாழைமரங்களினுலே சிறையாகச் சூழப்பட்ட உடுவிடத்திலே, புன்னைமரச் சீழிலே, ஆழுக்கற்ற மணல் பராந்த சிலத்திலே, சித்திர மெழுதிய திறரையை வீளாத்து மேற்கட்டி யிடப்பட்ட வெண்கால் ஆசனத்தின் மீது கோவலனும் மாதவிடு மிருக்கின்றனர். அருகில் நின்ற வயந்தமாலை கையிலே யிருக்க யாழினை மாதவி தொழுது வாங்குகின்றனர். அந்த யாழானது பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்ற உறுப்புகளிலே குற்ற சீக்கிய நல்லயாழ். குறித்த உறுப்புக்கள் எத்தன்மையின வென்று பார்ப்போம். நரம்புகளிலிருங்கெழுகின்ற ஒலியீனப் பெருக்குவதற்காக வீணைக் கருவியிலே குடம் அமைக்கிருப்பதுபோல யாழ்க்கருவியிலே அமைத் தூப்புப் பத்தர் எனப்படும். இது முருக்கு தணக்கு முதலிய மரங்களாற் செய்யப்படுவது.

பத்தரோடு இனைந்து மேலாக வளைந்து எழுங்கு நரம்புகளைத் தாங்கி கிற்கும் உறுப்பு யாழ்க்கோடு எனப்படும். இது கொன்றை கருங்காலி முதலிய வயிரமுள்ள மரங்களாற் செய்யப்படுவது. வட்ட வடிவாகிய திவுகுகள் பல கோட்டிலே பொருந்தியிருப்பன. கரிய மேனியளாகிய பெண்ணின் முன்கையினையும் அம்ருங்கையிலே யணிந்த வளையல்களையும் பழைய புலவர்கள் யாழ்க்கோட்டுக்கும் திவுக்கும் உவமை கூறினர். முறுக்காணியில்லாத

யாழ்களிலே திவானது நரம்புகளை முறக்குவதற்கும் தளர்த்துவதற்கும் உபயோகப்படும். முறக்காணியுள்ள யாழ்களிலே அது நரம்பு துவக்குவதற்கு மாத்திரம் பயன்படும். முறக்காணியை மாடகம் என்பர். பத்தரினது வறுவாயினை மூடுகின்ற தோல் போர்வைத் தோல் எனப்படும். நரம்பு துவக்குவதற்குப் பத்தரின் கடுவே நீளமாக யாப்புறப்பு வைக்கப்பட்டிருக்கும். போர்வைத் தோலினைப் பத்தரோடு சேர்க்கும் ஆணிகள் சிறு தீளைகளிலே இறுக்கப்படுவன. ஒற்றுதுப்பினை முன்னே குறிப்பிட்டோம். செங்கோட்டி யாழுக்குத் தக்தி - கரம் எனும் மற்றொருதுப்பு உண்டு. இது இருசாண்கால் விரல் நீளமாக நரம்பு துவக்குவதற்குத் தகைப்பொழியக் குறுக்கே சேர்த்து அமைக்கப்படுவது.

'யாழ் கையிற் ரெழுது வாங்கி' என்றமையினுலே யாழ் வாசிக்கும் பெண் வணக்கத்தோடு யாழினைக் கையிலெடுக்க வேண்டுமென்பது கூறப்பட்டது.

' நல்லிசை மடங்கத நல்லெழில் காட்டி  
அல்லியம் பங்கயத் தயனினிது பஸ்தத்  
தெய்வன்ற சான்ற தீஞ்சுவை நல்யாழ்  
மெய்ப்பெற வணங்கி மேலொடு கீழ்முணர்த்து  
இருகையின் வாங்கி இடவயின் இரீதி  
மருசிய வினய மாட்டுதல் கடனே "

என யாழ் வாசிக்கும் முறை கூறப்பட்டது. யாழ் வாசிக்கும் பெண் பது மாசனமாக இருங்கு வலக்கைப் பெருவிரலைக் குஞ்சித்து மற்ற விரல்களை நிட்டி யாழ்க்கோட்டிலே வைக்கடிவண்டும். இடக்கை கால்விரல்களினுலே மாடக்கதைத் தழுவுவதல் வேண்டும். அதன்பின் பண்ணல், பரிவட்டனை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூத், குறும்போக்கு என்னுக்கு தொழில்களினுலே இசையெழுப்புதல் வேண்டும். சுட்டு விரலினுலே நரம்பினை வாரியும், சுட்டு விரலும் பெருவிரலுக் கூட்டி நரம்பினை அகழும் புறமும் ஆராய்ந்தும், நரம்புகளை உங்கி அவற்றினது வலிவு மெலிவு கிடக்க சிரவியிலும் ஆராய்ந்தும், பிற இசைக்காணங்களைச் செய்தும் நரம்புகளின் குற்றமின்மை யறிக்கு வாசிக்கத் தொடங்கவேண்டும். வாசிக்கும் போது செம்பகை, ஆர்ப்பு, கூடம், அதிர்வு என்னுக்கு நந்தங்கள் சேராது வாசித்தல் வேண்டும். கருவியும் மிடறும் ஒத்திசைக்க வேண்டும். நெஞ்சு மிடறு நாக்கு மூக்கு அண்ணுக்கு உதடு பல் தலை என்னும் பெருந்தான் மெட்டினும் எடுத்தல் படுத்தல் நலிதல் கம்பிதம் குடிலம் ஒவி உருட்டுத்

## பழங் தமிழரின் யாழ்க்கருவிகள்

தாக்கு என்னும் இசைத் தொழில்கள் எட்டினுலும் பண்ணீப்படுவது பண் என ஆன்றேர் கூறினர். முதல் முறை முடிவு சிறை குறை கிழமை வலிவு மெலிவு சமன் வரையறை நீர்மை யெனும் பதினாறு பாகுபாட்டினுலும் பண்ணீர்மையானது அறியப்பட்டது.

முண்ணேர் வகுத்த நூற்றுமூன்று பண்களிலே இருபத்தெட்டுப் பண்கள் தேவாரத்திலும் திருவாய் மொழியிலும் காணப்படுகின்றன. அப்பண்கள் இக்காலத்தே வழங்கும் எந்த ராகங்களை நிகர்த்தன வென்பதை ஆராய வேண்டும். பழங் தமிழர்கள் முதலிலே நான்கு பெரும் பண்களை வகுத்தார்கள். அவை பாலையாழி, குறிஞ்சியாழி, மருதயாழி, செவ்வழியாழி எனப் படுவது இங்கு ‘யாழி’ என்னுஞ் சொல் பெரும்பன் என்னும் பொருளினது. தமிழ்ப் பொருளிலக்கணக்கிலே வகுத்துக்கொண்ட ஜங்கினையிலே பாலைத்தினைக்குப் பாலையாழும், குறிஞ்சித் தினைக்குக் குறிஞ்சியாழும், மருதத் தினைக்கு மருத யாழும், மூல்லை நெய்தல் என்னுஞ் தினைகளுக்குச் செவ்வழி யாழும் என வகுத்தார்கள். குறித்த தினைகளுக்குக் கூறிய பொழுதுகளும் உரிப் பொருள்களும் அவற்றேரு தொடர்புடைய பெரும் பண்களுக்கு முரிய.

இப்பெரும் பண்களுக்குரிய இராகங்களிலை யென்பதைச் சுருக்ஷாக ஆராய்வாம். பழங்கமிழர் ஓராத்திலிருந்து அதற்கு ஜங்தாம் நரம்பாகிய உழையையும், உழையிலிருந்து அதற்கு ஜந்தாம் நரம்பாகிய குரலையும், குரவீவிருந்து அதற்கு ஜந்தாம் நரம்பாகிய இளியையும், இளியிலிருந்து அதற்கு ஜந்தாம் நரம்பாகிய துத்தத்தையும், துத்தத்திலிருந்து அதற்கைந்தாம் நரம்பாகிய விளரியையும், விளரியிலிருந்து அதற்கைந்தாம் நரம்பாகிய கைக்கிளையையும் தோற்றுவித்தார்கள். இப்படித் தோற்றுவித்த ஏழு இசை நரம்புகளையும் இரு தாளத்தில் வைத்து தாரம் முதல் தாரமீருக இசைக்கக் கிடைப்பது மேற்கெம்பாலை; இது இக்காலத்தில் வழங்கும் மேசக்கல்யாணி மேனத்தை நிகர்க்கும். உழைபூதல் உழைபீருக இசைக்கக் கிடைப்பது அரும்பாலை; இது இக்காலத்துத் தீரசங்கராபரண மேனத்தை நிகர்க்கும். குரல் முதல் குரலீருக இசைக்கக் கிடைப்பது செம்பாலை; இது இக்காலத்து அரிகாம்போதி மேனத்தை நிகர்க்கும். இளிமுதல் இளிமீருக இசைக்கக் கிடைப்பது கோடிப்பாலை; இது இக்காலத்துக் காலூரப்பிரியா மேனத்தை நிகர்க்கும். துத்த முதல் துத்தமீருக இசைக்கக் கிடைப்பது படுமலைப்பாலை; இது இக்காலத்து நடபைரவி மேனத்தை நிகர்க்கும்,

விளரி முதல் விளரியீருக இசைக்கக் கிடைப்பது விளரிப்பாலை; இது இக்காலத்து ஹனுமத்தோடி மேனத்தை நிகர்க்கும். சைக்கிளை முதல் ஒக்கக் கிளை யீருக இசைக்கக் கிடைப்பது செவ்வழிப்பாலை; இதிலே 18ம் சுருதியிலே நிற்கவேண்டிய பஞ்சம சுவரம் 10ம் சுருதியிலே நிற்கும்; இதனையும் ஒருவகைச் சுத்தோடி யென்னலாம். இந்தவழுமே பழங்தமிழிசை மரபிற்குரிய மேனகர்த்தா ராகங்கள். இவற்றுள்ளே நீரசங்கராபரணம், அரிகாம்போதி, காறூரப்பிரியா, கடபைரவி என்னும் நான்கும் முறையே பாலையாதி, குறிஞ்சியாதி, மருத யாதி, செவ்வழியாதி என்னும் நாற்பெரும்பண்ணையும் நிகர்த்தன.

இங்குக் கூறிய ஏழ்பெரும் பாலைகளைவிட ஜந்து சிறுபாலைகளும் உள். பண்ணிரு பாலைகளும் சகோட யாழிலே தோற்றுவன். இவற்றினை நாம் முன்பு கூறியதுபோலத் தமிழர் இராசிச்சக்கரத்திலே வைத்து ஆராய்ந்தார்கள். இவற்றுள்ளே கண்ணிப்பாலை யென்பது ஆதாரசுருதியோடு 3 4 7 8 11 12 13 16 17 20 21 என்னும் பதினெட்டு சுருதிகளைப் பெற்று வரும். இவை பதினெட்டுமூன்றும் ஏட்டிஜ பஞ்சம சம்வாதித்வம் என இங்காலத்தில் வழங்கும் கிளையில் பிறப்பு முறையிலே தோற்றிய சுருதிகள். ஆதாரசுருதியோடு பண்ணிரண்டாக நின்ற இவற்றைப் பண்ணிரண்டு சுவரஸ்தானமாகக் கொண்டு வீணையிலே மெட்டு வைக்கலாம். மேலும் குழப்பப்பாலை யென்பது ஆதாரசுருதியோடு 1 2 5 6 9 10 11 14 15 18 19 என்னும் பதினெட்டு சுருதிகளைப்பெற்றுவரும். இவை பதினெட்டுமூன்றும் ஏட்டிஜ மத்திம சம்வாதித்வம் என இக்காலத்திலே வழங்கும் நடிப்பு பிறப்பு முறையிலே தோற்றிய சுருதிகள். ஆதாரசுருதியோடு பண்ணிரண்டாக நின்ற இவை தம்மையும் பண்ணிரண்டு சுவரஸ்தானமாகக் கொண்டு வீணையிலே மெட்டு வைக்கலாம். இன்னும் பத்துப் பாலைகள் உள். எந்தப் பாலையை வீணையில் மெட்டு வைத்தாலும் அதிலிருந்து பண்ணிரு பாலையைத் தோற்றுவிக்கலாமாதலின் இவை வட்டப்பாலை எனப்படுவ. இவற்றினுள்ளே தாரக்கிரமம், குரந்திரம், இளிக்கிரமம் எனப் பழங்தமிழர் வழங்கிய காந்தார' மத்திம ஏட்டிஜக் கிரமங்களையும் அவை தமக்குரிய இருபத்தொரு மூர்ச்சனைகளையுங் காட்டலாம்.

இசை எல்லாநாட்டிற்கும் பொதுவாதலின் மேனுட்டாரது இசைக்கிரமங்களைக்கூடப் பண்ணிரு பாலையினுள்ளே காட்டலாம். மேனுட்டுப் பியானே வாத்தியத்தை முறைப்படி இசை கூட்டினால் அதிலே பழங்தமிழப் பண்களை வாசித்தல் கூடும்.

பதினாண்கு சரம்புகளுக்கும் பத்து அந்தரக் கோல்களுக்கும் முறைப் படி இசை கூட்டியதின்பின்தான் எகோட் யாழிலை வாசிக்கலாம். வீணையோவென்றால் ஒரு சரம்புக்கு இசைகூட்ட அதிலமைந்த பல்வேறு மெட்டுக்களிலும் பலவேறு சுவரங்களைத் தரும். ஆனால் இரண்டு சரம்புகளையோ மூன்று அல்லது நொன்கு சரம்புகளையோ ஒருங்கிசைத்து யாழ்க்கருவியிலும் பியானேக் கருவியிலும் பெறுதற்குரிய இனை நாம்பளைவு எனப் பழங்தமிழர் குறிப்பிட்ட *Hariyony* வீணையிலே பெறுதற்குரிய தன்று. பண்களைப் பாடும்பொழுது சுவரங்கள் கிளைமுறை கட்டப்புறை யாகத் தொடர்ந்து நின்றன வென்பதைச் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையிலுள்ளே.

“ குரன் மந்தமாக இளிசமனுக  
வரன்முறையே துத்தம் வலியா—உரனிலா  
மந்தம் விளரி டிட்ப்பா எவண்டின்  
கீன்றையைப் பாட்டெடுப் பாள்.”

என்னும் செய்யுளினுலே அறிகின்றாம்.

நூற்றுமூன்று என்னும் தொகையினவாசிய பண்களைப்பற்றி இன்னுஞ்சில குறிப்புகள் கூறுவாம். நாற்பெரும் பண்ணும் அகளிலை, புறங்கிலை, அருகியல் பெருகியல் என வகைக்கு நான்காகிப் பதினாறு ஆயின. திறங்கள் ஜன்னிய ராகங்கள் போல்வன. பாலைக்கு ஜங்கு, குறிஞ்சிக்கு எட்டு, மருதத்திற்கு நான்கு, செவ்வழிக்கு நான்கு என இருபத்தொரு திறங்கள் முன்னேரால் வகுக்கப்பட்டன. இவையும் அகளிலை, புறங்கிலை, அருகியல், பெருகியல் என வகைக்கு நான்காவன. ஆகடே பரலையாழ்த் திறங்கள் 20, குறிஞ்சியாழ்த் திறங்கள் 32, மருதமாழ்த் திறங்கள் 16, செவ்வழியாழ்த் திறங்கள் 16 மொத்தம் 84. இவற்றைச் சேராத திறங்கள் 3 உள். அவற்றையும் கூட்ட 87. பெரும் பண் 16ஆயும் சேர்க்க மொத்தம் 103 ஆகிறது.

தேவாரத்திலும் திருவாய் மொழியிலும் வருகி ஏற இருபத்தெட்டுப் பண்களை வகுத்து கிருத்துமிடத்துத் தீரசங்காபரணத்திற்கு ஒப்பாகிய பாலையாழ் என்னும் பெரும்பண்ணைச் சார்ந்தன பாலையாழ், தக்கராகம், புறங்கியமை, பஞ்சமம், காந்தாரம் என ஜங்கு எனவும், அரிகாம்போது மேனத்திற்கு ஒப்பாகிய குறிஞ்சியாள் என்னும் பெரும்பண்ணைச் சார்ந்தன கட்டபாடை, அந்தாளி, செருங்கி, பழம்பஞ்சரம், மேகராகக் குறிஞ்சி, கெளவாணம், பழங்தக்கராகம், முதிர்க்க குறிஞ்சி, குறிஞ்சி, கட்டராகம், வியாழக்குறிஞ்சி, செந்திறம் என பண்ணிரண்டாமெனவும், காலூரப்பிரியா

மேனத்திற்கு ஒப்பான மருதயாழ் என்னும் பெரும் பண்ணைச் சார்ந்தன தக்கேசி, கொல்லி, இங்தனம், காங்தாரபஞ்சமம், கெளசிகம், பியங்கை, சீகா மரம் என ஏழு ஆமெனவும், நடைபூரவி மேனத்திற்கு ஒப்பான செவ்வழியாழ், வியங்தம், நாட்டம், சாதாரி என காக்கு ஆமெனவும் அறிகுற்றேரும். திருமுறைகண்ட புராணத்திலே தேவாரப்பதிகங்களுக்குக் கூறிய கட்டளை விகற்பங்கள் தான் விகற்பங்களைக் குறிப்பன. சங்கீத வித்துவங்கள் இங்ஙங்காய்ச்சிக் குறிப்பு களுக்கிடையை ராக தாளங்களை இசை மரபு தவறாது அமைத்துத் தருவார்களெனில் தேவார திருவாய்மொழிப் பதிகங்களை அவைதமக்குப் பழையொக்க அமைந்த இசையோடு பாடுதல் கூடும்.

( III )

### பண்ணைத் தமிழரின் இசைக் கருவிகள்

ஏமாங்கதம் என்னும் காட்டிலே, இராசமாபுரம் என்னும் நகரத்திலே, ஸ்ரீதத்தன் என்னும் வணிகனாது வீட்டிடிலே, காங்தருவத்தை என்னும் அரசினங்குமரி இருக்கின்றனர். இவன் ஸ்ரீதத்தனுவடைய நண்பனு கிய கலுழுவேகன் என்னும் வித்தியாதர மன்னனாது புத்திரி; யாழ் வாசித்தவிலே பெருங் திறமை படைத்தவன். இவளினும் பார்க்க நன்றாக யாழ் வாசிப்பவனே இவளுக்கு காயகனுதல் வேண்டுமென இவனாது தங்கை குறிப்பிட்ட வண்ணம் ஸ்ரீதத்தன் இராசமாபுரத்திலே முரசறைவிக்கின்றனர். முரச என்னுந் கருவி எப்படிப்பட்டதென்று பார்ப்போ மாக. அது இரண்டு முகங்களையுடைய ஒரு தோற்கருவி. பறையின் இனத்தைச் சேர்ந்தது; அவறிற் பெரியது. நகரத்து மாங்தரெல்லாம் அறியவேண்டிய விஷயங்களை முரசறைந்து வெளிப்படுத்துதல் வழக்கம். அரசனுவடைய அதுமதி பெற்றே நகரத்திலே முரசறைவிக்கவேண்டும். அக்காலத்திலே அங்காட்டினை ஆளுகை புரிந்த கட்டியங்காரன் என்னும் மன்னனாது அதுமதி பெற்ற ஸ்ரீதத்தனுவடைய கட்டளைப்படி முரசறை கின்ற வஸ்ரூவன் என்ன சொல்லுகிறோன் என்று சற்றுச் செவிசாய்த்துக் கேட்போ மாக.

“இம் மாங்கமானாது மகூத்தருகின்ற வளத்தினையுடையதாகுக. மக்கள் கோயிங்கி வாழ்வாராக. தேன்போன்ற இனிய மொழியினையுடைய காரிகையார் கற்பொழுக்கத்திலே கிலைபெறுவாராக. ஓ நகர மாங்தரே நிவிர் உமது தாய்தகையாது சொல்லுக்கடக்கி இல்லாழ்க்கையை இனிது கடத்தமின். தலம்புரிவோர் உவப்பனவற்றை அவர்க்குத் தானஞ்செய்

## பழங் தமிழரின் இசைக்கருவிகள்

மின். இங் கரத்திலே கிளப்போலதொரு செய்தியினையான் சொல்லக் கேண்மின். வித்தியாதர குலத்திற் பிறந்த காஞ்சரூவீத்தை என்னும் இளம் பெண் ஸ்ரீதத்தன் என்னும் வணிகனது காவலிலே வளர்கின்றான். அந்தணானே, அரசனே, வணிகனே, யாவுள்ளாவன் மகரயாழ் வாசித் தவிலே அவளை வெல்கின்றானே அவனுக்கு ஆவ்வினம்பெண் மணமாலை குட்டுவான்”

முரசறைந்த பின்பு கடந்த வரலாறுகளைக் குறிப்பிடுவாம். மனை வணி காள் வருதலும் காஞ்சரூவுத்தத்தையைப் பெறுதல் கருதிப் பல தேசத்து மன்னாவர்களும் பிறரும் வந்து கூடுகின்றார்கள். எல்லாவகை கலமும் பொருக்கிய சீவகம்பியும் வருகின்றான். தோழிப் பெண்ணானு குத்தி அங்கிருந்த யாழ்க் கருவிகளை ஒவ்வொன்றுக் கீட்ட அகவுதம் மைப் பெற்று ஆராய்ச்த சீவகம்பி சபையோர் செவியில் வீழும் வன்னைம் தோழிப்பெண்ணை கோக்கிப் பின்வருமாறு கூறுகிறோன். “மாதே, இம்மாரம் நீரில் சின்று மெல்கிறது; ஆதவின் இக்கருவி வேண்டா. இம்மாரம் நீரிலே அழுகிறது; ஆதவின் இதுபோக. இம்மாரம் புண்ணுற்று நின்றது; ஆதவின் இது கடக்க. இம்மாரம் இடவிழுங்கு பின்தது; ஆதவின் இது ஒழிக. இருநிலங்கள் மயக்கியவிடத்திற் பிறந்து கணிகை பெற்ற சிறுவன் போன்றது இம்மாரம்; ஆதவின் இக்கருவி சிறப்பிலது. இம்மாரம் கெருப்பில் வெந்தது; இது யானை புல்ல முரிக்கது; இகவையும் வேண்டா” எனக் கூறியிப்பின் தோழிப்பெண் நல்ல யாழிலை கீட்ட அதனைப் பெற்று “ஙங்காய்! மன்மகளீந்ற மரமானது வானமென்னும் செவிலித்தாய் கொடுத்த மாரியாகிய பாவினை யுண்டு, கோய் நீங்கி வளர்ந்து வாளால் அரியப்பட்டு வர்த்தாதவின், அம்மரத்தினுற் செய்யப்பட்ட இக்கருவி யானது சிறப்பெய்திற்று” எனக் கூறினான். பின்னும் நரம்பினை ஆராய்ந்து முறுக்கினுன் மயிர இருந்ததனைக்காட்டி அதனை கீங்கித் தான் கொண்டு வந்த சேம நரம்பினைத் தொடுத்து யாழுக்கு இசை கூட்டினான்.

“ பணிவரும் பைக்கொற் பத்தர் பல்வினைப் பவள வாணி மனிகஷட. மருப்பின் வாளார் மாடக வயிரத் தீங்தேன் அணிபெற வொழுகி யன்ன அமிழ்துறல் நரம்பி னால்யாழ் கணிபுக்கீழ் காளை கொண்டு கடலகம் வளைக்கலுற்றுன்.”

என்றபடி பத்தரும், ஆணியும், முறுக்காணியும், நரம்பும் பிறவும் செவ்விதாக அமைந்த யாழினை வாசித்துச் சீவகம்பி கடல்புடை குழந்தைகளைத் தன்வசப்படுத்தினான். காஞ்சரூவுத்தை யாழ்ப்போரிலே சீவக ஊக்குத் தோற்று, மாலை சூட்டினான்.

இவ்வரலாறு சீவக சிங்தாயணி யென்னுங் தமிழ்ப் பெருங்காப்பி யத்தினுண்ணே கூறப்பட்டது.

“ சொல்லிய கொன்றை கருங்காலி மென்முருக்கு  
கல்ல குமிஞ்சுங் தணக்குடனே— மெல்லியலாய்  
உத்தம மான மரங்க எனவை யென்னார்  
வித்தக யாழோர் விதி.”

என்னும் ஒரைச் சூத்திரத்தினுள்ளே யாழ்த்தோட்டிற்குக் கொன்றை கருங்காலியும், யாழ்ப்பத்தருக்கு முருக்கு குமிஞ்ச தணக்கு என்பணவும் உரிய மரங்களாகக் கூறப்பட்டன. மகரதோரண ஓலியத்திலே காம் கானு கின்ற மகர மீனின் உருவுடையதாதலின் மகரயாழ் அப்பெயர் பெற்றது. மகரவெல் ரொடியானது மன்மதனுக்கு உரியது. மகரயாழ் பத்தொன் பது அல்லது பதினேழு நரம்புடையது, பேரியாழுக்கு நரம்பு இருபத் தொன்று, சகோட யாழுக்கு நரம்பு பதினால்கு, சிறியாழுணப்படும் செங் கோட்டி யாழுக்கு நரம்பு ஒன்பது அல்லது ஏழு.

யாழானது நரம்புக் கருவி யென்னும் வகையைச் சேர்க்கத் து; முரச தோற்கருவி யென்னும் வகையைச் சேர்க்கத் து. வக்கியம் எண்படும் குழலானது துளைக்கருவி யென்னும் வகையைச் சேர்க்கத் து. மூன்றாவது வகையாகிய துளைக்கருவிகளைப்பற்றிப் பேசப்படுகமுன் முரசினைப்பற்றியும் பிற தோற்கருவிகளைப்பற்றியும் இரண்டு சில குறிப்புகள் கூறுவாம். புறானுற்றின் 50ஆம் பாடல் வீர முரசின் இயல்பினைத் தெளிவுபடுத்துகின்றது. போர்க்குச் செல்லுதற்குமுன் வீரமுரசத்திற்குப் பலி செலுக்கு வது வழக்கம். ஆதலினுலே அது ‘குருகிவேவ்ட்கை உருகெழுமுரசம்’ எனப் போற்றப்பட்டது. வீரமுரசத்தினை வைத்தற்குரிய கட்டிலானது மெல்லிய துகில் விரிக்கப்பட்டுப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மயிலின் தோகையும், பொன்னினுற் செய்யப்பட்ட உழிகளுத்தழையும் வீரமுரசத்தை அலங்கரிப்பன. தகடுரப் போர்க்களத்திலே வெற்றிபெற்ற பெருஞ்சேரலிரும்பொறை யென்னும் சேரமன்னன் காலத்திலே உடங்த ஒரு செய்தியைக் கூறுவாம். டவிகொடுத்தற்கு முன் நீராட்டுதற்காக வீரமுரசத்தினை அரசனுடைய சேவகர் எடுத்துக்கொல்ல, முரச கட்டில் வெறுமையாயிருந்தது. சேரமன்னினைத் தேடிவங்த மோசிக்கானுரென்னும் புலவர் அவ்வழகிய கட்டிலுடைய வரன்முறை தெரியாது அதன்மீது ஏறி நித்திரைசெய்துவிட்டார். ஏவ்வாளர் கண்டு அரசனுக்குத் தெரிவிக்க அரசன் புலவருடைய நித்திரையைக் கலைக்காது சாமரை யொன்றினுலே புலவருடைய மேனியை வீசிக்கொண்டிருந்தான். பின்பு நித்திரைவிட்டெழுஷ்ட புலவர் தாம்செய்த குற்றத்தையுணர்க்கு “அரசே, முரசகட்டில் என்பதறியாது ஏறிக்கிடங்த என்னை வாளினால் வெட்டிவிடுதல் மன்னவர்க்குநீதி யாகும், அது செய்யாது சாமரையினுலே குளிர வீசினேயே! தமிழ்ப் புலவர்பால் நீ வைத்த மதிப்பினை இச்செயல் காட்டுகிறது. நின்புகழ் என்றும் சிலவுக்கு என்று பாராட்டினார். அம்மன்னன் புகழ் புலவர் பாடவி

னெடு நிலைபெற்றிருக்கிறது. குறிஞ்சி பாலை மூல்லை மருதம் செய்தல் என்னும் ஜந்தினைக்கும் தனித்தனியாகப் பறைகள் கூறப்பட்டிருக்கின்றன. ஆதலினுலே குறவர்களும், மறவர்களும், இடையர்களும், கடையாகன்ம், துளையர்களும் தத்தமக்குரிய வேறு பறைகளை முழக்கினார்களென்றும். காலைப்பொழுதிலே அரண்மனையிலே காலை முரசம் ஓவிப் பறைக் கேட்டு மக்கள் துயிலொழுங் தெழுங்திருப்பார்கள். தெய்வ வழி பாட்டிலும், கவியாண வீட்டிலும், இறங்தோர்பொருட்டும், போர்க்கள் த்திலும் முழக்கப்படும் முரசம் அவ்வங்விடத்திற்கேற்ற உணர்ச்சியையெழுப்புத்தன்மையதாக விருக்கும். பேரிகை, படகம், உடுக்கை, மத் தனம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சங்திரவளையம், மொங்கை, முரசு, கண்விடுதாம்பு, சிசானம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும் பறை யெனத் தோற்கருவிகள் பலவகைப்படுவு.

'முழவு' என்னுஞ் சொல் தோற்கருவிகளுக்கு ஒரு பொதுப்பெயர். மேற்குறித்த கருவிகளைவாம் அகமுடவு, அகப்புறமுழவு, புறமுழவு. புறப் புறமுழவு, பண்ணமைமுழவு, நாண்முழவு, காலைமுழவு என எழுவகைப் படுவு. கரடிகத்தினுஞ்போலும் ஒசையினையுடைய கருவி கரடிகை யெனவும், சல்லென்ற ஒசையினையுடைய கருவி சல்லிகை யெனவும் வழங்கப்பட்டதென்பர். இசைமரபிலே தண்ணுமை யென்னும் மத்தனமானது தோற்கருவிகளிலே சிறப்புப்பெற்றது.

இனி மற்றோரிடத்திற்குச் செல்வோமாக. இடையர்சேரி தோற்று கிறது, எழுவர் இனம்பெண்கள் கைகோத்து நின்று குரவைக் கூத்தாடு கிறார்கள். அவர்கள் பாடி ஆடுகிற பாடலைக் கேட்போமாக.

கன்று குணிலாக் கனிபுதிர்த்த மாயவன்  
இன்றுநம் மாறுள் வருமே வவன்வாயிற்  
கொன்றையங் தீங்குழல் கேளாமோ தோழி

பாம்பு குழிருக் கடல்கடைந்த மாயவன்  
ஈங்குநம் மாறுள் வருமே வவன்வாயில்  
ஆம்பலங் தீங்குழல் கேளாமோ தோழி

கொல்லைபஞ் சாரற் குருங்தொசித்த மாயவன்  
எல்லிநம்மாறுள் வருமே வவன் வாயில்  
மூல்லையங் தீங்குழல் கேளாமோ தோழி

இப்பாடவிலே கொன்றைக்குழல் ஆம்பற்குழல் மூல்லைக்குழல் என மூன்று குழல் கூறப்பட்டிருத்தல் காண்க.

ருக்பிலே ஆம்பஸ் மலர் எனப்படும் குழுதமலரின் வடிவாகக் கஞ் சத்தினுலே அணைச் பண்ணிச் செறித்தலின் ஆம்பற்குழல் அப்பெயர்பெற்ற தென்பர். மூல்லைக் கொடியை முப்புரியாகத் தெற்றிய வளை செறிக்கப் பட்டிருத்தலின் மூல்லைக்குழல் அப்பெயர் பெற்றதென்பர். வங்கியத்தின் நீணம் இருபது விரலளவு என்பர். கருக்காலி, செங்காலி, மூங்கில், சந்தனம், வேம்பு, பலா என்னும் மரங்களாலும் வெண்கலத்தினுடைம் குழல் செய்யப்பட்டதென்பர்.

சிலப்பதிகார காலத்திலே செய்யப்பட்ட கல்லோவியம் ஒன்று ஆங் திராட்டிலே அமராவதி நகரில் உள்ளது. இவ்வோவியத்திலே இளம் பெண்கள் பலர், குழல், யாழ், மத்தாம் முதலிய கருவிகளை வாசிப்பதாகக் காட்டப்பட்டிருக்கிறது. இவ்வோவியத்திலே காட்டப்படும் யாழ் சகோட யாழ். குழல் இக்காலத்து நாதசுரத்தினுடைய நீளமாயிருக்கிறது.

இவ்வோவியமானது சிலப்பதிகாரத்து அரங்கேற்று காலத்தையே விளை விற்குக் கொண்டுவருகிறது. “குழல்வழி யாழுழுழி இத் தண்ணுமைப்பின் னர், முழலியம்பல் ஆமங்திரிகை” என்ற குத்திரத்தின்படி முதலிலே குழலையிசைத்து அதன்வழி யாழை இசைத்து மத்தனம் முழலையுஞ் சேர்த் துசைத்தல் ஆமங்திரிகையாகும். இக்காலத்தார் பல வாத்தியங்களை ஒருங்கிசைத்தலை ஆர்க்கேஸ்ட்ரீ (Orchestra) என்பர். ஆர்க்கேஸ்ட்ரீவும் ஆமங்திரிகையும் ஒருபொருட் சொற்கள். அமராவதிக் கல்லோவியத்திலே யாம் காணபது இதுவே. ஆமங்திரிகை இடக்கை யென்னும் கருவியெனக் கறுவாரும் உளர்.

குதலாகிய வங்கியத்திற்குத் துளையிடுகிற கணக்கைப்பற்றிச் சிலப்பதிகாரங்களில் சொல்லப்படுகிற அளவுகள் பொருத்தமாகக் காணப்படவில்லை.

பழைய ஓவியங்களை ஆராய்ந்து இன்னும் அங்கே உண்மைகளை நாம் தெளிந்துகொள்ளலாம். நம்முடைய ஆலயங்கள் சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை என்னும் அழகுக் கலைகள் பலவற்றை நமக்கு எனிதாக உணர்த்துக் கண்மையவாதலின் அவையே எமது நாகரீகத்தைக் காட்டும் உண்மையான செழுங்கலை நியமங்கள். செழுங்கலை நியமம் சிக்தாதேவி யாகிய கல்வித்தெய்வத்தின் ஆலயமாகக் கூறப்பட்டது. நமது Universities இக்காலத்துச் செழுங்கலை நியமங்கள். ஆதலினுலே பழைய செழுங்கலை நியமங்கள் கூறும் உண்மைகளை ஆராய்ந்தறியுங் கடப்பாடுடையன. மதுரை, சிதம்பரம், தஞ்சை, பேரூர் இவையுணர்த்தும் கலைகள் பழங்தமிழரது நாகரீகத்தின் ஒப்புயர்வற்ற சிறப்பினைக் காட்டுகின்றன. “பழமை பாடிச் செழுமை தேடு” என்றபடி தமிழ்க்குலத்தார் தமது பழமையை ஆராய்ந்தறிந்து எதிர்காலத்திலே செழுமையுறுவாராக.



# யாழ்ப்பாணச் சரித்திர சந்திரிகை

“ சரித்திரப் பிரீயர்” எழுதியது

, பிரரங்பம்

யாழ்ப்பாண வாசிகளாகிய நாம் எமது சுயகாட்டின் சரித்திரத்தை அறியாதிருக்குதொன்று பிறநாட்டு வழக்கைளை ஆராய்தல் சிறப்பன்று, அப்பிறநாட்டுச் சரித்திரங்களோடு எமது நாட்டு வரலாற்றையும் பொது முறையாகவாதல் படித்தல் வேண்டும் என்றதை சுதேச அபிமானம் படைத்தோர் எல்லாம் வரவர அதிகமாய்த் தொங்குதொகொன்று வருகின்றனர்.

யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும்போது சுதேகமான வரலாறுகளைச் சொல்லுகின்ற ஒரு நூலையன்று, உண்மையும் கற்பனையும் விரலிப் பயின்று வருகின்ற வினோதங்கள் பொதிந்த ஒரு நூலையுமன்று, ஆராய்ச்சி நிபுணர்கள் அனைவர்க்கும் ஒப்ப முடிந்த உண்மைச்செய்திகளை எடுத்து வரைகின்ற ஒரு செவ்விய பனுவலீயே நாம் சிந்திக்கவேண்டியது. ஆகவால், இக்கட்டுரை உண்மை வரலாறுகள் என நிச்சயிக்கப் பட்டவைகளை மட்டும் அடக்குவதாகும். நன்றாய் அறுதியிடப்படாத சில சம்பவங்களும் இடையிடையே வரலாற்றை நிறைக்கும்பொருட்டு வருமாயின், அன்னவை நிச்சயமான துறைகள்லை என்றது அவ்வப்போது விளக்கப்படும்.

இதுகாறும் பல வேறுபட்ட கருத்துக்களை வெளியிட்டிருக்கும் யாழ்ப்பாணச் சரித்திரங்களை ஆராய்ந்து இயன்றளவில் உண்மைச் சரித்திரத்தை நாட்டுவதற்கு உதவியான புதிய தன்மைகளை வெளிகாலுவதினால் இக்கட்டுரை “யாழ்ப்பாணச் சரித்திர சந்திரிகை” எனப் பெயர் அடைகின்றது.

## I. துமிழரசர் காலம்

யாழ்ப்பாணம் என்று நாம் தற்காலம் பெயரிடுகின்ற நாடு ஏட்டினுக்கு எட்டாத அநிபூர்வகாலங் தொட்டு மக்கள் குடியேற்

யிருந்த ஒரு தேசப் பிரிவாகும். இப்போது எழுதப்படுகின்ற இச் சுரித்திரம் இங்காட்டை ஆண்டோர்ஸன் தமிழரசர் காலம், போத துக்கேயர் காலம், ஒல்லாந்தர் காலம், ஆங்கிலேயர் காலம் என சான்கு கூருக வருக்கப்படும். முதற்கண் தமிழரசர் காலத்தை விவரிக்குமுன், அதற்கு ஓர் தோற்றுவரபாக, நமது நாட்டின் பெயரையும் பரப்பையும் தொல்குடிகளையும்பற்றி ஒருவாறு சிக்சய மருவிள்ள துறைகளையும் தற்காலத் தமிழர் சூழ்யேற்யதையும் பற்றி ஒரு சில சொல்வாம்.

### I. நமது நாட்டின் பெயரும் பரப்பும்

முற்காலம் இலங்கை முழுதுக்கும் ஈழநாடு அல்லது ஈழமண்டலம் எனும் பெயர் வழங்கிறது. உண்மையில், இலங்கை, ஈழம் எனும் இரு பெயர்களும் ‘இலங்குதல்’ என்ற பெராருளோ உள்ளனவாகி, சமுத்திரத்தில் அல்லது ஆற்றில் கண்ணுக்கு அதி புலப்பாடாயிருக்கும் தீவுக்கும் ஆற்றிடைக்குறைக்கும் சௌல்லப்பட்டன. தெனுங்கு மொழியில் இன்றைக்கும் இலங்க எனும் சொல் தீவையே குறிக்கும். ஈழம் எனும் பெயர், இலங்குதல் நோக்கி, பொன்னுக்கும் உண்டு. கள்ளும் இலங்கையில் அதிகமாய்ப் பெறப்பட்டமையினுற்போலும், அப்பெயர் அடைந்தது. ஈழத்தின் பழங்குடிகள் எல்லாம் பேசிய பாலை தமிழின் ஒரு பழைய உருவமே. ஆயின் கிறீஸ்துவக்குமுன் ஜங்காம் நாற்றுண்டில் விசயனைத் தலையாகக் கொண்ட வெற்றியாளர் சிலர் வட இந்தியாவில் நின்று இலங்கையில் வந்து அதனைக் கட்டியாளத் தொடங்கிய பின் வடநாட்டாருடைய மாகதிப் பாலை இலங்கையாரின் பழங்குமி மேரடு கலந்து சிங்கள மென் வேரெரு பாலையாயிற்று. இச் சிங்களப் பாலையைப் பயின்றோர் இலங்கையின் தென்பாகத்தில் அதை வளர்த்துக்கொண்டிருக்க வடபாகத்தில் தென்னிந்தியரவி விருந்து வந்து பழங்குமிமேரடு இடையிடையே கலந்துகொண்டோரால் தமிழ் புக்குயிர் பெற்று வளர்ச்சியைடுவதாயிற்று. அப் பால், பாலை வேறுபாட்டிலிருந்து சிங்களவர் தமிழர் என்ற பிரிவு உண்டாக நேரிட்டது. இந்தப் பிரிவு எழுங்க நாளில் ஈழமண்ட

## யாழ்ப்பாணச் சுவித்திர சந்திரிகை

டலம் என்ற பழம் பெயர் தமிழர் வசித்த வட்டபாகத்துக்கும், சிங்களம் என்ற புதுப்பெயர் சிங்களவர் வசித்த தென்பாகத்துக்கும் நம்மவருள் வழங்கப்பட, இங்கியாவின் தமிழ் நூல்களிலோ, ஈழமண்டலம் என்ற பெயரும் சிங்களத்தீவு என்ற பெயரும் இலங்கை முழுதுக்கும் எப்பேரதும்போலச் சொல்லப்பட்டு வந்தன.

தமிழர் வசித்த ஈழமண்டலம் எனும் பாகத்துள்ளும் நரம் இக்காலம் யாழ்ப்பாணக் குடாாடு எனப் பெயரிடும் பிரிவைச் சிங்களவர் தம் நூல்களில் நாகதுவீபம் என்றனர். தேமிளாப்பட்ட ணம், மணிநாகத்வயின் எனும் பெயர்களும் அன்னேர் நூல்களில் வழங்கின. இதனால், அந்நாளில் நமது குடாாடு யானை யிறவுச் சலசங்கியாஸ் அகலப் பிரிக்கப்பட்டதாய், நாற்புறமும் கடல் சூழ்ந்த ஓர் தீவாய் இருந்தது எனத் தோன்றுகின்றது. நாக துவீபத்தையே மணிமேகலை எனும் பழைய நூலில் மணிபல் வைம் எனவும், ஓரிடத்தில் நாகநாடு எனவும் குறித்திருக்கிறது. என்பது பல ஆன்றேரின் கருத்து. தமிழர் சூடிகொண்டிருந்த நாகதுவீபமும் ஆதனையடுத்த தீவுகளும் போக, ஈழமண்டலத் தின் எஞ்சிய பாகம் வண்ணிசாடு எனப்பட்டது போலும்.

அப்பால், தமிழரசர்கள் தலைபெடுத்த கரலத்தில், அன்னேருடைய பண்டை இராசதானியாயிய சிங்கை நகரின் பெயரால் அவர் ஆண்ட நாடு எல்லாம் சிங்கை நாடு எனப் பெயர் அடைந்த தாகத் தெரிகிறது. தமிழரசர்களும் தமக்குச் சிங்கைஆரியச் சக்கரவர்த்திகள் எனும் பெயரைச் சூட்டிக்கொண்டனர். பின்பு, எம் மரசர்களது தலைநகராய் வந்த நல்லூரை கோக்கி தமிழ்நாடு முழுதும் நல்லூர் இராச்சியம் எனப்பட்டதும் ஆகலாம். இதற்குச் சாசனச் சாட்சி உண்டோ அறியோம்.

யாழ்ப்பாணம் என்னும் நாமகரணம் ஆகப் பின்தியது எனத் தோன்றுகின்றது. அது போர்த்துக்கேயர் இலங்கையில் அரசரிமை கொண்ட மின்னரே (கி. பி. 16ம் நூற்றுண்டு) கேட்கப் படுவதாகும். அன்னேர் பதினேழாம் நூற்றுண்டிற் தமிழ்நாடு

டைக் கைப்பற்றிக்கொண்டு நல்லூர்ப் பட்டணத் துறையிற் கட்டிய ககரங்கான் யாழிப்பாணப் பட்டணம் எனப்பட்டது. அதற்கு முன் அந்த நூற்றுண்டிலேயே சிங்கள நாலெரன்று அந்நாளில் இராசதானியாயிருந்த நல்லூரை யாப்பாபட்டுன எனச்சிங்களத்தில் மொழிபெயர்த்துச் சோல்வியதைக் காண்கின்றோம். (யாப்பா = நல்ல, பட்டுன = ணர்) இச்சிங்களப் பெயரைப் போர்த்துக் கேயர், தாம் நல்லூரின் வேறூகப் பட்டணத்துறையில் நிர்மாணித்த நகருக்கு, இட்டகாகத் தெரிகிறது. யாழிப்பாணம் என்னும் நாமம் சிற்து சிற்தாகக் குடாஞ்சு முழுதையும் குறிக்கலாயிற்று. ஆயினும் உன்னாரவர்களெல்லாம் இன்றைக்கும் அப்பெயராற் பட்டணத்தை மட்டும் கருதுவார்.

யாழிப்பாணப் பெயர் தற்போது நமது குடாஞ்சை மட்டும் சுட்டினும், நாம் ஆராயப்போகின்ற வரலாறு குடாஞ்சை மட்டுமல்ல வட இலங்கையில் ஒரு நாள் தமிழ் இராச்சியமிருந்த ஈழமண்டலம் முழுதையுமே சார்ச்தது. ஈழமண்டலமே யாழிப்பாணக் குடாஞ்சு, அதைச்சார்ந்த தீவுகள் எனும் இவற்றேஒடு வன்னியையும் அடக்கியது. ஆதலால் யாழிப்பாணச் சரித்திரம் என்பது ஈழமண்டலச் சரித்திரமோம்.

முந்காலத்துத் தமிழ் இராச்சியமான ஈழமண்டலத்தின் எல். கீகன் எவையெனில், வடக்கேயும் கிழக்கேயும் வங்காளக்குடாக்கடல், மேற்கே காளரதீவு, வேலைனா, மண்டைதீவு, புங்குடுதீவு, அனலைதீவு, நெடுங்தீவு, எனும் தீவுகளை உட்படுத்திய கடல், தெற்கே திரிகோணமலையில் சின்று அல்லது ஒருவேளை கொட்டி யாரத்தில் சின்று புத்தனத்தை யடக்கி, கற்பிட்டியின் தெற்கெல்லை ஈருக இழுத்த ஒரு நெடும் ரேகை. இந்தப் பெரும் பரப்பினுள் வன்னிப்பற்றுகளும் மாதோட்டம் மன்னார் எனும் பிரிவுகளும் அடங்கும். அன்றியும் சேதுக்கரையிலுள்ள இராமேசுரத் தீவும் ஒருநாள் யாழிப்பாணத்தைச் சார்ந்திருந்தது. வன்னியின் தென் பாகங்கள் ஓரோர் காலம் கண்டியிராச்சியத்தோடு சேர்ந்து சிங்கள வன்னி என வழங்கப்பட்டதும் உண்டு.

## 2. தோல்குடிகள்

பூர்வத்தில் நமது நாடு தென்னிந்தியாவோடு இணைத்திருந்தது என்பது பல அறிஞர்களுடைய ஊகம். இவ்வகைம் எப்படியா, யிருப்பினும் தென்னிந்தியாவில் ஆதிதொட்டு இடங்கோவியிருந்த குலங்களைச் சேர்ந்தவர்கள் வடதிலங்கையில்மட்டுமல்ல இலங்கை முழுதுமே குடியேறியிருந்தனர் என்று சொல்ல வியாயம் உண்டு. ஆதி நாகரிகத்தை இழுந்துபோன ஆகப்பழைய கற்கால மனிதரும் இலங்கையில் வசிக்துவள்ளார் என்று தற்கால ஆராய்ச்சியாற் புலப் படுகிறது. விந்தனையில் இன்றைக்கும் உள்ள வேடர் இப் பழங்குலங்களில் எஞ்சியவர்கள் ஆகவாம். அன்னேருக்குப் பின் ஆதி சீர்திருத்தம் அடைந்தோராய் இலங்கையில் விளங்கிய தொல் குடிகளை இயக்கரும் நாகரும் தேவரும் எனச் சிங்கள மகாவமிச நூல் கூறுகின்றது. இயக்கர் இந்தியாவின் புராணகாவியங்களிலே யசாஷ் ராகாஷர் அரக்கர் என எடுத்தோதப்படும் ஒரு குலத்தார். பூர்வம் இலங்கையை ஆண்டவன் எனப்படும் இராவணனும், சிசயன் எனும் வெற்றியாளன் முதல்மணந்தவளான குவண்ணவும் இந்த இயக்கர் குலத்தினரே என்ப. நாகரும் இந்தியாவின் பழங்குடிகளைச் சேர்ந்தவர்களே. நாகபாம்பை வழிபட்டதால் இவர்களுக்கு நாகர் என்ற பெயர் வந்தது என்பர். இவர்களுக்கு நாக துவிபழும் இதற்குக் கென்மேற்கொள்ள கலியாணி அல்லது களனி யாவும் சிறந்த உறைவிடமா யிருந்தன வென்று சிங்கள மகாவமிசநூல் கூறும். கொதம புக்கர் காலத்திலே (கி. மு. ஐந்தாம் நூற்றுண்டு) மகோதரன், குலோதரன் எனும் இரு நாக அரசர்கள் நாகதிவிலிருந்து புக்கருடைய மணியாசனத்தைக்குறித்து வெம் போர் மலைந்தபோது கோடிக்கணக்கான நாகர்கள் இங்கிருந்ததாக வும் அந்தால் காட்டுகின்றது. மணிமேகலை எனும் தமிழ்க் காவியத்திலும் இந்த விருத்தங்க்கும் வருகின்றது.

தேவாநாம்பியத்திசன் எனும் சிங்கள அரசன் காலத்தில் (கி. மு. 307—367) புக்கர்களுடைய ஆராதனத்தக்கு உரிய வெள்ளரசங் கிளை யொன்றை அதுராதபுத்தில் நாட்டும்பொருட்டு

வட இந்தியாவிலுள்ள புத்தகபாவிலிருந்து யாழ்ப்பாணத்துச் சம்பு கோவளத் துறையில் (சம்பல்துறை, மாதகல் கரையிலுள்ளது) இறக்கியபோது அதை வழிபட்டோருள் நாகரும் இருந்தனரென மகாவமிசம் கூறுகின்றது. இதனால் கி. மு. நாலாம் நூற்றுண்டிலும் நாகர் யாழ்ப்பாணத்தில் புறம்பான ஒரு சூலமாய் விளங்கினர் எனத் தொன்றும். அந்நாளில் யாழ்ப்பாணத்திலே ஒரு பிராமணக் கிராமமும் இருந்ததாக அந்தால் கூறும். பிராமணரே தேவர்கள் எனப்பட்டேர் ஆகலாம்.

இயக்கரும் நாகரும் பிற்காலம் கெண்ணிந்தியாவிலிருந்து காலத்துக்குக் காலம், வந்து குடியேறபோருடன் கலந்து ஒற்றுமைப்பட்டுப்போயினர். இவர்களில்லாம் பேசிய பாஸை மிகப் பழையகாலத்துத் தமிழே ஆயினும் விசயராசனும் அவனேனுடு வந்த எழுநூற்றுவர் தோழர்களும் இலங்கையரோடு கலந்து கொண்டிரன் அது சிற்து மாற்றமடைந்து எலு என இந்தாளிற் சிங்களவர் கூறும் ஈழப் பாஸையாயிற்று. இப்புதுப் பரஸை ஈழத்தாருடைய பழைய பாஸையாகிய தமிழின் திசிபே என்றது எலு எனும் அதன் பெயராலும் விளக்கமாகும். சிங்களம் எனும் பெயரும் சிறீ+�ழம் என்ற இரு சொற்களால் இயன்றது என்பர் ஆன்றேர். சிறீ.+ ரங்கம், சீ-ரங்கம் என வந்ததுபோல, சிறீ + ஈழம், சீ - ஈழம், சீ - எளம், சிகளம், சிங்களம் எனத் திரிந்தது என்பர். சீ - ஈழம் எனும் பெயர்தான் மருவி அரசீப் பாஸையில் சீழுன்தீவு செறண்டிப் எனவும், ஜோப்பிய பாஸை களின் செயிலக், சிலேரன் எனவும் வந்தது என்று தோற்றுகிறது.

அப்பால் முன்கூறிய தேவாகாம்பியத்திசன் காலத்தில் இலங்கை முழுவதிலும் புத்தசமயம் பரவத்தொடங்கவே, வட இந்தியாவிலிருந்து புத்தமத பேரதகர்கள் தங்கள் பாலி பாஸையையும் சிறுபான்மை சம்ஸ்கிருதச் சொற்களையும் கொண்டுவந்து எலு என மருவி வின்ற தமிழோடு கலந்ததினால் சொற்றிருக்கியளவில் பெரும்பான்மை பாலியைக் கொண்ட பிற்காலத்துச் சிங்களப் பாஸை தோற்றுவதாயிற்று. ஒரு மொழியின் இனத்தை வரை

யறுப்பதற்கு ஐயங்கிரிபற்ற அந்துத்தியாய் உள்ள , வசனக் கட்ட எவ்வேரா, அது என்றும் தமிழாகவே இராமந் போகவில்லை. உற்றுநோக்குங்கால், சிங்களம் அடிப்படையிற் தமிழரியிருப்பது பேசலவே, சிங்களவரும் அடிப்படையிற் தமிழரேயன்றி வேறொரு சாதியாரல்லர் என்பது யல்பபடும். இலங்கையைக் கைப்பற்றிய விசயஞ்செடு கூடிய ஏழூதுற்றுவரும் அவ்விசயதும் பெண்கொண்டதும் தமிழ்நாட்டிலே, அவர்கள் கலந்துகொண்டதும் தமிழ் ரோடேயாம். அன்னேர் வட இந்தியாவிலும் ஆதித்தமிழரோடு கலப்புண்ட ஒரு சாதியாரே என்றது பல்லோர் மதம். அவர்களைத் தமிழரில் முழுதும் வேறானவர்கள் என்றதான் வைத்துக் கொள்ளின்னும், அவர்களது வேற்றிரத்தமாகிய சில துளிகள் இலங்கையின் பழந்தமிழ்ப் பெருவெள்ளத்தில் என்னாகும்? ஆதலால் சிங்களம் எலும் வேற்றுமொழி மட்டும் தென்னிலங்கையரை வேற்றுச்சாதியார் போலக் காட்டுகின்றது என்க. பூர்வ காலத்துத் தமிழர் சிங்களராக மாறியதுபோல, இன்றைக்கும் சிலாபந்தொட்டு மக்கோனு ஈருக, ஒரு காலத்துத் தென்னிந்தியரவிலிருந்து வந்து குடியேறிய தமிழர் நாளைடவில் சிங்களவராகிக்கொண்டு வருதல் கண்கூடு.

புத்த சமயம் நம் தீவிற் பரந்தபின் வட இலங்கைக் குடிகளும் சிங்களவராகியிட்டனர். அதாவது புதிதாய் உண்டான சிங்கள மொழியையும் புத்த சமயத்தையும் மேற்கொண்டோர் ஆயினர். இதற்கு ஒரு திறம்பாத அத்தாட்சி உண்டு. அது யாதனில், யாழ்ப்பாணசாடு முழுவதிலும் உள்ள பழைய இடப் பெயர்களெல்லாம் சிங்களமாய் இருத்தலும், ஒருநாள் இந்நாடு எங்கும் புத்த ஆலயங்களும் தாபனங்களும் விளங்கினமையுமாம். முக்கியமான சில சிங்கள ஊர்ப் பெயர்களைக் கொண்டு மாத்திரம் சியாயம் முடித்தல் பொருந்தாது. ஏனெனில் அப்பெயர்கள் ஒரோர் காலத்தில் வந்து தங்கிப்போன தென்னாட்சிச் சிங்களரால் வந்தனவரகலரம். ஆயின், சிறு குறிச்சிகள், காணிகள், மேடுகள், குளங்கள், வயல்கள், தோட்டங்கள் ஆதியன எல்லாவற்றிற்கும் நமது நாட்டிலே சிங்களப் பெயர்களே தொன்று தொட்டு இருப் பதினால், அப்பெயர்களை நிலத்தரசர்களாய் நெடுங்காலம் வாழ்ந்து நிலத்தின் தன்மையை நன்கு அறிந்தவர்கள்தாமே இட டிருக்கவேண்டும். வத்தை, புலோ, (கும்பு) கம்புரை, தனை

(தெண்டிய), கொட்ட, குட்ட, ஆலை (அல்), வலை (வல) முதலிய கடைநிலை கொண்ட காணிப்பெயர்களும், புரம் (வேரம்), சிட்டி, பரம், தொட்ட, காமம் (கழுவ) முதலிய ஈறுகொண்ட குறிச்சிப் பெயர்களும் பழந்தமிழர் அப்படிபே யிருந்த காலத்திலும் சிங்கள வராய் மாறியிருந்தகாலத்திலும் இடப்பட்டவைகளே. இவற்றுட் பல பழந்தமிழ் உருவங்களும், சில சிங்கள உருவங்களுமாக் என்றைக்க குறித்துக்கொள்க. அக்காலத்தில் புத்த ஆலயங்களும் பல யாழிப்பாணத்தில் விளங்கின. முக்கியமாய், வெள்ளரசு வந்திறங்கிய இடமாகிய சம்புகோவளத்திற்கு அணிமையிலும், ஆதி இராசதாணிகளுள் ஒன்றாக மதிக்கப்படும் கதிரு கோட (கந்தரோட்ட) அல்லது கதிரைமலீப் பக்கங்களிலும் புத்த விகாரைகள், ஆராமங்கள் இருந்தன. இன்றைக்கும் புத்தகோவிலடி, புத்தகலட்டி, வேரச்காடு, வேரக்கை, வேரவிளான், வேரம் (வெறேறு), சுட்டிபுரம் (சிட்டிவேரம்), வல்விபுரம் (வலிவேரம்), தொல் புரம் (துளவேரம்), சளிபுரம் (சுளுவேரம்) என்ற பெயருள்ள இடங்கள் பண்டைநாளின் புத்த ஆலயங்களை ஞாபகப்படுத்துகின்றன. பூர்வகாலத்துப் புத்தசிலைகளும் ஆங்காங்கு அகழுந்தெடுக்கப்பட்டன, புத்தருடைய திரு அரசுகள் கின்ற பிரதேசங்கள் இன்றைக்கும் போசிட்டி, போயிட்டி கோதி மனுவ (போதிமனுவ) ஆகிய இடப்பெயர்களில் நிலவுகின்றன. புத்தசங்கப் பெயர் சங்கத்தானை, சங்கானை, சங்கத்தார் வயல் ஆகிய இடங்களில் நினைவுட்டப்படுகின்றது. (யாழிப்பாண வைபவ விமர்சனம், பக். 29-36) பழந்தமிழும் சிங்களமுமான இடப்பெயர்களை இட்ட வர்களும் பெளத்த சமய வழிபாட்டைப் பயின்றவர்களுமரன ரமது ராட்டு முன்னேர் ஈழத்துப் பழங்குடிகளான தமிழரே என்பதில் எட்டுணையும் மயக்கமில்லை. தமிழர் தமது பழைய மொழி சிங்களமாகத் திரிந்தஞ்சூரன்று தாழும் சிங்களவரங்கி, பெளத்த மதத்தையும் மேற்கொண்டு வரந்தனர் என்பது மலையிலக்கு.

யாழிப்பாணத்தின் பழைய இடப்பெயர்களது உண்மை உற்பத்தியை உணராத நூலாசிரியர் சில்லோர் அவற்றை விளக்கும் பொருட்டு நூதனமான கதைகளைக் கட்டிவைத்துப் போயினார். உதராணமாக: நாரங்தனை எனும் பெயர் சிங்கள நாரங் தெண்டிய (தோடங்தோட்டம்) என்றைத்தயும், அவ்வுர்ப்பெயர் இன்றைக்கும் சிங்கள நாட்டில் இருப்பதையும் நோக்காமல், ஒரு யாழிப்பாணத்

சரித்திர ஆசிரியர், நாராயணன் எனும் பண்டக்தலைவனின் தானை சின்றவிடமே நாரங்களை எனப்பட்டது என்று எழுதினார். இவ்வாறே மாதோட்ட (பெருந்துறை) எனும் சிங்களத்தை மாதோட்டம் எனப் பொருள்படுத்திக் கலைகட்டுவர் சிலர். ஊருத் தொட்ட (பன்றித்துறை) என்ற ஊருத்துறையை ஊர்காவற்றுறை என வைத்து மயங்குவர் சிலர். பழைய நூலாசிரியர் ஒருவர் மாவிட்டபுரம் எனக் குதிரையோ குதிரைமுகமேர விட்ட ஒரு கதையேரு மருவ வைத்த ஊர்ப்பெயரும் மாவட்டவேர (பெரிய ஆலடி விகாரை) என்ற சிங்களமே என்பர் நல்லாரரய்ச்சியரள். மாவத்தை, வட்டக்கலட்டி, வேரம் என்ற இவை யெல்லாம் சிங்களத்திலிருந்து மருவிவந்து இன்றைக்கும் நம் குடாநாட்டில் வழங்குகின்ற வேறு இடப்பெயர்களே என்பது நோக்கத்தக்கது.

யாழ்ப்பாணம் என்ற பெயரை ஒட்டிய யாழ்ப்பாடி கதையும் இவற்றை ஒக்கதே என்பது அற்றுர் துணிபு. எமது குடாநாடு பண்டைக்காலங் தொட்டு திரம்பக் குடியேறி அதன் ஒவ்வொரு தூண்டு நிலமும் பழக்கமிழுருவாச் கலந்த சிங்காப் பெயர்கள் பெற்று விளங்கியிருப்ப, அது மிகப் பிற்பட்ட காலத்தவனுண் ஒரு கண்டியரசனின் நாட்களிலேயும் சனசஞ்சாரமற்ற மணற்றிடரய்க் கிடக்கத்து என்றும், அவ்வரசன் அவ்வெறுங் கிடலை அந்தக்ககவி வீரராகவன் எனும் ஒரு “யாழ்ப்பாடி”க்குப் பரிசீலாக வழங்க அவனே தென்னிட்டியாகிலிருந்து அதைக் குடியேற்றினான்னும் காட்டுவது ஒரு கட்டுக்கதையேயாம். அந்தக்கக் கவிவீரராகவ முதலியார் யாழ்ப்பாணத்துக்கு வக்கத்தும் நல்லூர்க் கடைசி யரசர் களுள் ஒருவனுண் பரராசசேகரஜீ (16-ம் நூற்றுண்டில்) ப்ரயாடிப் பரிசில் பெற்றதும் உண்மைச் செப்திகள். “அந்தக்கக் கவிவீரராகவ முதலியார் பரிசில் பெற்ற கதை யாழ்ப்பாண மெங்கும் பரஸிப் பிரபலமான காலக்கிலேயே யாழ்ப்பாணன் என்னும் சொல்லுக்கும் யாழ்ப்பாணம் என்னும் இடப் பெயருக்கும் உள்ள தொடர்பை உற்றுநோக்கின நாவலர் யாரோ, காலவரை வைச் சுற்றுமுனாராது, தான் நாமாங் தந்தவர் மேற்படி அந்தகரே என்று அதுமானித்து அவரைப்பற்றிய விகற்பமான கதையைக் கோத்துவிட்டனர்போலும்” (இடப்பெயர் வரலாறு பக். 127).

—(தொடரும்)

## கடைச்சங்க காலத்தைப்பற்றிய இரு ரூறிப்பு

ஸ்ரீ மா. பீதாம்பரம் அவர்கள்

இக்காலத்து வெளிவங்துள்ள தமிழ் வரலாற்று நூல்கள் பல. அவற்றுள் சங்க நூற்றுறைபோய் நல்லீசைப் புலவர் எழுதிய நூல்கள் யாவும் முச்சங்க வரலாற்றின் உண்மையினை விளக்கிச் சொல்கின்றன. முச்சங்க வரலாறு, களவியல் என்னும் இறையனார் அகப்பொருள் உரையிற் கூறப்பட்டுள்ளது. அதன் கண், தலைச்சங்கம் “நாலாயிரத்து நாற்று நாற்பதித்தியாண்டு” விலையிதெனவும், இடைச்சங்கம் “முவாயிரத்தெழுநாற்றியாண்டு” விளக்கிய தெனவும், கடைச்சங்கம் “ஆயிரத்தெழுநாற்றைம்பதிற்றியாண்டு” இருந்ததெனவும் கூறப்பட்டுள்ளது.

“தலைச்சங்க காலம் மூன்று சேஷி வட்டம் Sothic Cycle ( $3 \times 1480 = 4440$ ), இடைச்சங்க காலம் இரண்டரைச் சேஷி வட்டம் ( $2\frac{1}{2} \times 1480 = 3700$ ), கடைச்சங்ககாலம் ஒன்றே காற் சேஷி வட்டம் ( $1\frac{1}{2} \times 1480 = 1850$ )” என்று கூறுவர் பேராசிரியர் சுவாமி விபூலாந்தர் அவர்கள்.

உக்கிரப் பெருவழுதி காலத்திலே கடைச்சங்கம் ஒழிந்ததென்பது உரை நூன் முடிபு. கடைச்சங்கம் ஒழிந்த காலம் “கிறீஸ்து வின் பிறப்பிற்கு அண்மையான காலத்திலே விகழ்ந்ததென எண்ண இடமுண்டு” என்பர் சுவாமி விபூலாந்தர் அவர்கள். கடைச்சங்கம் ஒழிந்தகாலம் கி.மு. 100ஆம் ஆண்டிற்கும் கி. பி. 100ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலம் என்பதுவே வரலாற்று நூல்வல்லார் துணிபு.

எனினும் ஒருசில ஆசிரியர் கடைச்சங்கம் ஒழிந்த காலம் மிகவும் பிறப்பட்ட தென்பர். ‘முச்சங்கங்கள் இருந்தில்’ எனக் காலத்தெனக் கூறப்படுதல் புதுமை அன்று. முகிஞ்சத்ரோ எனப்

படும் முதிந்தோர் தரை (இறங்தேர் தரை) ஆராய்ச்சியின் பின்பு தமிழின்பழைம் பலர்க்கும் புலப்படுவதாயிற்று. பாடசாலைப் பிள்ளைகள் படிக்கும் ‘இலங்கையின் பூர்வ சரித்திரம்’ என்னும் நூலில் (இரண்டாம் பதிப்பு - 1937, பக்கம் 65) “கி. பி. 5-ம் நூற்றுண்டிலே திருவள்ளுவர் இப்பற்றிய திருக்குறள் என்னும் சிறந்த செய்யுள் நூலிலே.....” எனக்கூறப்பட்டுள்ளது. உக்கிரப்பெருவழுதி “பரடியனவாக மேற்காட்டிய இரண்டு பாடல்களும், திருவள்ளுவமாலையில் ஒன்றுமாக மூன்று பாடல்கள் கிடைக்கிறுக்கின்றன” என்பர் நற்றினை உரை ஆசிரியர் பின்னத்துாங்காராய்வாமி ஜயர் அவர்கள். “இவன் (உக்கிரப்பெருவழுதி) முன்னிலையில் திருக்குறள் அரங்கேற்றப்பட்டது; அக்குறளுக்கு இவன் கொடுத்த ‘நான்மறையின் மெய்ப்பொருளை’ என்னும் வெண்பாலே இதற்குத் தக்க சரண்றுகும்; எட்டுத்தொகையுள் அகநானுறு தொகுப்பித் தோன் இவனே” என்பர் டக்டர் சாமிகாரதைபர் அவர்கள். இவற்றுல், திருவள்ளுவரும் உக்கிரப் பெருவழுதியும் ஒரேகாலத்தவர் என்பது தெளிவு. ‘இலங்கையின் பூர்வ சரித்திரம்’ எழுதியவரின் முடிவு உண்மையாயின், உக்கிரப்பெருவழுதி காலம் கி. பி. 5-ம் நூற்றுண்டென எண்ணவேண்டும். உக்கிரப்பெருவழுதி காலம் கிறவுதுவின் பிறப்புக்கு அண்மையானகாலம் என்பதற்கு சரித்திர ஆசிரியர் ஜே எம். செனிவரத்ந் என்பவர் எழுதிய ‘சிங்களர் சரிதை’ என்னும் நூலில் ஒரு சூறப்பு உள்ளது. அதனையே இக்கட்டுரையிற் காட்ட எண்ணினேன்.

கட்டச்சங்கம் ஒழிந்த காலத்தில் நிகழ்ந்த பஞ்சத்தைப்பற்றிய ஒரு செய்தி, ‘சிங்களர் சரிதை’ என்னும் இலங்கைச் சரித்திரத்திற் கூறப்பட்டுள்ளது. அக் குறப்பு, உக்கிரப்பெருவழுதி காலம் இதுவாகும் என அந்தற்குப் பயன்படுமோ வெனக் கருதி அதனைக் குறித்து ஒரு சில கூறப்புகுங்கேன்.

. இறையனார் அகப்பெராருள் உரையின்கண், “அக்காலக்துப் பாண்டியநாடு பன்னீரியாண்டு வழக்டஞ் சென்றது. செல்லப் பகுகடுகுதலும், அரசன் சிட்டரை எல்லாம் கூறி, ‘வம்மின்; யான் உங்களைப் புறந்தாகில்லேன்; என் தேயம் பெரிதும் வருங்குகின்

றது. சீயிர்போய் நுமக்கற்கவாறு புக்கு, நாடு நாடாயினஞான்று என்னை உள்ளி' வம்மின்' என்றார்கள். என அரசனை விடுத்து எல்லாரும் போயின வின்றைக் கணக்கென்றப் பன்னீரியாண்டு கழித்தது. கழித்தபின்னர், நாடுமேவிய மழைப்பெய்தது. பெய்தபின் அரசன் 'இனி நாடு நாடாயிற்று; ஆகவின் நூல்வல்லாரைக் கொணர்க' என்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க, எழுத்தத்திகாரமும் சொல்லத்திகாரமும் வல்லாரைக் கலைப்பட்டுக் கொணர்ந்து, 'பொருளதிகாரம் வல்லாரை எங்குந் கலைப்பட்டிலேம்' என்று வந்தார்" என்று கூறப்பட்டுள்ளது.

ஏறக்குறைய கி. மு. 78 ஆண்டளவில், அதாவது வகைம்பா எண்படும் வத்தகாமினி அபயன் காலத்தில், இலங்கையில் மூன்று வருடப் பஞ்சம் உண்டாயதென்றும், அப்பஞ்சம் இந்தியாவிலே பன்னீரியாண்டுக்காலமாகத் துண்பம் விளைத்ததென்றும் கூறப்பட்டுள்ளது. (தி சிங்கன சரிதை - The Story of the Sinhalese Vol. II. J. M. Seneviratne & F. R H. S. பக்கம் 60.) சிங்கனர் சரிதை கூறும் பஞ்சமும், உக்கிரப்பெருவழுதி காலத்துப் பன்னிரண்டு வருடப் பஞ்சமும் ஒரு திகழ்ச்சியே என ஊகிக்கக் கூடக் கிண்றது. கி. மு. 43-ம் ஆண்டு வரையில் வத்தகாமினி அரசனு யினான் என்பது தற்கால இலங்கைச் சரித்திர ஆசிரியர் கண்ட முடிபு. இத் திருத்தக் குறிப்பின்படி இலங்கையிற் பஞ்சம் ஆரம்பித்த காலம் கி. மு. 16ஆம் ஆண்டுவரையிலாகும். இதனாலும் உக்கிரப்பெருவழுதி காலம் கி. மு. 100 ஆம் ஆண்டுக்கும் கி. பி. 100 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டதென்பது வலியுறுகின்றது. வத்தகாமினி அபயனும் உக்கிரப்பெருவழுதியைப் போலவே நால்கள் ஆக்குகித்தவிலும் நால்களைத் தொகுப்பிப்பதிலும் ஊக்கமுடையனுமிருந்தவன். இங்குக் கூறிய பஞ்சத்தைக் குறித்து ஆராய்ச்சி செய்தல் சங்க கால வெள்ளைய வரையறுப்பதற்கு ஒரு பெருங்குண்டாகும்.

<sup>†</sup>"In or about the year 78 B C., Lanka was visited by a famine-known as the *Bennuti-Saya*-which had its origin in India. It was fortunately not attended with serious consequences in Ceylon, though we are told it lasted three years; but in the neighbouring continent, when it lasted for twelve years it claimed a heavy death-toll apart from the indescribable suffering which it inflicted."

## தமிழ் அகராதிகள்

ஸ்ரீ C. நடராசா அவர்கள், மட்டக்களப்பு

அதில் உலகத்துங் சகல பாதைகளிலும் சொல் வழக்கம் வாய்க்கப் பெற்ற மேன்மையும், திருவிளங்கும் புவிமகட்கொரு முகம்போன்ற புண் ணிய பூமியாகிய பரதகண்டத்தில் வழங்கும் பாதைகள் யாவங் தொன்றி யெழுச் சாதகமாயிருங்க தொன்மையும், என்றும் கண்ணித்தன்மை நீங்காத பாண்மையும், தவத்திற்குத்த அகத்தியஞராதிய செங்காப்புலவர் நாவிலே சஞ்சரித்து வளர்ந்த தன்மையும், அறம் பொருள் இன்பம் வீடென்னும் புருடார்த்தங்கள் கான்கினையும் பயந்த முதன்மையும் பெற்று, சுவைதொறும் சலியா தினிகை தரும் பைங்கமிழில் அகராதிகள் பல உண்டு. அகராதிகள் எப்பாதைக்கும் அத்தியாவசியகமானவை. ஒரு பாதையிலுள்ள சொற் களையும் அவற்றின் பொருளையும் அறுதியிட்டு அகராவரிசையாகக் கூறும் நூல் அகராதி யெனப்படும். அகராதியில்லாத பாதை நியதியற் றது. பல அகராதிகள் வாய்க்கப்பெற்ற பாதையும் நியமந்தப்பும், தமிழ் மொழியில் ஏழுங்க அகராதிகள் பல. பலவகராதிகள்மூலம் தமிழ்மொழி களும் நியமந்தப்பின என்பதைக் “கலாகிதி” மூலம் காட்டுவதே என்று நோக்கமாகும். யான் என் சிற்றறிவின் ஆராய்ச்சியாற் பலவித அகராதி களிலும் கண்ட பந்பல வித்தியாசமான சொற் தோற்றங்களையும், பொருள் வேறுபாடுகளையும், சொற்கள் இன்மையையும் பெரியார்க்கு விண்ணப் பஞ்செய்து உண்மை விவங்கல் ஒன்றே கருதி ஏழுதுகின்றேன்.

தமிழ் மொழியில்லமைக்கு வழங்கும் சொற்களின் பொருளை அறிக்கு கொங்வதற்குப் பயிலப்பெற்ற நூல்கள் நிகண்டுகள் எனப்படும். ஆதிதிவா காரம், பிங்கலம், ஆசிரியம், சூடாமணி, திவாகரம், கயாகரம் முதலிய சிகண்டுகள் தமிழை யறுதியிட முற்காலத்தில் உதவியாயிருந்தன. அப் பொழுதை மாணவரால் இங்கண்டுகளிற் சிலவும் பலவுமாகப் பாராயணம் பண்ணப்பட்டன. இப்பொழுதை மாணவர் பாராயணம்பண்ணவேண்டப் படுகின்றில்ல. புதிய முறைகள் என்னப்படுகின்ற தற்கால ஆங்கிலத் தமிழ் முறைகளில் இங்கண்டுகளுக்கிடமில்லை. இன்னும் இங்கிண்டுகள் யாவும் பாக்களால் ஆக்கப்பட்டிருந்தமையால் அவையிற்கைக் கற்றோரேயன்றி மற்றையோர் பயன்படுத்தாது விட்டனர். செவிக்கின்பம் பயக்கும் கவி பாடும் புலவர்க்கும், அரும்பொருளாயும் அறிஞர்க்கும் ஆன்ற துணையாயின.

தற்காலத்திற் பெரும்பாலார் சொற்பொருளை அறிவதற்கு அகராதியையே உபயோகிக்கின்றனர்.

ஜூரோப்பிய அகராதிமுறையிலேத் தழுவி, தமிழுக்கும் முதன்முதலாக ஓரகராதியைத் தங்க பெருமை, அங்கியாட்டிடற் பிறக்கு வளர்ந்து, அங்கிய பாகைத்தையைப் பயின்று பின் தமிழ்நாட்டில்வங்குதுதமிழினைக் கற்றுணர்ந்து “யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற மூதுரையின்படி பல கல நூல்களை ஆக்கியவரும், தபோதனரும், தத்துவசாஸ்திரியும், வித்துவ சிரோமணியுமாகிய வீரமா முனிவரென வழங்கப்படும் பேஸ்கி என்னும் இயற்பெயர் பெற்ற கத்தோலிக்க குரவருக்கே உரித்தாகும். இவரியற்றிய அகராதி சதுரஅகராதியாகும், இவ்வகராதி அளவிற் சிறியதாயினும் மற்றைய பல வகராதிகள் தோன்ற வழுக்கு நிலத்து ஊன்றுகோலாணமையின் அருமை மிக வாய்ச்சத்தென்பது மிகையாகாது. சதுரகராதியின் சாயவிற் “பேரகராதி” எழுந்தது. இவ்வகராதிகளில் இலக்கிய இலக்கணச் சொற்களும் பலவழக்குச் சொற்களும் காண்பதற்கில்லை. பத்தொண்பதாம் நூற்றுண்டில் எழுந்த இவ்வகராதிகளுக்குப் பின், யாழ்ப்பாணத்திலே குன்றுப்புக்கும் மங்காப் பிரபவியரும் பெற்று விளக்கிய குமாரசவாமி முதலியாரின் மைந்தரும், நியாயதுரங்தராகிய கெளரவபாலசிங்கத்தின் தக்கையாரும், ஆக்கிலம் தமிழ் என்னுயிரு பாகைத்தகளிலும் பாண்டித்தியம் பெற்றவருமாகிய கதிகரவேற்பின்னோ யவர்களால், தமிழ் பயிலும் மாணவர்க்கும் கற்றுத்தேறிய புலவர்க்கும் உற்ற உசாத்துணையாக, சரவணமுத்துப்புலவர், ஆஹமகம்பின்னோ, குமாரசவாமிப்புலவர் உட்பட்டபல புலவர்களின் துணையோடு வெளியிடப்பட்டின் “தமிழ்ச் சொல் அகராதி” அக்சிடப்படலாயிற்று. இதன் முற்பகுதி 1904ல் யாழ்ப்பாணத்திலே அக்சிடப்பட்டபின், முன்பின் இருபகுதியினையுஞ் சேர்த்து மதுரைத் தமிழ்ச் சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.

இவ்வகராதிகளுக் கிடையிலும் பின்னுமாகப் பல தமிழ் - தமிழ், தடிம் - தமிழ் - ஆக்கில அகராதிகள் தோன்றின. தமிழ்மொழி அகராதி (The Coronation Tamil Dictionary), உவின்சிலோவின் தமிழ் ஆக்கில அகராதி (Rev. Winslow's Comprehensive Tamli English Dictionary), சென்னைச் சர்வகலாசாலையாரின் தமிழ் அகராதி (Tamil Lexicon) என்னும் இவையே தற்போது அதிகமாக உபயோகிக்கப்படுகின்றன. இவ்வகராதிகள் வெளிவங்கும் தமிழ் யொழியில்லமைந்துள்ள சொற்கள் முற்றுடைந்த பாடில்லை. சொற்பிறப்பு - ஒப்பியல் தமிழ் அகராதி யொன்றினை முற்றுப்

படுத்த, நூண்மாண் நுழைபுலத்தோடு ஆராய்ச்சியிற் சிறந்த வல்லுனராகிய ஜல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் முயன்று முதன் மூன்று பாகங்களையும் அச்சிட்டுள்ளார், சுவாமியவர்களின் பதிப்பில் அதற்கு முன் வெளிவந்த எல்லா அகராதிகளின் சிறந்த சீரிய தன்மைகள் விளங்குவதுடன் புதிய முறையில், அதாவது சொற்பிறப்புத் தோண்றிய முறையிலும் தமிழுக்குப் பிறமொழிகளோடுள்ள ஒப்பியலைத் தெரிவிக்கும் முறையிலும், அது எழுதப் பட்டுண்டு. முற்றுக முடியாத அகராதியைப்பற்றி எழுதுவதற்கில்லை. மற்றைய அகராதிகளிற் கண்ட சொற்றிருபு, பொருட்டிருபுகளைக் கூறி இனிமேல் வெளிவரும் அகராதிகள் எவ்வாறுரைக்கப்போகின்றன வென் பதையும் பார்ப்போமாக.

அநேகம் சொற்களும் பொருள்களும் திரிந்து வேறுவகையாகக் காணப்படுவதைப் பின்வரும் தலைப்புகளிற் கூறுவாம்.

## I சொற்றிருபுகள்

சொற்றிருபுகளைக் கூறுமிடத்து கர வர்க்கத்திற் கண்ட வட சொற் கண் தற்காலத்தில் கர, னகாவர்க்க மிரண்டிலும் மாறிமாறி எழுதப்படு கின்றன என்பதை முதற்கண் எடுத்துக்கூறி இவ்வழக்கத்தில் எது சிறந்தது, எது சரியென்பதை அறிதல் வேண்டும். இதனை யார் விளக்குவார்? அங்கத்து அன்பது அனந்தமாயிற்று. அங்கன் (பாவமில்லாதவன்) என்பது அனகன் ஆயிற்று. அநுசிதம், அநாதி என்பனவும் முறையே அனுசிதம், அனுதி ஆயின. இப்படி மாற்றமடைய இலக்கணம் இடங்தருகின்றிலது.

“ நேர்ந்த மொழிப்பொருளை நீக்கவரு கராஞ்  
சார்ந்த துடலாசிற் நன்னுடல்போம்—சர்ந்ததுதா  
ஞுவியேற் நன்னுவி முன்னுகும். ”

என்பது கேமினாதத்து வருஞ் சூத்திரமாகும். இச்சூத்திரத்தின் மெய்ப்பொருளைத் “தமிழ் அகராதி” (T. Lexicon) செய்த சென்னைச் சர்வகலா சாலையர் கவனிப்பாது விட்டதையிட்டு வருத்தமடைகின்றோம். கரம் ஒரு சொல்லின் இடையில் வர ஏதேனும் இலக்கண அமைத்தியுண்டா? அனந்தம் எப்படி அங்கத்து ஆகும்?

இப்படி எழுத்து மாற்றமடைந்த வேறு பல சொற்களை என் ஆராய்ச்சியிற் கண்டபடி தருவாம்.

கடா என்பது கடாய், கிடாய் கிடாவாயிற்று. கடா என்பதே சரி யென்பதைப் பின்கலங்கை, குடாமணி என்னுமிரண்டு சிகண்டுகளாலயிய

லாம். கிடாய் என்பதும் உரையில் வக்குண்டு (மலைபடுகடாம் 414ம் வரி உரை). கடாவென்பதே சரியென்றும் மற்றையவை பிழையென்றும் யாழிப் பாணச்சங்கத்தார் (1912ல் 18ல்) வெளியிட்டுள்ளார். இதுபோல் “தொடை” என்பதும் தூடையாயிற்று. புலன்களுக்கு விடயமாகாகம் யென்னும் பொருள் தரும் அகோசரம் என்னுஞ் சொல் ஆகாசரம் ஆயிற்று. தமிழ் அகராதி (T. Lexicon)யில் ஒருவகையில்லை. சூதசங்கிகதையில் இச்சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது.

காற்றுடிப் பட்டம் வண்டிபோட்டால் அதனை நீக்கி கல்லாய் ஏறிச் செல்லுமாறு தொடுக்கும் ஓலைச் சுருளை யாழிப்பாணத்தில் “செங்கிருக்கம்” என்பர். இது ஓர் தெலுங்குச் சொல்லாம். எப்படியெனினும் இதன் சரியான எழுத்தென்னை செங்கிரிக்கம், செங்கிருக்கம், செங்குருக்கம் என்னும் இவற்றில் எதுசரி? அருணம் அரிணம் என்னும் இவற்றில் எது சரி? பிங்கலங்கை யில் அருணம் என்றும் சூடாமணியில் அரிணம் என்றும் உண்டு. இப்படியே பல எழுத்திடைஞ்சல்கள் பல அகராதிகள் தோன்றியமையால் தமிழில் ஏற்பட்டுவிட்டன.

## II சொற்பொழுத்தியிபு

ஒரு சொல்லுக்குப் பலவிதமான, அதுவும் இல்லாத பொல்லாத, கருத்துக்கள் அகராதிகளில் நாம் பார்க்கின்றோம். உண்மையான அர்த்தங்கள் எவை எவையென அந்தலே எமக்கு வேண்டியது. உபயோகம், பாவிப்பு என்னுமிரண்டையும் ஒரே அர்த்தம்பெற சில அகராதி ஆசிரியர்கள் வைத்துள்ளார்கள். கதிரவேற்பின்னை யகராதியில் வித்தியாகம் காட்டப்பட்டுண்டு. காலஞ்சென்ற பண்டிதர் மகாவிங்கவிவத்தின் கருத்தும் கதிரவ வேற்பின்னையுடன் ஒத்துப்பேர்கின்றது. ஆனால் எது சரியென்பதே தூணி யப்படவேண்டும்.

“பதச்சேதம்” என்னுஞ் சொல் இலக்கிய வழக்கில் உண்டு. ஆனால் உண்மைப் பொருள் கூறுவாரில்லை. ஒவ்வொரு அகராதியும் ஆராய்வாம். தமிழ்மொழியகராதி (The Coronation Dictionary)

பதச்சேதம் பண்ணுதல் — பதமுடித்தல்.

பதமுடித்தல்: பகுதி, விகுதி, இடைஞிலை, சாரியை, சங்கி, விகாரமென்னுமாறையுங்கொண்டு மொழிகளைப் பிரித்துக் காண்டல்.

பதம்பிரித்தல். சொற்பிரிப்புச் செய்தல்,

தமிழ்ச்சொல் அகராதி (கதிரைவேற்பிள்ளை)

பதச்சேதம்: பதத்தைப் பிரித்தல். (வழக்கு)

தமிழ் அகராதி (T. Lexicon)

பதச்சேதம்: சொற்றெடுத்தத் தனித் தனிச் சொல்லாகப் பிரிக்கை W.

சீர்: சிரைப் பதச்சேதம் என்றும் பகர்வர் (யாப். வி. 22ம் பக்கம்)

பதமுடித்தல்: பகுபத உறுப்புக் கூறுதல். W.

சொற்பொருள் விளக்கம்: (ச. சுப்பிரமணிய சாஸ்திரி)

பதச்சேதம்: செய்யுள்முதலியவற்றிலுள்ள சொற்களைத் தனித் தனி பிரித்தல்.

இன்னும் இப்பதச்சேதம் என்னுஞ் சொல் நன்னாவில் (காண்டிகை உரை—ஆஹமுகநாவலர் + குமாரசவாமிப்புலவர்) பதம் பதமாகப் பிரித்தல் என்னும் பொருளில் கையாளப் பட்டுள்ள (பொதுப்பாயிற் 21ம் சூத் திரம்). இனிச் சொல்லோடு பொருளாய்த் தொடரிலக்கணத்தை நோக்குமிடத்து இரண்டாம் வேற்றுமைத் தொகையாய் நின்று பதத்தைச் சேகித்தல் என விரிச்து பதத்தை அதன் உறுப்பு உறுப்பாகச் சேதனம் பண்ணுதல் என்னும் கருத்தைத் தருகின்றது. இதனைப் பண்டிதர்கள் உய்த்துணர வைப்பாரா?

சபையிற் சேர்ந்தவர்களைக் குறிக்கும் “அங்கத்தவர்” என்ற சொல் லைப் பார்ப்போம். இச் சொல் சில அகராதிகளில் மாத்திரமுண்டு. மேதாவியும் வரகவியுமாகிய சுப்பிரமணியபாரதியார் “மெம்பர்” (Member) என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழ்ப்பதம் தேடுவதில் அரைமணி கேரம் சௌவை செய்தும் காணமுடியவில்லையே யெனப் பரிதபித்ததாக அவரின் சார்பால் ஏழுந்த மூன்றாவது பாகம் (பாரதி தூல்கள் 3-ம் பாகம்) கூறுகின்றது. மெம்பர் என்றதற்கு அங்கத்தவர், உறுப்பாளி என்பன சரிசொற்க என்று எனவும், சபிகர் என்பதே சரியென்றும் அது சாதாரண மக்கள் வழக்கு அன்று எனவும், சரியான சாதாரண பதத்தைப் பண்டிதர்கள் கண்டு பிடித்துத்தர முடியுமோவெனவும் பரிதபிக்கின்றார். சபிகர் என்பதற்கு சபையோர் என்று தமிழ் அகராதி (Lexcicon) கூறுகின்றது. தமிழ்ச் சொல் அகராதி (கதிரைவேற்பிள்ளை) “நீதிக்காரனுடனிருந்து வழக்காளி களின் நியாயத்தை அறிகிறதற்காக நியமிக்கப்பட்ட உத்தியோகள்தர் (மனு 222) என்று கூறுகின்றது, எல்லாம் யயக்கமாகவே இருக்கின்றது.

மேலும் எழுத்துமாற்றங்களோடு அல்லது பொருள்மாற்றங்களோடு வரும் சில சொற்களைப்பற்றி சன்னதைக் குமாரசவாமிப் புலவர் அவர்கள் “செந்தமிழ்” என்ற பத்திரிகையில் 1902ம் ஆண்டில் எழுதியுள்ளார். அவை நீங்கினபாடில்லை. கதிரைவேற்பின்னை யவர்களின் தமிழ்ச்சொல்லகாதி ‘யில் “ஆர்” என்ற சொல்லியிருக்கு ஒரு நூற்று நான்கு (104) பொருள்கள் காணப்படுகின்றன. இக்காலத்தெழுந்த தமிழ் அகராதி (Lexicon) யில் அத்தனை பொருமே காணப்படவில்லை, ஏன்? பொருளொடு மாத்திரம் நில்லாது பொருட்பிரயோகமும் காட்டியது அன்னவரின் நூண்மாண் நழை புலத்துக்கு எடுத்துக்காட்டாகவன்றே விளங்குகின்றது.

### III சொற்களின் இன்மையும் உண்மையும்.

சில அகராதிகளிற் சில சொற்களில்லை. இல்லாத அச் சொற்கள் வேறு அகராதிகளிலுண்டு. “அகோசரம்” என்ற சொல் தமிழ் அகராதி (Lexicon) யில் இல்லை. “ஆபிதானிகம்,” என்ற சொல் குமாரசவாமிப் புலவரால் அவரது தமிழ்ப்புலவர் சரித்திரத்தில் பன்முறை கையாளப்பட்டுள்ளது. அச்சொல்லைத் தகிரைவேற்பின்னை யவர்களின் அகராதியில் மாத்திரம் காண இடமுண்டு. யாழ்ப்பாணத்தில், சிறுபின்னைகளுக்கிடும் காப்புகளின் இரு அங்கத்தையும் பினைக்கும் பகுதியைக் “காவடி” என்பர். இது எப்பாகவதச் சொல்லவன்று எனக்குத் தெரியவில்லை. தமிழ்ச் சொற்களின் சாயல் தழுவியே இருக்கின்றது. எப்படியெனிலும் வழக்கிலிருக்கும் இச்சொல் இப்பொருளில் ஒரு அகராதியிலும் இல்லாமல் இருப்பதற்கு நியாயம் வதேர?

சற்றில் அகராதி என்ற வரிகையில் தோன்றியிருக்கும் கலைச்சொல் அகராதியைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லாமல் விடுவதற்கில்லை. திருக்திய முறையில் வெளிவகுத்தாகக் கருதுவதற்கு இடமில்லை. நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற முறைக்கியின் பலஞைத் தோன்றியதெனிலும் திருத்தத்திற் கிட்டுமுண்டு. கலைச் சொற்களை ஆக்குவதற்காகப் பல கழகங்கள் உழைத்தன. உழைத்த கழகங்கள் ஒருபோதும் ஒன்றுசேர்க்கு உழைத்த தாகத் தெரியவில்லை. பல ஆங்கிலச் சொற்கள் பல பகுதிகளிலும் வங்குவன். பல பகுநிகளிலும் பலவிதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல சொற்கள் கிராமியச் சொற்களாகத் தோன்றுகின்றன.

ஆக்கல் அரிது அழித்தல் எனிது. செய்தல் அரிது; குறை கூறல் சலபம். எனதறிவை விரிப்பான் வேண்டிக் கில் பல ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளேன்.” ஆட்சேபனைகள் நியாயமானவையெனில் அறிவுடையோர் குறைகளை நீக்கவும், நியாயமந்த்ரவையெனில் ஆதாரங்களுடன் என்னைக் கண்டிக்கவும் முன்வருமாறு வேண்டி முடிக்கிறேன்.

# “அ�ோர சமாச்சாரம்?”

(ஒரு சிறு கதை)

பண்டிதர் ஸ்ரீ செ. நடராசா அவர்கள்

தங்கிக்காரன்: (வீட்டு வாசலில் நின்று) ஐயா! ஐயா! அவசரம் வர வேணும்! அவசரம்!

இராமாநந்தம்: அது யார் அங்கே? என்ன சமாச்சாரம்?

தங்கி: ஐயா! அகோர சமாச்சாரம்! இந்தாருங்கோ,

இராமா: நல்லது வாத்து விழிக்கிறேன், கையிலே வேலையாயிருந்தாலும்—.

தங்கி: இதைப் பிடியுங்கள், இந்தத் துண்டில் கையெழுத்தை வையுங்கள்.

இராமா: அகோர சமாச்சாரம் என்றாலே; ஏதோ தெரியாமலா சொன்னால் முய்யு; அறிந்ததைச் சொல்லு.

தாங்கி: ஐயா, காந்தோர்த் தலைவர் அவசரமாய் வரும்படி கட்டளை; என்னால் நிற்க முடியாது; சொல்லவும் முடியாது; கையெழுத்தை வையுங்கள்.

இராமாநந்தம் கையெழுத்தை எழுதிவிட்டுத் தங்கியை வாங்கி விரித்தார். தங்கிக்காரன் ஒற்றைச்சூவட்டு வண்டியில் ஒன்றும்பேசாது ஓடிவிட்டான். இராமாநந்தம் உள்ளும் புறம்புமாகத் தங்கிக் கடதாசியைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார்; தலை கிறுகிறுத்தது; ஒன்றும் விளங்கவில்லை, தமக்கறிமுகமாயுள்ள சுப்பிரமணியம் வீட்டுக்கு ஓடிப்போனார். வழியுங்கொடுத்தெரியவில்லை. “தம்பீ! சுப்பிரமணியம்! இதைத் தயவு செய்து வாசித்துச் சொல்லும்” என்றார்.

சுப்பிரமணியம் “சிதம்பரத்திலிருந்து வக்கிருக்கிறது” என்றார். “அப்புறம் .....” என்றார் இராமாநந்தம். சுப்பிரமணியம் “வருத்தம் கடுமை என்று இருக்கிறது; சத்தியமூர்த்தி என்பவருடைய கையெழுத்தில்”; என்றார், “ஆ! ஆ! எங்கள் அண்ணருக்கா?” “ஆமாம், உங்கள் அண்ணர் சத்தியமூர்த்திதானே; அவசரம் வரும்படியும் எழுதி விருக்கிறது”. “யார் என்னையா?”? “ஆமாம்! வேறு யாரை?” என் முடித்தார் சும்பிரமணியம்.

இராமாநந்தம் தலையிலே கையை வைத்துக்கொண்டு மிக்க கவலையோடு வீட்டுக்கு வந்தார்; உன்னே போனார்; கதவுகளெல்லாம் திறபட்டுக் கிடங்கன. ஐயோ! இது என்ன மோசம் என்று சொல்லிக்கொண்டு சேமப்

பெட்டி வைத்திருந்த அறைக்குட் சேரேலென்று போனார்; பெட்டி திறப்பட்டுக் கிடக்குது கண்டார்; பெட்டிக்குள் சாமான் எல்லாம் திருப்பட்டங்கையும் கண்டார். உடனே ‘ஆ’ என்று கூத்தினார்; திருடன்! திருடன்!! என்று சுத்தம் இட்டார். ஒருவரும் வந்தாரில்லை, அயில் அண்மையாக வீடுகளில்லாதபடியால், சிறிது கேரஞ்சு சென்றபின் சிலர் வந்து கூடினார்; இராமாந்தத்தைத் தேற்றினார். இராமாந்தம் கடங்க விகழ்ச்சியைச் சொன்னார். அவர்கள் உடனே தங்கிக்காரனில்தான் சங் தேகம் என்ற முடிவுக்கு வந்தனர். அவனைச் சும்மாவிடக்கூடாது என்று அதற்கான நஸ்டமுறைகளைக் கையாண்டனர். அவசரம்! அவசரம்! என்று சொல்லிப்போன தங்கிக்காரன் பொலீசாராற் பிடித்து அடைக்கப்பட்டான்.

இராமாந்தம், தங்கி இது உண்மைத்தங்கியா? பொய்த் தங்கியானென்ற வினாக்களுக்கு உண்மையான விடையைத் தன் பக்கத்தாராலறிய முடியாது திகைத்தார். இரண்டு நாட்களால் ஒரு முடிவுக்கு வங்குவிட்டனர் எல் வோரும். இராமாந்தம் சிதம்பரம் போகப் புறப்பட்டார்.

இராமாந்தம், அருமை அண்ணைப்பற்றிய கவலை மனதிற் தோன்று தவினாலே தனக்கு ஆயிரம் ரூபா பெறுமதியான பொருள் களும் போன்றை விண்ணயாது விட்டார். அவசரம் அவசரமாகப் பயணத்துக்கு மூட்டை கட்டிவிட்டார். அவரது கிராமத்தில் புகையிரதத்தானத்துக்குப் போவ தற்கான வண்டி முதலிய வசதிகள் குறைவாயிருந்தன. இருங்கும் நாட்டான் மாடுகள் சூட்டிய வண்டி வாட்கைக்கில்லாமல் நட்பு முறையில் ஒழுங்கு செய்யப்படலாம். ஆனால் இராமாந்தத்துக்குத் தனிமையாய் வாழ வதிலும் தனியே நடப்பதிலும் பிரியம். அதனால் அவர் பயண மூட்டை யைத் தலையில் வைத்தார்; கையில் வழக்கமான பிரம்பை எடுத்தார்; மடியில் வதோ போட்டு விழரத்தார்; புகையிரதத்தானத்தை நோக்கி நடந்தார்; நடக்கும்பொழுது மெல்ல மூட்டையை, தாங்கிய கை மடியில் தாவி எடுத்து அவரது வாய்க்குள் போட்டுக்கொள்ளும்; வாய் மெல்ல மெல்ல அசைந்து அவருக்கு இன்பத்தை ஊட்டினாது. இந்த இன்பத்தால் களை தெரியாது ஆற்றா மைலையும் கடக்கு சென்றார்.

புகைரதத்தானத்தில் சின்றோர்சிலர் இவரது உயர்ந்த தோற்றுத்தையும், கவலையோடு கூடிய முகத்தையும், முழுங்கால்வரை உள்ள வேட்டி உடுப்பையும், மற்றவர்களைக் கவனியாத போக்கையும் பார்த்துப் பார்த்து ஒருவரை ஒருவர் தம்முன் நோக்கினார்.

புகைவண்டி வருவதற்கு அரைமணித்தியால் கேரம் வரையில் இருக்கத்து. இராமாந்தம் இளைப்பாறும்பொருட்டு ஒரு மரத்தடியில் மூட்டையை வைத்துவிட்டு கல்ல மணலாயிருக்கக் கண்டு தமது மேஸியில் பேசட்டிருந்த தண்டை விரித்துப் படுத்துவிட்டார் நீட்டி நிமிர்க்குது.

சில நிமிவதங்களால் மணி அடிக்கப்பட்டது. இராமாங்தம் எழுந்தார். பக்கத்தில் நின்ற வாலிபனை ‘உடென்ன மணி?’ என்று கேட்டார். வாலிபன் இவரது தண்மையைப் பார்த்துவிட்டு ‘பூஷைமணி’ என்றார். இராமாங்தம் பூஷை மணி எதற்காக என்றார். வாலிபன் ஒன்றும் பேச வில்லை. அவரும் பழையபடி படுத்துக்கொண்டார்.

முன்னெருகால் சில வருடங்களுக்குமுன் தமயனுரைப் பிரயாணம் அனுப்பும்பொருட்டு இராமாங்தம் புகையிரதல்தானத்துக்கு வந்ததுண்டு. தமயன் புகைவண்டியில் கால்வைத்து ஏறினதுபோல் ஏறுவேன் மானும் என்ற ஓரே எண்ணாந்தான் அவரது மனத்தில். அதனால்தான் புகைவண்டிய வரட்டும் என்று சொல்லிக்கொண்டே ஆறுதலாகப் படுத்திருந்தார். புகைவண்டியும் வந்தது. இராமாங்தம் மூட்டையைத் தாக்கினார்; ஒடிப் போனார் வண்டிக்குக்கிட்ட.

புகைவண்டியில் அயலூர் செல்லவேண்டி ஏறுவதற்கென சின்ற கைவத்தியர் பாலசங்தரம் திடீரென இயறைக் கையில் பிடித்தார். இவர் கைவத்தியரை ஏற இறங்கத் திகைப்போடு பார்த்தார்.

வைத்தியர் “தூரப்பிரயாணமா?”

இராமா: “இல்லை! எங்கள் அண்ணுவக்குச் சுகமில்லை; சிதம்பரம் போகிறேன்.”

வைத்தியர்: “டிக்கெட்ட எடுத்துக்கொண்டார்களா?”

இராமா: “என்ன டிக்கட்ட?”

வைத்தியர்: “புகையிரதச் சீட்டுத்தான்”

இராமா: “அதென்ன சீட்டு?”

வைத்தியர் “சீட்டு உத்தரவுச்சீட்டப்பா! இங்கேவா” என்று சொல்லி அவரை இழுத்துக்கொண்டுபோய்ச் சீட்டெடுத்துக் கொடுத்தார் சிதம்பரத் துக்கு. வைத்தியர் இராமாங்தத்தின் உலக அறிவு இண்ணதன அறிக்கிருங்தாராதவின் இவ்வுதவியைச் செய்தார்.

இருவரும் புகைதத்தில் ஏறினர். புகைவண்டி புறப்பட்டவிட்டது. வைத்தியருக்குற்றை நன்பர் ஒருவர் இந்தியாவக்குப் போவதாகச் சொன்னார். வைத்தியர் இராமாங்தத்தையும் சேர்த்து, கவனமாய்ப் போகும் படி கூறிவிட்டு அடுத்த தான்தில் இறங்கி, போகவேண்டிய இடத்துக்குப் போய்விட்டனர்.

இராமாங்தத்துக்குத் தமயனுரின் நினைவுதான்; அதனால் தாங்கள் சிறுவயதில் பாடசாலைப் பிள்ளைகளாயிருந்த பொழுது செய்த குறம்புகள் எல்லாம் நினைவுக்கு வந்தன. தமயன் தன்னிடத்துக் கிலசமயங்

களில் காட்டிய அளவில்லாத பற்றை நினைத்தார்; ஒரு நாள் தன்னையாரோ சில பிள்ளைகள் கெருங்கி அடிக்க முன்வந்ததும் தமயனுர் ஓடிவங்கு அவர்களை வேலித்தடி ஒன்றை முரித்துக் கலைத்ததுமாகிய சம்பவங்களே அவர் மனத்தில் ஒன்றன் பின் ஒன்றாகத் தேர்ந்தின. “அகோர் ‘சமாக்சாரம்’ சொன்ன தந்தியையும் பற்றிய நினைவு இடையிடை தோன்றுகையில் அண்ணன் நிலை இப்பொழுது யாதோ என்று உணரியவுடன் முகமுங் கறுத்து, இரத்தமுங் கொதித்துப் பெருமுக்கூடனே தன் செயலற்றும் இருக்கார். இவ்வாறே புகைவண்டியில் பிரயாணக்காலம் அவருக்குக் கழித்தது.

சிதம்பரம் புகையிரத்தானம் வந்தது. இராமாநக்தம் புகைவண்டியிலின்றும் இறங்கினார். ஒரு சலனவண்டிக்காரன் விரைவாய் வந்து இராமாநக்தத்தைத் தலையில் மூட்டையைத் தரும்படியும் தன்னுடன் வண்டியிலேற வரும்படியுங் கேட்டான்.

இராமா: அப்பா! என்னிடத்தில் காசு தொகையாயில்லை, நீ கேட்ட படி வர.

சலனவண்: ஜயா! காசு தேவையில்லை. என்னேடு வரலாம்.

இராமா: அது சரியல்ல, நீ போ.

சலனவண்: இல்லை ஜயா! இல்லை, வரத்தான்வேணும்; நான் உங்கள் ஆள்.

இராமா: ( ஏற இறங்கப் பார்த்துவிட்டு ) சரி, வருகிறேன்; என்னை அண்ணர் சத்தியமூர்த்தியுடைய வீட்டுக்குக் கொண்டுகொண்டுவிடுவீரா?

சலனவண்: அந்த ஜயாவும் இங்குக் தானே நம்மோடு வந்திருக்கிறார்.

இராமாநக்தம் “அப்படியா! வா போவோம்” என்று சொல்லி மூட்டையை அவன் கையிற் கொடுத்து முன்னாக விரைவாக நடந்துபோனார்.

ஒரு சிறிய கார் (Austin). அதன் பின் ஆசனத்தில் ஒரு மனிதர்; உயரிய தோற்றம்; கேரான பார்வை; ஓர் அளவுக்கு நீஞ்தலுடைய மூக்கு; ஏற நெற்றி; தாள் தொடுக் கடக்கை; சுருண்டமயிர் தற்கால அஸமப்பில்; தூய தராகடையில் அங்கி, வேட்டி, உத்தரீயம்; ஒழியிப் பிராமணரின் கிறம்; இன்னுஞ் சொல்லுவதானால், நல்ல இராச லட்சணமுன்ஸ புருஷர்; இவர்கள் வருகையில் கண்ணாக இருக்கார்.

வண்டி செலுத்துவோன் முன்னுகச் சென்று மூட்டையைக் காருக்குன் வைத்தான். பின்னால் இராமாநக்தமுஞ் சென்று தனது தமயனுரையிக்க சந்தேகத்தோடு உற்றுப் பார்த்தார். “இராமாநக்தம் எப்படிச் சொக்கியம்”? என்றார் தனது சொந்தக் குரலில், சத்தியமூர்த்தி. அப்போதுதான் இராமாநக்தம் தனது தமயனுரெனத் துணிக்கு “அண்ணு!

வருத்தங் தங்களுக்குக் கடுமை என்று தங்கி கிடைத்ததே; என்ன விபரீதம்! என்றார். தமயனுர் சத்தியமூர்த்தி, “எல்லா விபரமுன் சொல்லுகிறேன். இப்போது காரில் ஏறு” என்றார். இராமாந்தம் சலனவண்டியில் ஏறினார்; சலனவண்டியும் புறப்பட்டுவிட்டது.

சலனவண்டி புடிப்பாசத்தின் (வீடு) முன்னால் நின்றது. சலனவண்டியின் சத்தத்தால் தங்களுடையதென்பதை அறிந்த கோகிலாம்பாளும் பிள்ளைகளும் கடைவாயிலையே பார்த்துநின்றனர். பிள்ளைகளுக்குத் தங்கள் சிற்றப்பா வருகிறார் என்பது முன். தெரிக்கத்தால் அவரைப்பார்க்க ஆவலாய் நின்றனர். கோகிலாம்பாளுக்கும் இராமாந்தத்தை முன் தெரியாதபடியால் பார்க்க ஆவலுள்ளவளாய் நின்றார்.

சத்தியமூர்த்தியின் பின்னால் இராமாந்தம் நடந்து வீட்டுவாசற்படியில் கால் வைத்தார். கோகிலம் இராமபிரானுடைய சொருபான பரதன் என்றே இராமாந்தத்தைத் தன் கண்களாற் கொண்டாள்.

இராமாந்தம் ஓர் ஆசனத்தில் உட்கார்ந்தார்; ‘அகோர சமாச்சாரம்’ என்று அனுப்பிய தங்கியைப்பற்றித்தான் ஒரே யோசனையில் ஆழங்கார்; தமயஞ்சோடு அதிகம் அளவளாவிக் கதையாத குணம் உடையவர். அதனால் இளியாவது தங்கிச் சமாசாரத்தைப் பற்றிய விபரத்தை அண்ணனிடம் அறியவேண்டும். என்ற ஆவல் இருந்தும் பேச நா எழாதுவிட மௌனமாய் இருக்கார்.

**சத்தியமூர்த்தி:** ஏன் தம்பி! கிணற்றுப்பக்கமாய் இன்னும் போகவில்லை? சேரமும் ஆய்விட்டதே.

**இராமா:** அண்ணு! எதற்காக எனக்கு இப்படித் தங்கி சொல்லினீர்கள்?

**சத்திய:** உனக்கு அதனால் என்ன தீங்கு வந்துவிட்டது?

**இராமா:** இல்லை அண்ணு! என்னை எல்லாரும் பேயஞ்சுக்கப் பார்க்கிறார் கன் போல்.

**சத்திய:** அதுசரி, உனக்கு நான் இங்கே ஒருமுறையாவது வந்துபோகும் படி கடிதத்துக்குமேல் கடிதமாய் அனுப்பிவங்தேனல்லவா? நீ ஏன் அவற்றைச் சட்டைபண்ணவில்லை?

**இராமா:** எனக்கு இங்கு வந்துதான் என்ன அதிகமாய் வரப்போகிறது? என்னுடைய கடைக்கும் வாழ்க்கைக்கும் நான் பிறந்த இடம் இனிமையாயிருக்கிறது. அதனால்தான் உங்கள் சொல்லைப் பொருட்படுத்த வில்லை.

**சத்திய:** அதற்காகத்தான் கானும் இவ்வாறு ..... என்று சொல்லி விட்டுச் சிரித்தார்,

கோகிலம் 'என் இன்னும் ரேம் ஆகவில்லையா? கிணற்றுப் பக்கம் போய்வுக்குவிட்டார்களா? அண்ணனும் தம்பியும் பின்னால் கதைத் துக்க கொள்ளுக்கள்' என்றார் குயின் மொழியில், ஒரு கதவுப்பக்கமாக வந்து நின்று, உடனே இராமாங்கதம் கிணற்றுப்பக்கத்துக்கு ஸ்நாகம் செய்யப்போனார். கோகிலாம்பாளுக்கு இராமாங்கத்தின் எளிய வாழ்க்கையிலும் கீழ்ப்படிவான குணத்திலும் கல்லெண்ணம் உண்டாய்விட்டது.

தம்பியாருக்கு எங்காவது ஒரு பெண்ணைப்பார்த்து மணஞ்செய்து வைத்துவிட்டால் தனது குடும்பத்துக்குத் துணைக்கூடத்தாய்விடும் என்று சத்தியமூர்த்திக்கு எண்ணம் இருந்தது. கோகிலாம்பாளுக்கும் அங்க எண்ணங்கான். இருவருக்கும் இராமாங்கத்தில் குடும்ப வாழ்க்கைக்குரிய சிறப்புக்கள், சமூகவாழ்க்கையில் இருந்தல், கராத்தாரோடு கலந்த உறவு ஆதியன குன்றக் கிடப்பதைக் கண்டதற்கேல, மனத்தில் எவ்வகையான பெண்ணை மணம்பேசலாம் என்ற எண்ணம் ஒரே தன்மையாகத் தோன்றி யது. இருவரும் அநுபவங்களும் உடையோராதவின், இராமாங்கத்தில் குறைவாய்க் காணப்படுவ குணங்களைத் தனது நிறைவால் நிறைத்து கடத் துவதில் வல்லபம் படைத்த பெண்ணே தெரியப்பட வேண்டுமென்று நுணித்தனர்.

"சுற்றுத்திற்கு அழகு சூழவிருத்தல்" என ஆன்றேர் முதுமொழி கிடப்ப, சுற்றுத்தாருள்ளேயே பெண்ணைத் தெரிதலும் நன்மையாமென்று மனத்துட் கொண்டனர்.

ஒருநாள் சாயந்தரம் நாலுமணியளவில் இருவருமாக ஆலோசித்தனர். கோகிலாம்பாள் இறுதியில் தனது பெரியாயி மகன் சுந்தராம்பாளையே தக்கான் எனக் குறிப்பிட்டார்.

இராமாத முதலியார் பெரிய செல்வர்; என்றாய்ப் படித்தவர்; சிறந்த அரசியல்வாதி; சத்தியமூர்த்தியுடன் உப்புச் சத்தியாக்கிரகம் முதலியவற்றில் தீவிரமாய் ஒத்துழைத்தவர். சுந்தராம்பாளை அருமை மகளாய்க் கொண்டவர். சுந்தராம்பாளும் தகப்பனுடைய மனப்பான்மையை ஆதரித்துத் தீவிரமாய்க் காங்கிரஸ் சபைகளில் ஊக்கங்காட்டுவாள்; எளிய வாழ்க்கையும் உயரிய நோக்கும் உடையவன். சமூகவாழ்க்கையிலும் நகர சீவியத்திலுமே உற்பவித்தவன். கல்ல ரூபவதி; காமனையும் மயக்கும் கண்களுடையவன்.

சத்தியமூர்த்தியின் மனத்துக்கு கோகிலம் கூறியது பொருத்தமாய் விட்டது. ஆனால் இராமாங்கத்தில் உள்ள சில குறைவுகளெனத்தக்கவை எவ்வாறுன பலனை விளைத்துவிடுமோ என்ற பயம் இருந்தது.

இராமாங்கத்தைச் சத்தியமூர்த்தி தன்னைப்போர்ல் உடை யணியச் செய்து சில மாசங்களாகப் பல விடங்களுக்கும் கொண்டு செல்வார்;

ஆண்டாண்டுள்ள பெரியார்களையும், பெரிய ஸ்தாபனங்களையும் காட்டுவார். இராமாந்தம் புறத்தே பார்ப்பவர்களுக்கு ஒருவகையில் குறைவு போல்தான் தோன்றுவார்; ஆனால் உண்மையில் அவரது விவேகத்தை சத்தியமூர்த்திக்கும் ஒப்பிட முடியாது மகா யோக்கியா; பழுமையான பழக்கங்களில் பற்றுள்ள உடையவர்; எங்கேரமும் கடவுள் தியானத்தில் ஆழங்கிருப்பார்; மௌனமாய் இருப்பதில் விருப்பமதிகம்; வசீகரமான தீயற்றக உடலமைப்புள்ளவர்; என்றும் மனத்தில் சில சமயங்களில் ஏதோ ஒன்றைப்பற்றி இடையிடையே விசங்முடையவர்போலும் மிகுப்பர், பார்ப்போருக்குப் பைத்தியம் பிடித்தவர்போல்.

சத்தியமூர்த்தியும் கோகிலாம்பாளும் இராமாந்தத்தை மனம் பேசச் சம்மதங் கேட்டனர்.

சத்திய: தம்பி! நீ என்ன சொல்கிறோய் இப்பொழுது; நங்கள் மனம் பேசப் போவதற்கு.

இராமா: அண்ணா! அகோரசமாச்சாரம் என்ற காட்டிய தங்கியைச் சொல்லி என்னை அழைத்தது இதற்காக்கானா?

சத்திய: ஆமாம்! தமிழ் ஒருவன் யாழிப்பாணத்தில் இருக்கிறானே; நமக் கும் அவனால் ஒரு சுகமுயில்லை; என்னால் அவனுக்கும் ஒரு சுகமுயில்லை யென்றால்.....

இராமா: கவியாணம் செய்துகொள்வதால் என்ன சுகம் கிடைக்கப் போகிறது?

சத்திய: சுகம் கிடைக்குமென்று தனிந்துதான் இப்படி என்னினேன்.

இராமா: எனக்குப் போதிய உழைப்பில்லை, இருந்த சேமமும் எல்லாம் தங்கிய நீங்கள் அகோரமாய்ச் சொல்லியதால் கன்வர் அபகரித்து விட்டனர். அதனால் கையிலும் பொருளில்லை. பெண்முகமே எனக்கு வேண்டாம் என்று இருந்த எனக்கு ஏன் இந்தத் தொல்லை?

கோகிலம்: பெண்முகம் தங்களுக்கு அருவருப்பா? ‘வீட்டுக்கு இலட்சமி’ ‘வாழ்க்கைத் துணைவி’ ‘பெண்ணிற் பெருந்தக்க யாவள்?’ ‘யாக பத் தினி’ என்று பெரியோர் அழைப்பதெல்லாம் யாரையோ? உம்...தங்களுக்குப் போதிய உழைப்பும் பணமும் இங்கு எங்களிடம்தானே உண்டு. இந்தச் சொத்தும் இந்தப் பின்னொளும் யாருடையனவோ? ஏன் புறம்பாக்கிக் கொள்ளுகிறீர்கள்?

இராமா: எல்லாம் தங்கள் இஷ்டம்போல்.

சத்தியமூர்த்தி தனக்குச் சொந்தமான ‘பாங்கில்’ மேற்பார்க்கவயாள ராகத் தமது தமிழை அமர்த்தினார். கோகிலமும் சத்தியமூர்த்தியும்

காஞ்சிபுரத்திலிருக்கும் இராமசாத முதலியாரிடம் மகட்பேசிப் பேரவினர்; புகழ்மிக்க சத்தியழர்த்தியின் தம்பியர் என்பதைக் கேட்டதும் முதலியாரோ, மகனோ, சுற்றத்தாரோ சம்மதமளித்து உவகை பூஷ்டனர்.

நல்ல காளில் நல்ல ஒரையில் மணவிழா செல்வன் இராமாங்கத்துக்கும் செல்வி சுந்தராம்பாஞ்சுக்கும் நிகழ்ந்தது.<sup>०</sup> தமிழ்சாடெங்கும் இருக்கும் ஆசிகள் வந்து நிறைந்தன. ‘இராமாங்கதம், சுந்தரம் இருவரும் சுந்தர இராமாங்கதமாய் வாழ்க’ என்று வாழ்த்தினர்.

“ திங்கண்முகம் காந்தனங்கை சேர்கோங்கின் ஆகத்தாள் செழித்து வாழ்க! தங்குதிரு விங்குவுடன் தடங்தோனில் தரிப்பவனே களித்து வாழ்க! பொங்குசிறப் பானபர மேஸ்வரதும் பார்வதியும் போன்று வாழ்க! தங்குமண மலர்போலத் தணப்பின்றிச் சிறப்பெய்தித் தகையோர் வாழ்க!” என்று புலவர்களும் வாழ்த்தினர்.

அகோர சமாச்சாரம் அ - கோர - சமாசாரம் ஆனது. உலகியல்: கோக்கின், நுண்ணிதின் - அன்றே நன்றே; நன்றே, அன்றே. மன அறை பினை அறை; பினை அறை மன அறை. கவலை சுகத்துக்கு ஏது; சுகம் கவலைக்கு ஏது.

“ இன்னேர் சன நுண்ணிதின் நோக்கின்  
கோன்னே தம்மைக் கவற்சியின் ஆக்கல்.”  
என்றே,  
“நாக்கழப்பாக வாய்ப்பறை அறைமின்.”



# இன்பவதி

( ஒரு வண்ணிநாட்டுக் கதை )

“சிவன்”

(முற்றெழுத்து)

## II

இச் சரித்திரம் திகழ்ந்த இடம் வடமாகாணத்தின் இராசதானிகளுள் ஒன்றுகிய மூல்லைத்தீவிவிருந்து தெர்கே மூன்று மைலுக்கு அப்பாலிருக்கும் குமாரபுரம். சிலகாலத்திற்கு முன் வண்ணிநாடும் அதன் ராசதானியாகிய குமாரபுரம் அங்கேயுள்ள சித்திரவேலாயுதர் கோயிலும், குமாரபுரத்து விருந்து மாங்குளத்துக்குப் போகும் தெருவில் இரண்டுமைலுக்கப்பாலிருக்கும் முன்னியவளையிலுள்ள காட்டுவிநாயகர், கல்யாண வேலர் முதலிய கோயில்களும், அதனில் விண்ணும் பத்துமைல் தூரத்துள்ள ஒட்டிசுட்டானில் தாண்தோன்றி சுசுவரன் என்னும் வேகாவனமும், குமாரபுரத்திலிருந்து இரண்டுமைல் தூரத்திலிருக்கும் வற்றுப்பளைக் கண்ணகி கோவிலும் இலங்கையிற் பிரசித்திபெற்ற நாடும், ஊரும், கோயில்களுமாயிருந்தன.

இப்போது காடி புலி யானைகட்கு உறைவிடமாயிருக்கும் வண்ணிக் காட்டினுள் ஒருவன் அராமைல் தூரம் பிரயாணங்கு செய்தால், அவ்விடம், முன்பு வயல், குளம், ஊர், ஆகிய இம்முன்றில் ஒன்றும் இருக்கிறுக்க வேண்டும் என்று ஓலகுவில் அனுமானித்துக் கொள்வான். வண்ணிநாட்டிலுள்ள வயல்களுக்கு அல்லுரார் சோழநாட்டிலிருந்து மண் கொண்டுவங்கு சீராக்கியதென்று சாதிப்பதால், அங்காட்டின் பழைய வளத்தை கண்கு உண்ரலாம். சோழமண்டலம் காலேரி முதலிய நதிகளாற் சிறப்படைந்தாற் போல, வண்ணிகாடும் அடேக குளங்களாற் சிறப்பெய்தி, மாரி கோடை என்ற பேதமின்றி, பயிர்க்கெய்கை யுடையதாய் வளர்ச்சிறந்து விளங்கியது. குளம் கட்டவேண்டிய இடம், வாள் வைக்கும் முறை, மதகு கட்டும் தானம் முதலிய சிறபவேலைகளின் துட்பங்களை அறிந்த விற்பனங்கள் பலர் அக்காலத்தில் இங்கே இருக்கதாகவும், அவர்களுக்குப் பல ஊர்கள் மாணியமாய்க் கொடுக்கப்பட்டிருந்ததாகவும் வண்ணியிற் பழைய சரித்திருக்களால் அறியலாம். முன்னியவளையிற் காட்டுவிநாயகரை “மருவு முத்தமிழை முன்னுள் வளர்த்த பாண்டியனே” போன்ற பராரசேகர மகாராசா பிரதிட்டை செய்ததாகவும், அவர் முன்னியவளையிற் சிலகாலம் இருக்கதாகவும், அகத்தியமுனிவர் திருக்கோணமலையைத் தரிசிக்க வந்தபோது ஒட்டிசுட்டானில் தாண்தோன்றி சுசுவரரையுக் தரிசித்ததாகவும் ஐதிகங்கள் பல இருக்கின்றன.

இத்துணைச் சிரும் சிறப்பும் புராதனரும் வாய்த்து, “கருந்ததை சங்கு முதலிய தவழும் கருவெப்தற் கழனி’’ நிறைந்த வன்னிகாடு இப்போது அனுராதபுரத்து மாளிகையினுங் கேடா யிருக்கிறது. ஜோப்பியர் இலங்கையிற் கால் வைக்கவே பழைய இராசரீக முறை தவறிற்று. தவறவே குங்கன் தத்தம் பாதுகாப்பின்றி அசட்டைடு செய்யப்பட்டு உடைத்தன. அவ்வைடப்புக்களைக் கட்டிப் பாதுகாவல் செய்வதில் ராசாங்கம் கவனமில் லாமலிருக்கவே சனங்கன் நிலைகெட்டு நாடோடிகளாயினர். ஆகவே குங்கனும், வயல்களும், ஊர்களும் காடெழும்பித் துட்டமிருக்கங்களுக்கு உறை விடமாயின.

“ எழுஷிலை மாடங் கால்சாய்ந் துக்குக் கழுதை மேய்பா மாயினு மாகும் ”

என்பதற்கு வண்ணிக்காடு சிறந்த உதாரணம் ஆயிற்று.

‘அக்காலத்திற் குமாரபுரம் சகல வளங்களாலும் சிறந்திருந்தது. பூமி தேவிக்கு இலங்கையைக் கண் என்றால் குமாரபுரமே அக் கண்ணின் மணி ஆகும். குமாரபுரத்தின் செழிப்பில் பொருளுமையுற்ற கற்பகச்சோலைக் கடிபனுகிய இந்திரன் அவ்வூரை அழிக்கக்கருதி விட்ட அம்புகள் போன்ற கழுகு, தென்னை ஆகியனவும், பலா, மா, தோடை முதலிய சனிதரு மரங்களும் குரியன் கதிர் துறையாவண்ணம் அடர்ந்து செழித்து வளர்ந்திருக்கின்றன. இவ்வளவு மரங்கள் அடர்ந்திருந்தாலும், நிலத்திலே ஒரு சருகாவது ஒரு கழுகமடலாவது கண்ணுக்கு அகப்படாது. அவ்வளவு சாவதான மாகப் பெண்கள் வளவு தெருக்களைத் துப்புரவு செய்து வைத்திருப்பார்கள். குமாரபுரத்திலும் பக்கத்துக் கிராமமாகிய தண்ணீருற்று முதலிய இடங்களிலும் உள்ள சுனைகளும் நீருற்றுக்களும் அவற்றிலுண்டாகும் தாவரங்களும் இலங்கையின் மற்றெப்பாகத்திலும் காணப்படா. இக்குமாரபுரத்தின் நீர்வளம் நிலவளங்களுக்கேற்பச் சனங்களும் சாதுக்களாயும் சுக்தேகிகளாயும் இருந்தார்கள். வளவு தெருக்கள் முதலியவற்றைத் தூப்புரவு செய்தல், பால் காய்ச்சிப் பிரையிடல், பச்சரிசி சமைத்தல், செல்லுக்குத்துதல், பாத்திரங்களைத் துலக்கிச் சுத்தமாய் வைத்திருத்தல் முதலிய செயல்களை வண்ணிகாட்டார் குமாரபுரத்திலேயே முதலிற் கற்றுக்கொண்டார்கள் என்னவாம்.

இங்களும் சிறப்புவாய்ச்சு இக்குமாரபுரத்தில் காராளமுதலியார் வீடு ஒரு சிறந்த சுட்டடம். நான்கு புறமும் மதில் உள்ளது. வடக்குப்புறமதில் ஒருபக்கமாக, மற்ற மூன்றுபுறமும் முட்கிஞருவையால் வேலியடைத்து சுடுவில் ஒரு வண்ணிமரத்தின்கீழ் ஒரு விளாயக வடிவமும், பக்கத்தில் சலவைக்கல்லால் சுட்டப்பட்ட ஒரு திருமஞ்சனக் கிணறும் இருந்தன. மூல்லை, மல்லைக, ரோஜா முதலிய செடிகளும்; கோங்கு, சங்தனம், சண்பகம்,

மகிழ் இருவாட்சி முதலிய மரங்களும் நிறைங்கிருந்தன. நங்தவனம் சிறிதாயிருக்காலும் செடிகளும் மரங்களும் நாட்டப்பட்டிருக்கும் ஒழுங்கும், அவற்றின் செழுமையும், பூக்களின் மிகுதியும், நிலத்தின் பரிசுத்தமும், காற்றின் வசதியும் ஆகிய இவற்றை நோக்கின், இந்திரனுடைய சுஞ்சோலையே பூயியிலிருக்கி, இருக்கின்றதென்னலாம். இந்த நங்தவனங்களுள் மகளிரேயன்றி மற்றையோர் உட்புகுதல் இல்லை. மகளிரால் இப்புங்கா எவ்வாறு நீர்பாய்ச்சப்படுமெனில், குமாரபுரத்துப் பெரும் பீவியினின்று பிரியும் சிறு பீவிகளெல்லாம் இந்நங்தவனம் புகுங்கு வீட்டுப் பிள்ளையாரைத் தரிசனம் செய்து வெளிப்பட்டு அவ்வுரிமைள்ள வளவுகளுக்கு நீர்ப்பாய்ச்சிப் பின் வயல்களுக்குப் பாயும். இந்நங்தவனம் இன்பவதியானபின் பொருட்டே ஆக்கப்பட்டது. இன்பவதி புஷ்டபவதியானபின் கோவி ஶக்குப்போய்ச் சுவாமிதரிசனஞ்சு செய்தல் இல்லாதுபோன்றால் அவன் மிக்க கவலையடைந்து நாளுக்குநாள் மெலிவதைக் காராளமுதலியார் பார்த்து, ஒரு விளாயக விக்கிரகத்தை வண்ணிராத்தின்கீழ் பிரதிட்டை செய்வித்து, இன்பவதி வெளியிற் செல்லாது அங்கேயே சுவாமி தரிசனம் செய்து இன்புறமாறு ஏற்பாடு செய்தார்.

இக்குமாரபுரமும் இதற்கயலாயுள்ள பல சிராமங்களும் காராளமுதலியாருக்குத் தலைமுறை தலைமுறையாகக் கிடைத்த முதசொம் ஆகும். கோயிலுக்கும் காராள முதலியாருக்குமரக மாணவாரியில் 7800 மரக்கால் விதைப்பாட்டு நிலமும், குளப்பாய்ச்சவில் 16700 மரக்கால் விதைப்பாடும், இன்னும் அகேக தென்னக்தோப்பு, பலா மா முதலிய மரத்தோப்புக்களும் இருந்தன. முதலியார் சிறுபிராயமாயிருக்கவில் அவருக்குத் தமயன்முறையான முருகப்பர் என்பவரே இவற்றைப் பராமரித்து வந்தார். அவர்காலத்தில் அக்கோயில் அதிகம் சிர்ஜேடாயிருந்தது. இக் கோயிற் பூசை உற்சவாதிகளைப் பரம்பரையாக டட்திவந்தவர்கள் வாவெட்டி மலைச் சாராலில் இருந்த பிராமணக்குள்துப் பிராமணக்குருக்கள்மாரோ. அக்காலத்தில் பூசை உற்சவம் முதலியவற்றை டட்தி யிவர் விசுவநாதக் குருக்கள் ஆவர். இவர் சிவபத்தி, கல்வியறிவு, ஒழுக்கங்களிற் சிறந்தவர். இயன்றவரை கோயிற் கருமங்களை ஆகம விதிப்படி தவறாது டட்த வேண்டும் என்னுங் கொள்கை ஏடுடையவர். அதனால், முருகப்பருக்கும் பரிசாரர்களுக்கும் குருக்களிடத்தில் மனஸ்தாபம் ஏற்படுவதுண்டு.

காராளமுதலியார் சிறுபிராயமாயிருந்ததினால் முருகப்பர் இவ் ஆதனங்களின் வரவு செலவுக் கணக்குகளைக் ‘கோர்ட்டில்’ ஒப்புவிக்க வேண்டிய வராயிருந்தார். அக்காலத்திலும் வண்ணிநாடு முழுவதற்கும் கோர்ட்டும் கச்சேரியும் கடலோரத்திலுள்ள மூலிலைத்தீவில்தான் இருந்தன. ஒருங்காள மூல்லைத்தீவுக் கோட்டுக்குக் கணக்கு ஒப்புவிக்கப் போன்போது கச்சேரியில்

ஹள்ள கிளாக்கர் ஒருவர் தாம் அன்றிரவு உற்சவத்திற்கு வருவதாக அறி வித்தார். முருகப்பர் அதுகேட்டு அதிக சங்தோஷத்துடன், மஹான் கோட்டில் பணிவிடையிருங்தாலும், கிளாக்கருக்குக் கோவிலில் ஏற்ற மரியாதை செய்யவேண்டும் என்று உடனே குமாரபுரத்திற்குப் போய்விட்டார். ஆனாலும் கிளாக்கர் போசனம் முடித்துக்கொண்டு வண்டிகட்டிப் புறப்பட சுமார் பதினெட்டு மணியாய்விட்டது. வழியில் வந்தவர்கள் “சுவாமி இருப்புக்கு வந்துவிட்டது. நீங்கள் வருகிறதென்று முருகப்பர் சொன்னபோதிலும், பொடியனும் குருக்கனும் விடமாட்டோமென்று வெள்ளன முடித்துவிட்டார்கள்” என்றார்கள்.

“ பொடியன் என்ன சொன்னான்? ”

“கிளாக்கருடைய திருவிழாவைத் திரும்பச் செய்யலாம். சுவாமி யுடைய திருவிழா இப்போது நடக்கட்டும் என்றான் ” என்றார்கள். கிளாக்கர் அவ்வளவில் வீட்டுக்குத் திரும்பிவிட்டார்.

மஹான் முருகப்பர் கோட்டுக்கு வந்தபோது கிளாக்கரைக் கண்டு “திருவிழாவுக்கு வருகிறதென்றீர்கள், என் வராவில்லை?” என்று விசாரித்தார். “நான் இப்போது கொஞ்சக்காலமாய் அதிகமாகக் கோவிலில்களுக்குப் போவதில்லை. வீட்டுக்காரர் கெருக்கிணதினால் வரலாம் என்றுதான் பார்த்தேன். நீங்களும் எண்ணென்செலவுக்குப் பயங்கு பொழுதுபடத் திருவிழாவை முடித்துவிடுவதாகச் சொன்னார்கள். அப்படிக் கந்தகசியார் முட்டுப்பட்டுப்போனாரோ? செங்கலவயாகச் செலவுசெய்து வழவாய் நடத்தினாலென்ன! நான் இம்முறை ஜருக்குப் போனபோது மாரிஅம்மன் கோவிலில் திருவிழா. நான் விடுந்தபின் எழும்பி வெளிக்குப் போதும்போதுதான் சுவாமி இருப்புக்கு வருகிறது. உம்மில் குறையில்லை. வங்கியார் என்று எண்ணிக்கொண்டு குருக்கள் உங்களை ஆட்டுகிறார். அந்தப் பொடியனும் வீரங்கக் கெட்டுப் போகிறதென்று அறிகிறேன். அதேன் அப்படி விடுகிறீர்கள்? ”

“திருவிழா முடிந்தவுடன் யாழ்ப்பாணம் படிக்க விடப்போகிறோம். இரவுக்கு நீங்கள் வந்தபின்தான் பூசையாகும், வாருங்கள்.”

“வர வசதிப்படுமோ என்னவோ தெரியாது. எண்ணைக் காத்திருக்க வேண்டாம்.”

அடுத்த வருஷம் விசுவநாதக் குருக்களை விலக்கிவிட்டு ஐயாத்துரைக் குருக்களை அழைப்பித்தார்கள். அவர் வந்தபின் பழைய வழக்கங்கள் யாவும் மாற்றப்பட்டன. அசேக விடுதயங்களிற் செலவைக் குறைத்தார். நல்ல நூல்மாலைகள் இருக்கும்போது பூமாலைகள் அவசியமில்லை என்று மாலை கட்டிகளை நீக்கினார். பரிசாரசரைக் குறைத்தார். கோயிலில் விழுதி சந்தே

தனம் கொடுத்தல்முதலிய பணிவிகடகளை மாமிசபோசனிகள் செய்வதைக் கண்டும் கவனித்தாரில்லை. பகல் திருவிழாவைப் பிற்பகல் நாலுமணிக்கும், இராத்திருவிழாவை விழியற்புறத்திலும் செய்து முடிப்பார். எசுமானுக்கும் பரிசாரர்களுக்கும் ஏற்க கடக்குதொண்டாராயினும், அவர் செய்யக்கன் பல ஆகமவிதிகளுக்கு முற்றும் விரோதமாயிருக்கன். குருக்கள் எந்த விஷயத்திலும் ஆமாச் சொல்பவரா யிருந்ததால் முருகப்பர் பழைய ஒழுங்குகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார். இத்துடன் அவர் கோயிலுக்கும் காராளமுதலியாருக்கும் உள்ள ஆதனங்கள் பலவற்றைக் கிளாக்கக் ருடைய ஏவதற்படி தாழும் எடுத்துப் பிறருக்குப் பொடுத்து அழித்துவிட்டார். காராளமுதலியார் பிராயமாய் ஆதனங்களை ஒப்புக்கொள்ளும் போது அநேக பொருட்கள் குறைதலைக்கண்ட முருகப்பர் கிளாக்கக் ருடைய புத்திமதியின்படி மனைவியுடன் ஒளித்தோடிவிட்டார். காராளமுதலியார் கோர்ட்டுலும் அவரைத் தண்டனைக்குட்படுத்தமாட்டார் என்றநிக்கும் கிளாக்கர் முருகப்பரை ஒடச்செய்தது காராளமுதலியாரைத் தனிக்கையாக்கிவிடவேண்டும் என்றெண்ணியேயாம், காராளமுதலியார் முருகப்பர் புத்திமீனமாய் ஒளித்தோடியைத் எண்ணி வருத்தப்பட்டு, பல இடங்களில் அவரைத் தேடி விசாரித்தும், அவர் காணப்படவில்லை.

காராள முதலியார் காலத்துக்குக் காலம் கோயிலை நன்னிலைப்படுத்தி நிக்கிய கையித்திகங்கள் எல்லாம் சாத்திரசம்பந்தமான முறைப்படி நடப்பித்துவங்தார். எஞ்சியிருங்க நிருப்பணிவேலைகளைப் பூர்த்திசெய்தார். திருப்பணிக்காகிய கற்களை இழுத்துவருதற்கு ஏற்ற வண்டிகள் வசதியாய்க் கிடைக்காதது கண்டு, அரசாட்சியாருக்குப் பத்துருபா கட்டி உத்தரவு பெற்றுக் காட்டில் ஒரு யானை பிடிப்பித்துப் பழக்கி அவ்வேலையைச் செய்வித்து வந்தார்.

ஒருங்கள் அவ்வியானை மதங்கொண்டு கட்டுத்தறியை முரித்துச் சங்கிலியையும் அறுத்துக்கொண்டு தூடி, குமாரபுரத்திற்கும் மூல்லைத் தீவிற்கும் இடையிலுள்ள காட்டில் விண்ணு வழிப்போக்கரையும் வண்டிகளையும் தொந்தரை செய்தது. அரசாட்சியார் அதனையறிந்து நாற்பத் தெட்டு மணித்தியாலத்துள் அந்த யானையைப் பிடித்துக்கொள்ளவிட்டால் அது சுட்டுக் கொல்லப்படும் என்று காராள முதலியாருக்கு அறிவித்தல் கொடுத்தார்கள். முதலியார் மிக்க மனக்கவலையடைந்து பாகனேடு இன்னுஞ்சில்ரைச் சேர்த்துக்கொண்டு காட்டுக்குப் போனார். யானையின் மணியோசை வெகு நாரத்தில் கேட்டது. பாகன் “பலர் இவ்விடத்தில் கூட்டமாக சிற்பதில் ஒரு பிரயோசனமுயில்லை. யானை வரும் அதர் பார்த்து மரத்தின்மேவிருக்கு அது கிழே வக்கேபாது அதன் முதுகிற் பாய்க்கு துறட்டியால் அடக்கினால் அல்லாமல், நூறுபேர் கூடினாலும் அதனைப் பிடிக்க இயலாது” என்றார். முதலியார் அப்படிச் செய்யும்படி

சொல்ல, பாகன் தான் முதுகிற்பாய்க்கு அடக்கியவுடன் கயிறு மாட்டிக் கட்ட ஒருவர் தன்னுடன் வரல் வேண்டும் என்று சொன்னான். அப்படிப் பாகனுடன் போக யாரும் உடன்படாதால், சிவாநந்தம் தாம் உடன் வருவதாக உடன்பட்டார். காராளமுதலியாரும் மற்றவர்களும் காற்று வளம் பார்த்து ஒரு பக்கத்திற்போய்ப் பதிவிருந்தார்கள். முதலியார் ஒருகாலத் தும் யானையைக் கண்ணாலும் கண்டிராத ஒரு யாழிப்பரனத்து சனிதனைப் பாகனுடு சேர்ந்து போகும்படி நான் விட்டேனே என்று மனத்துண்பப் பட்டுக்கொண்டிருந்தார்.

பொழுது அஸ்தமித்துவிட்டது. மணி ஓன்பது சென்றும் யானை அதரால் வரவில்லை. ‘இவ்வளவு உயரத்தில்கூட நூம்பு கடிக்கிறதே’ என்று பாகன் சொல்லிக்கொண்டிருக்கும்போது, யானையின் மணியோசை மிகச் சமீபமாய்க் கேட்டது. பாகன் அச்சத்தால் எடுங்கினான். யானையும் இவர்கள் ஏறியிருந்த மரத்தின்கீழ் வந்துவிட்டது. சிவாந்தம் ‘குதி’ என்றார். பாகன் பயந்து நடுங்கினான். யானை மேலே மரக்கொப்பில் மனிதர் இருக்கும் குறிப்பை வாடையால் உணர்ந்து துதிக்கையால் இவர்களிருந்த கொப்பைத் தாவிப் பிழிப்பதற்காகச் சிறிது பின்னே அசைந்தது. சிவாந்தம் பாகன் கையிலிருந்த துறட்டியை விரைந்து பற்றிக்கொண்டு யானை முதுகிற் பாய்ந்து துறட்டியை மத்தகத்தில் இறுக்கினார். யானை வீரிட ஒக்கத்திக்கொண்டு சுற்றுத்தாரம் ஓடி சின்றது. பாகன் உடனே இறங்கி ஓடிவந்து கயிற்றை மாட்டிவிட்டுக் ‘கூ’ வென்றான். அது கேட்டுக் காராள முதலியாரும் ஆட்களும் அங்குவந்து நடந்தவற்றை அறிந்து சிவாந்தத்தைக் குறை சொன்னார்கள். பாகன் “சிவாந்தம் யானை முதுகிற் பாய்ந்து துறட்டி பாய்ச்சாதிருந்தால் யானை எக்களிருவரையுங் தூக்கி யடித்திருக்கும். அவரே என்னுடைய பிராணையுங் தந்தவர்” என்று பாராட்டிப் பேசினான். யானையை அங்கேயே கட்டிவிட்டு, சிவாந்தத் துடைய நெரியத்தை யாவரும் வியந்து பேசிக்கொண்டு வீட்டுக்குப் போனார்கள்.



## உணவுப் பொருள் விருத்தி

ஸ்ரீ ச. பஞ்சாக்ஷரலூயர் அவர்கள்

தனத்த—தனத்த—தந்தன—தானு—தன  
தனத்த—தனத்த—தந்தன—தானு.

பயிரிட்டுக் களைகட்டு விளைவுசெய் வோமே—காம்  
பயிரிட்டுக் களைகட்டு விளைவுசெய் வோமே.

- 1: உகக்கில் உயிர்வாழ உண்டிகள் வேண்டும்—நல்ல பழங்குடி மிகநல்குந் தரபர மன்றி—உண்ணும் மரவள்ளி வத்சாளை வரகுடை லென் னும்—பயிர் வகையாவு மிடமெங்கும் வித்துதல் செய்தே—பயிரிட்டுக்
- 2: விளைவாரு கிலமாண்டு செய்திட வேண்டும்—அங்கு வெள்ளம் மிகுக்கிட்டா னுள்ள து நாசம்—ஊறிப் புளிப்பான தரையிற்கண் னூப்புக்கூ வித்து—மாற்றப் பயிர்செய்யப் பச்சைமே வீட்டுகரம் நன்றே—பயிரிட்டுக்
- 3: பனைமூல மொடியலே யாதிய வெல்லாம்—நாடித் தினங்கோதும் குவியலரப்ப பேணுதல் செய்வோம்—நானும் உணவுக்குந் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்—வீணில் உண்டிங்கு களிப்போரை நிங்கனை செய்வோம்—பயிரிட்டுக்
- 4: விலையேறும் பொருள்கேடுஞ் சிங்கதயு நீங்கும்—ஆகும் உழுதன்னுண்ட செயலுக்கு மேன்மையே யென்றும்—காலங் தவறுமற் பயிராக்கல் கண்களஞ் செப்போம்—சோர்வு சிநிதேனும் புகுதாமே சித்திய தாகப்—பயிரிட்டுக்
- 5: நசை அச்சு ராக்கதர் ஆக்கரமித்தார்—எதிர் தெறநேச தேசங்கள் நீதியி னுற்ற—வஞ்சத் திடைபோங்கு டற்றும்யப் பானியர் வீழுக—ஜயம் பெறநேச தேசங்கள் கடவுளை வேண்டிப்—பயிரிட்டுக்

- 6: ஏடெங்கும் பொல்லாத யுத்தம் தாச்சே—அந்தோ! கடல்பூமி யரகாயம் போர்க்கிட மாச்சே—ஆகா!! பெருவிரச் திட்சேவை வெங்கெங்குர் பேச்சே—அவர், பவனிக்குத் துணையாகு நன்முறை பேற்றி=பயிரிட்டுக்
- 7: பகைவர்வி மானப்ப ணடயெதிர் வந்தால்—தக்க அரனுள காப்பின்கட்ட சோராதி ருப்போம்—கொடிய “நாஜிசம்” “பாவிசம்” பாழ்பட வேண்டும்—அவற்றின் அசியாயத் தாலிக்க ணண்தடைப் பஞ்சம்=பயிரிட்டுக்
- 8: டாம்பிக வாழ்க்கையின் மூழ்குத ஸற்றுல்—மூடக் கிலிபற்ற நவியரமல் வரமுத லாமே—மோதும் வியரபாரக் கொள்ளைக்கும் அங்கிட மேது?—யராம், வறுமையிற் செம்மையாய்ச் சீவிக்க நன்றே=பயிரிட்டுக்
- 9: பர்மாவே முதலான நாடுகள் கின்றும்—எந்த, உணவுப்பொருட்களு மின்கினி வாரா—சொந்த உடல்பேணப் பசிநிங்க மன்றுயிர நிற்க—எதும், கிலிமங்கு முற்பத்தி செய்திருப்போமே=பயிரிட்டுக்
- 10: இந்தியாத் தாப்தானு மோம்படை செய்யாள்—முற்றும், கண்கையே தனக்கென்றும் உதவிடு மென்பர்—வாழ்வு எலையின்றி யரனுலு முணவின்றி யாமேர—நாட்டின் இசையேற நல்லீடப் பலவகை யரன=பயிரிட்டுக்
- 11: பசித்தானும் புலிபுல்லைத் திண்பதே யில்லை—அற்றே, அரசாங்கம் குடிகட்டுத் திண்கிளைக் காது—‘கூப்பன்’, எவற்றுக்குக் கொடுத்தானும் நன்மைதா னென்று—மேலும், உணவாகும் பொருளாக்கச் சிக்கையு வந்தே—பயிரிட்டுக்
- 12: ஜகநாய கத்துக்கு வெற்றியு மாக—தீய, சர்வாதி காரத்தி னுசமு மாக—அம்ம, பயப்பட்டு மறைந்தோடிப் போவதை விட்டு—நீடும், சுயராஜ்யப் பணியிங்கு நாம்புரி வோமே=பயிரிட்டுக்

## புலவன் பெற்ற புவி.

பண்டிதர் பூர்வி வி. கே. பி. நாதன் அவர்கள்

[ஷில்லர் (Schiller) என்னும் தத்துவ நூனியும் மகாகவியும் ஆனவர் இயற்றிய “Division of the Earth” என்னும் ஆங்கிலப் பாக்களைத் தழுவியது]

நேரிசை வெண்பா

1. மைந்தருக்குத் தந்தை வழங்குதல்போல் வண்புவியைச் சொந்தமுறத் தந்தேநீர் சேர்க்காரர்போற்—இந்தைக் கலக்கமறக் கொண்டிடுவீர் காதலர் வென்றான் தலைக்கடவுள் தண்ணூறாற் ரூன்.
2. ஆவலோ டியாரு மவரவர்க்குத் தக்கபடி கூவியருள் திண்புவியைக் கொண்டனரால்—வாவிகள் ஞாழுதம் சார்ந்திருந்தான் வேளாளன் தான்வேடன் உண்மகிழுந்தான் கானகத்தை யுற்று.
3. வணிகன் தனக்குரிய வண்பொருளைக் கொண்டு திணியபுறை தோறும் செறித்தான்—மணிமுடிவேம் வேந்தனவன் எவ்வழியும் மேவுமவ ரைத்தடுத்துப் போங்கிடுசுங் கங்கொண்டான் புக்கு.
4. இவ்வகையி னால்லேரரும் எப்பொருளுக் கொண்டதற்பின் அவ்வழியே போடி பணைந்திட்டான்—செவ்விப் புலவனவ னந்தேரபின் புக்கதுக்கா டெரன்றின் கிலையோ எனக்கென்றான் எய்த்து.
5. எங்கையே கிண்மக்கள் யாவரினும் மெய்யான மைந்தன் யானேதும் மருவாமல்—இந்தை தளர்ந்திடுதல் கீதிமோ என்றுதான் வீழுந்தான் உளம்புரிவான் உத்தமனும் உற்று.
6. இத்தனைபோழ் கெங்கிருந்தாய் ஏழாய்கீ எவ்விடத்துப் புத்திகெட வேயுறங்கிப் போயினையென்—நத்தன்

புகன்றிடலும் ஜெயங்கின் புவ்னியத்தாள் பற்ற  
அகன்றில்லே யென்று னவன்.

7. தேசாரும் கிண்றன் திருமுகத்தைக் கண்டிருந்து  
பாசம் கழன்றேர்வின் பாடல்கேட்டுடைச்  
ஷமிக்குன்று சங்கிலிக்கண் உற்றிருந்தேன் ஜெய  
இழந்தனன்மற் றென்னுரிமை யீங்கு.
8. என்றதுகேட்ட மசன் இசைப்பான் எனக்கினியாய்  
குன்றலோ தியாவுங் கொடுத்திட்டேன்—ஒன்றுகேள்  
என்னேடு வானத் திருத்தியெனி லெய்திடுவாய்  
நன்னர் வழி திறக்கும் நாடு.

இதைக்கேட்ட புலவன்,

வேவறு.

உலகெலாமுணர்ந் தோதற் காயிவெந்தாய்!  
உலகிலா மைந்தனேற் குன்பொன் துலகுதந்தாய்  
சகமெலா மினியெனக்குச் சாக்ரசொப் பனமேயாகும்  
யுகமெலாம் பழிச்சமுன்னை யேழைபங் காளியென்றே.



## சிவ மகிழமத் துதி

ஸ்ரீ தி. சதாசிவ ஜூயர்

[இது வடமொழியில் ஸ்ரீ புஷ்பதந்தாசாரியர் அருளிச்செய்த “சிவமஹிம்சஸ்தோத்ரம்” என்பதை மொழிபெயர்த்து \* யாத்தது. சிவனாலும் மகிழமயைத் துதித்தல் என்பது பொருள், இது மிக்க பழையமும் சிறப்பும் வாய்ந்த தோத்திரம், மூப்போன்ற தந்தங்களை யுடையவர் ஆகவிற் புஷ்பதந்தர் எனப்பட்டார். பற்களின் தொகை 32 ஆனாற்போல, இத்தோத்திரத்திலும் 32 துதிக்கவிகள் உள். நாற்பயன் சொல்லுக் கவிகள் மூன்றும் ஆக 35 கவிகள் கொண்டது இத்தோத்திரம் என்பது.]

1

(கருத்துறை) துதியென்பது குணத்திசயங்களைச் சொல்லுதல், அதுவுக்குணங்களை அறிந்த வழியே முடியும், அறியப்படாததைப்பற்றிச் சொல்லுதல் இன்மையால். பரமேச்வரனாலும் குணங்கள் அங்கமாதவின் அவற்றைப் புகழ்ந்து சொல்லுதலென்பது எவ்வாறு பொருந்தும்! பொருத்தமில்லாததைச் செய்தல் நகைப்புக்கே இடமாகும்; என்னும் ஆசங்கையை நீக்குமுகத்தானே, தம்முடைய தாழ்மையை வெளிப்படுத்திப் பகவானைத் துதிக்கத் தொடர்க்குகின்றார் கணி:—

(எழுசீர் ஆசிரியவிருத்தம்.)

சிரோங்து நின்பெருமை யேல்லையறி யார்சேய்துதி  
சேர்வதன் நேர்க்கீல் நிற்துப்  
பேரோங்து பிரமாதி பன்னவர்த் தூரைகளும்  
பெருமையில் வாது மதனுல்  
பாரோங்து மோருவர்தம் பத்திகோ ஞாத்துக்கீண  
பழிச்சுத லிகத்திச்சி யலதேல்  
காரேஷ்து பவநாச! கருதியா வித்துதிசேய  
காரியமோர் துற்ற மிலதே.

\* மொழிபெயர்ப்பாசிரியர் செய்த காப்புத் துதி: வெண்பா.

சட்பதங்தே னரிதழிச் சங்கர னர்மகிழம  
புட்பதந்தா சாரியர்முன் போற்றுதுதி — பெட்பதனால்  
வண்டமிழ்ப்பா வாலியம்ப வந்தருள்செய் யும்பரைசி  
கண்டர்மகிழ் ஞானக் களிறு.

**குறிப்பு:**— முற்பாதியால், துதிக்கமுடியாதென்று கூறுமுகத்தானே ஒருவராலும் அறிய முடியாத மகிழமை வடிவாசிய பெரிய துதி செய்யப் பட்டது. முற்பாதியால், துதிசெய்தற்குச் சமாதானம் கூறுமுகத்தான், எல்லாத் துதிகளும் பொருத்தமுடையனவே என்பது கூறப்பட்டது.

## 2

(கருத்துரை): பகவானுடைய மகிழமை முழுவதையும் பிரமா முதலியோர் அறிந்து துதிக்கமுடியாமைக்குக் காரணங்கூறி, அத்துதித்தந்கரிய பரம்பொருளைத் துதிக்கின்றனர்.

மீதாது மனமோழிரேல் வழியைக் கடந்துநின்  
 மேம்மைசேர் பேருமை தானும்  
 ஓதாம லோதுமறை தானுமதை யஞ்சியே  
 உறுப்பிரம மல்ல பிறவால்  
 ஈதாகி லுன்மகிழை ஏவர்துநி சேயவல்லர்  
 எவிவகைந் தேவவிதியுறும்  
 யாதானும் அனுகூல வடிவில்யார் மனம்வையார்  
 யாதனை யுறைசே யாரே.

**குறிப்பு:**— நின்பெருமை கடந்து மீதாகும், எனக் கூட்டுக் கொடுக்க பெருமை தானும் என்பதில் உம்மை முற்று; மறை தானும் என்பதில் உயர்வு கிறப்பு. ஓதாமலோதுதல் - குறிப்பா லுணர்த்தல். பிரமயல்லாதவற்றைக் கொண்டு பிரமத்தை மறைமுகத்தால் கூறுதலின், மறையும் அஞ்சி ஒதும் என்றது.

நிர்க்குண சொருபத்தில் உன்மகிழை “சொற்பதங் கடந்து” நின்றது. சுகுணத்தில் நின்குணம் அங்குமாதவின், இத்தனை வகைத்து என வரை யறை செய்து அறிதற்கு அரியது. காட்சி முதலிய பிரமாணத்துள் அடங்கியதும் அன்று, எனினும், அன்பர்களுக்கு அருளும் வண்ணம் நி மதி முடித்து, வீடையேறி, மடவாளோடு மான் மழு நிலகண்டம் விளக்கத் தோன்றும் திவலிய மங்கள வடிவில் யாவர் மனமும் செல்லும், யாவர் சொல்லுஞ் செல்லும். ஆதலின் பிரமா முதலியவர் செய் துதியும் என் போன்றுர் செய் துதியும் சுமாகும் என்பதாம்.

## 3

(கருத்துரை): இனி, ஈசுரன் சகளவடிவில் துதிவிஷயமாவன் எனி ஜும், வியக்கத்தக்க (புதுமையுடைய) துதிசொல்லித் துதிக்கப்படின் சர்வ மங்களங்களையும் அருளுவான். பிரமாதியோரது துதியும் ஈசுரனுக்கு

ஒர் ஆச்சரியமானிராதனின், ஏனையோர் செப்பும் துகி எவ்வாறும்!! எனத் துதிக்குப் பயனின்மை கேர்வதால், அதனை விலக்கிப் பலனுடைமையைச் சொல்பவராய்த் துதிக்கின்றூர்:—

ஓசைசேரீ வாக்கினுக் கழுதவாள் சுவைசேற்று  
ஓண்மைசேயு நின்ற னக்குத்  
தேசைசேரீ நேவதநு செப்புமத் தேளைய  
தீசீரோலுமோர் புதுமை யாமோ!  
ஈச!நே ராவிவாச புநாச! நிவதுதனம்  
ஏத் துதல்சேய் புண்ணி யத்தால்  
மாக்ஷிர்ந் தீதேஞ்சை வாலிதா மேனவுள்ளீ  
மனமிதில் முயன்ற தாமே.

குறிப்பு:— ‘ஓசைசேரீவாக்கு’ - வேதம். அரிய அறிஞத்தின் சுவை வாய்ந்த, சொல்லாலும் பொருளாலுங் சிறக்த வேதத்தை அருளிச்செய்யும் ஈசவரனுக்குப் பிரமா முதலியோரது தேவின் சுவையளவான துகி எங்க னம் மகிழ்ச்சியைத் தரும்! அபுதத்திலும் தேன் சுவையால் மிகக் குறைந்த தாகவின் தராது என்பது. அம்மேல், அவரினும் குறைந்தவராகிய ஸீர் துநி செய்ய முயன்றது என்கை? என்னும் ஆசங்ககயைப் போக்க வினது குணம் ஏத்துதல்செய் புண்ணியத்தால்’ என்று தொடக்கிப் பயனுடைமையைச் சாதிக்கின்றூர்.

#### 4

(க—ஏர) இங்னனம், பரமசிவனித் துதித்தல் பொருத்தமுடைத்து எனவும், அத்துதி பயனுடைத்து எனவும் சிருதித்து, மேல், ஈசவரன் ஒரு வன் இல்லை என்று வாதிக்கும் நிரீச்சர (மீமாஞ்சக) ரகளைக் கண்டுக்கிற வராய்த் துதிக்கின்றூர்.

முவாத முதல்வநின் முழுமதற் றன்மையேது  
முஶ்சக மனித்த முகிதும்  
தாவாத நான்மறைகள் சாற்றுபோரு ளாய்தணசி  
சார்பினுள் முவராதும்  
ஒவாத அத்தலைமை தனையோழிப் பானினைமை  
உணர்விலர்க்காகி யிழிவாந்  
தூவாத தரிக்கந்தோ டுப்பரால் இங்குசிலீ  
துன்னுடட மதியி ஞோ.

**குறிப்பு:**— மூவாத - ஆதியங்தம் இல்லாத, முதல்வ! இங்கு (இவ்வுலகில்) சடமதிசினேர் சிலர் நின் முழுமுதற்றன்றும் எது அதனை ஒழிப்பான் உணர்விலர்க்கு இனிமையாக இழிவாங் தர்க்கங் தொடுப்பர், எனக்கூட்டு முடிக்க.

உலகம் தோன்றி நின்று அழியும் இயல்பினைது; ராசதம் சாத்துவிகம் தராமதம் என்றுவும் குணவேறுபாட்டால் அயன் அரி உருத்திரன் என மூவராகி நின்று உலகை முத்தொழிற் படுத்தும் ஒரு முதல்வனை உடையது; அம்முதல்வன் பரமசிவனே; என்று வேதங்கள் எடுத்தோரும். (அதனை ஓராது) உலகத்திற்குக் கருத்தாவாகிய முழுமுதற் பொருள் ஒன்று இல்லை என விஞ்சதயாகிய குதர்க்கவாதம் செய்வர் சில மத்தபதியினர். அவரது சமூக்குரை அன்னானிகளுக்கு உவப்பாகத் தோற்றினும் உண்ணமயில் வெறுக்கத்தக்கதே என்பதாம். கிரீச்சர மீமாஞ்சகர், லோகாயதர்களாது மதமறுப்புக் குறியவாறு காண்க

## 5

(க—ரை) ஆன்மப் பிரத்தியிட்சத்தையும் வேதவாக்கையும் கொள்ளாதவராதலின், “மண்ணினிற் கடாதிபோல” என்றபடி உலகியவில் வைத்து “புச்சகமனித்தகபூரிக்கு” முழுமுதல் என அனுமானத்தானே பதியுண்ணமை காட்டி முதற்கூசப்புளில் மறுக்கப்பட்ட கிரீச்சரவாதிகளது குதர்க்கம் இவையென எடுத்துக்கூறி மறுப்பவராய்த் துகிக்கின்றார்.

பாராதி புவனம்ப டைக்குமை முதலுவன்று

பயனேதுகேரள் படிவ மேது?

சீராம பாயமேது திகழுமா தாமேது?

சேநுபா தான மேதுகோல்?

ஓராது மந்தர்சிலர் உரைசேய்து தரீக்கமீ(து)

ஆவரிவிகந் தோங்து நின்மேற்

சாாது நகவின்னமை தகைதலாள் மற்றுள

சக்திதரை மயக்து மாரே.

**குறிப்பு:**— இகந்து - கடந்து. தகவின்னமை. பொருத்தமில்லாமை. தகைதலால் - தடித்தலால். உபாதானம் - முதற்காரணம். இக்குதர்க்கம் மாயையிற்பட்டு நல்லுணர்வற்ற மீமாஞ்சகர் முதலியோரை வீண்வாதனு செய்பவர்களாக்கி, அதனால் உலகத்தவரை மயங்கச்செய்யும். வேறு பயன் இன்று. ஈசவரன் புறக்கருவிகளது துணையின்றிச் சங்கல்ப மாத்திரையானே உலகைத் தோற்றுவித்து கிருத்தி ஒடிக்குவன் என்பதாம்.

## மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதயரவுர்கள்

**ஸ்ரீ அருள். தியாகராஜா அவர்கள், கொழும்பு**

[பாராட்டு]

செந்தமிழ் நாடு செப்த தவத்தின் பயனுட் உதித்த, அந்தண சிகாமணியாகிய மகாமகோபாத்தியாய தாங்கினுத்திய கலாசிதி டாக்டர் உ. வே. சாமிநாதயருடைய புகழைக் தமிழு லக்ஸ் அறியாதவர் யார்? இவர் 1855-ம் ஆண்டு மார்ச்சஸ்டீ 6-ங் திகதி உத்தமதானபுரத்தில் தமிழ்வளம் பெருகவும், தமிழுக்கலை சிறக்கவும் திருவுவதாரம் செய்தார்கள். இவர் தந்தையாரின் பெயர் வேங்கடசுப்பையராகும். ஐயரவர்களுக்கு இவர் தந்தையார் வைத்த பெயர் வேங்கடராமன் என்பது. பின்பு இவர் வித்தியா குருவாகிய ஸ்ரீ மீனுட்சி சுந்தரம்பிள்ளையவர்கள், இவர் பின் தமிழன்னைக்குச் செய்யப்போகும் தொவ்டினை முன் நன்கூறிந்து போலும், இவர்களுக்குக் கும்பமுனிக்குத் தமிழிலக்கணம் உபதேசஞ்சு செய்த குமரவேனின் திருசாமாகிய சாமிநாதனென்ற பெயரை வைத்ததமுக்கரர்கள். ஸ்ரீ ஐயரவர்கள் தமிழில் படித்தறி யாத இலக்கிய இலக்கண நால்கள் இல்லையென்றே கூறலாம். ஆனாடியால் தமிழுக்கதையவமாகிய முருங்கிண் பெயரை இவருக்கு இட்டமைத்தது மிகவும் பொருத்தமுடையதேயாம். அந்தோ! இவர் சித்திரபாந்துவு சித்திரையீ 16 (28-4-42) யாமெல்லோரும் கைடாறுற்றுக் கலங்கும் வண்ணம் ஏம்மை விட்டகன்று இறைவன் திருவடியை அடைந்துவிட்டார்.

இவர், தமது இளம்பிராயத்திலேயே, நாலடியார், நன்ஜூல், சூடாமணிகண்டு முதலிய நால்களை நன்கு பயின்று மனனம் பண்ணித் தமது ஆசிரியரிடம் ஒப்புவித்தார்கள். பின்பு இவர்கள்

\*கொழும்பு (ரேஷனோ) வாசனாவில் 19.7.42.ல் பேசியது. அது மதியுடன் பிரசரிக்கப்படுகின்றது.

அக்காலத்தில் திருவாவடுதறை யர்தீன வித்துவானும், கவிச்சக்கர வர்த்தியுமாய் விளங்கிய மகாவித்துவான் ஸ்ரீ மீணுட்சிசுந்தரம் பின்னோ யவர்களிடத்தில், தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரி கை முதலிய இலக்கண நூல்களையும், பிறதூல்களையும் வரன்முறைப் படி பாடங்கெட்டு ஊக்கத்துடன் கற்றார்கள். இவ்வாறு நூல்களை இவர் நன்கு கற்ற பின்பு, கும்பகோணத்திலுள்ள கல்லூரியில், சிலகாலம் தமிழ்ப்பண்டிதராயிருந்து, பின் சென்னை இராசதானிக் கல்லூரியில் (Presidency College, Madras) பன்னாற்றுக்கணக்கான மாணவர்களுக்குத் தமிழ்க்கல்வியை அவர்கள் மனங்கொள்ளும் வண்ணம் ஊட்டி வந்தார்கள்.

அந்தக்காலத்திலே கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் தமிழ்வகுப்பு ஏனானஞ் செய்யப்பட்டு வந்தது. (இக்காலத்திலும் கூடச் சில இடங்களில் இது உண்டு) மாணவர்கள் தமிழ்ப்பண்டிதர் களைப் பரிசாங்கு செய்வது சகஜமாயிருந்தது. ஆனால் எங்கள் ஐயரவர்கள் விஷயத்தில் இவ்வகையான நிகழ்ச்சிகள் ஒருகாலத்திலும் நடந்ததில்லை. மாணவர்கள் ஐயரவர்களுடன் மிக்க மரியாதையோடும் அன்போடும் நடந்துகொள்ளுவார்கள். இப்போது பஸ்லாபிரக்கணக்கான தமிழ் மாணவர்கள் அவரைத் தமது பேராசிரியரென்று கூறுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் ஒருங்கடைகின்றார்கள்.

இவருக்கு இபற்கையிலேயே தமிழினிடத்து மிக்க பேரன்பு இருந்தது. ஒரு முறை இவர் தந்தையாரின் நண்பரெராருவர் ஸ்ரீ ஐயரவர்களைச் சுட்டிக்காட்டி “இவன் என்ன படிக்கிறேன்” என்று இவரின் தந்தைபாரை வினாசிறூர். அப்பொழுது இவர் தந்தையார் அதற்கு விடையாக “இவன் தமிழ் படிக்கிறேன்” என்று கூறினார். அப்பொழுது அந்த நண்பர் மிக்க ஆச்சரியத்துடன் “தமிழா படிக்கிறேன்! அரசு பாலையாகிய ஆங்கிலம் படித்தால் உயர்ந்த உத்தியோகம் எடுக்கலாம், பணம் சம்பாதிக்கலாம். இம் மைச் சிறப்படையலரம். தேவபராஜபாகிப சம்ஸ்கிருதத்தைப் படித்தால் வின்னாலுக வின்பத்தை யடையலாம். தமிழழுப் பயில்

வதனுல் என்ன நன்மை” என்று கூறி நூர் இதைக் கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்த ஜூபரவர்கள் “இம்ரூதன் கண்ணேட்ட மின்றிக் தயங்காது என் முன்னோ இப்படிச் சொல்கின்றுரே இவரப்போல் மனிதரும் உலகத்தில் உண்டு” என்று தமிழ்முடி கூறிக் கொண்டு நிருவாறு தமது மனத்தைச் சாந்திசெப்துகிடாண்டார்.

ஒருமுறை ஜூபரவர்கள் ‘தமிழ்சிடுதூது’ என்ற ஒர் சிற்ய பிரபந்த நூலை ஆராய்ந்துகொண்டு வரும்பொழுது 151 ஆம் கண்ணியரகிய

“இருங்தமிழே உன்னால் இருங்தேன் இமையோர்  
விருங்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்”

என்பது அவர்களை மிகவும் உருக்கிவிட்டது. அக் கண்ணி யானது எங்கள் பேராசிரியர் மனத்தைக் கசிபவைத்து மிகவும் உருகச்செப்தது. அக்கருக்கே தமிழ்முடைய கருத்தென்று தமிழுலகம் அறியவேண்டும் என்ற பேரவையாமானது அவர்கள்பால் எழு அது—

“இருங்தமிழே உன்னால் இருங்தேன் இமையோர்  
விருங்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்—இருங்த  
உதிப்பித்த பன்னால் ஒளிர அடியேன்  
பதிப்பிக்கவே கண்டகண் பார்”

என்ற வெண்பாவாக முகிழ்தத்து. அது இப்பொழுது தக்க யாகுப்பரஞி முகவுரையின் முதலிலே காணப்படும்.

இவர்கள் 1887-ம் ஆண்டிலே சொற்சவை, பொருட்சவை, காவியச்சவையுடையதும், மற்றுஞ் செங்கமிழ்நூல்களுக்கெல்லாம் உரையரணிபோன்ற தென்று புலவர்களாற் போற்றப்படும் சீவக சிங்தாமணி யென்னும் சைனநூலை மிக அரிதின்முயன்று பதிப்பித்தார்கள். 1889-ம் ஆண்டில் பத்துப்பாட்டு என்னுங் தன்னிகரில் வாத் தனிச் செங்கமிழ்ப் பெருநூலை வெளியிட்டார். 1892-ம் ஆண்டில் முத்தமிழ்ச்சவை தலும்பி மினிரும் நாடைக்காப்பியமாகிய சிலப்பதிகாரத்தை வெளியிட்டனர். 1894-ம் ஆண்டில் இவர்கள் அரும்பெருங் தமிழ்ப் பழு நாகரிக மாட்சியை இனிது விளக்கும்

நூலாகிய புறங்களும் வெளிப்படுத்தினர். மற்றும் பதிற்றுப் பத்து, பரிபாடல், ஐங்குறுநூறு முதலிய சங்கநூல்களையும் மணி மேகலை யென்னும் சிறந்த புக்க காவியத்தையும், இவைகளைத் தொடர்ந்து வெளியிட்டார்கள்.

பெருங்கதை, நம்பித்திருவிளைபாடற்புரரினம், நன்னூல் சங்கர நமச்சிவாயருரை, தக்கயாகப்பரணிலை, கொட்டையூர் சிவக் கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் முதலிய சிறுகாப்பிய நூல்களையும், பலபட்டடைச் சொக்கநாசரூலா, திருவாரூர்க்கோவை, திரு இலஞ்சி முருகன் உலர், கச்சி ஆனந்தரூத்திரேசர் வண்டுசீடு தூது முதலிய கோவை, உலா வென்னும் சிறு பிரபந்தங்களையும் மிகப் சிரியமுறையில் பதிப்பித்துள்ளார்கள். நல்லுரைக்கோவை, (நாலுபாகம்) உதயணன் சரித்திரச் சுருக்கந், மீனுட்சிசுந்தரம் பின்னொ சரித்திரம் 2 பாகம் முதலியன், இவர் இயற்றிய வசன நூல்களாகும். தமிழ் நாட்டில் சங்கநூற் பயிற்சிக்கும், பண்டைச் சரித்திரவரராய்ச்சிக்கும் ஸ்ரீ ஜயரவர்களே மூலகாரணமாவர்.

ஏறக்குறையச் சுற்று நாறு வருஷங்களுக்கு முன்னே ஏட்டுப் பிரதிகள் மிகக் அலங்கோலத்துடன் கிடந்தன. அதனால் தமிழ் நூல்களைப் படிப்பவர் தொகை மிக அருகிக்கொண்டே வந்தது. “பழைய பிரதிகளுட் பல இனி வழுப்படவேண்டு மென்பதற்கு இடமில்லாமற் பிழை பொதிந்து, அநேக வருடங்களாகத் தம்மைப் படிப்போரும் படிப்பிப்போரும் இல்லையென்பதையும், நூல்களைப் பெயர்த் தெழுதித் தொருத்து வைத்தலையே சிரதமாகக்கொண்ட சில புண்ணியசாலைகளாலேயே தாம் உருக்கொண்டிருத்தலையும் நன்கு புலப்படுத்தின. ஒன்றேருடெரன்று ஒவ்வாது பிறமுந்து குறைவற்றுப் பழுதுபட்டுப் பொருட்டெரட்சின்றுக் கிடந்த இப் பிரதிகளைப் பரிசோதித்த துன்பங்களை உள்ளுங்கால் உள்ளமுருகும்” - சிலப்பதிகார முகவை—

ஏட்டுச்சுவடிகளிலுள்ள குறையை முதன்முதல் நன்குணர்ந்த பெரியார் ஸ்ரீலக்ஷ்மி ஆறுமுகநவலரவர். அதனாலவர்கள் உலகப் பொது நூலென்று எல்லோராலும் போற்றப்படும் திருக்குறளை

யும், கோவைகளிற் சிறக்க நூலாகிய திருச்சிற்றுப்பலக்கோவையாறையும் அச்சிற் பதிப்பித்து உதவினார்கள். இவர்கள் அடிச்சுவட்டைப் பின்பற்றி ஸ்ரீ சி. வை. தாமோதரம்பிள்ளையவர்கள் தொல்காப்பியம், கலித்தொகை, இறையனார் களாகியில், வீரசோழி. யம், இலக்கணவிளக்கமீ முதலிய நூல்களைப் பதிப்பித்தார்கள். ஆனால் இவர்கள் தோடங்கிய வேலையை இறைவனானவன் ஸ்ரீ ஜூயரவர்களைக் கருவியாகக்கொண்டு முற்றுவித்திருக்கின்றன. திருக்கோவையார் முதற்பதிப்பில் இனிப் பதிப்பிக்கவேண்டிய நூல்கள் என்று குற்பிட்ட விடத்தில் சீவகசிந்தாமணி, புறானூறு, புறப்பொருள் வெண்பாமாலை, மணிமேகலை முதலிய நூல்களின் பெயரைக் காணவரம்.

ஜூயரவர்கள் ஓர் உண்மையான பதிப்பாசிரியர், சில பதிப்பாசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும், தங்கள் மனம்போன மாதிரிச் சந்தேஹும் அஞ்சாதபடி, மூலபரடத்தை மாற்றியும், தங்களுடைய மனம் போனமாதிரிப் புதிதாகச் சேர்த்தும், பிரதிபாடங்கள் பல இருப்பின் அவைகளை நீக்கியும் பதிப்பித்ததைக் கண்டிருக்கின்றேன். ஜூயரவர்கள் அப்படிச் செய்ததே கிடையாது. தாம் ஏட்டில் கண்டதையே நன்கு ஆராய்ந்தபின் வெளியிடுவார்கள். அதனைத் தம்முடைய விரதமாகக் கொண்டிருக்கின்றார்கள். உதாரணமாகச் சீவகசிந்தாமணி முகவுரையில் 8-ம் பக்கத்தில்,

“புராதனமான தமிழ் நூல்களும் உரைகளும் பண்டை வடிவங்குண்றுதிருத்தல் வேண்டுமென்பதே எனது நேரக்கமாதலின், பிரதிகளில் இல்லாதவற்றைக் கூட்டியும், உள்ளனவற்றை மாற்றியும் குறைத்தும் அஞ்சாது பதிப்பித்தேனல்லேன்; ஒருவகையாகப் பொருள் கொண்டு, பிரதிகளில் இருந்தவாறே பதிப்பித்தேன். யானுக ஒன்றான் செய்திலேன்” என்றும்,

பேருங்கதையின் முகவுரையில் 22-ம் பக்கத்தில் “பழையநூல்கள் பழையவடிவத்தினின்றும் வேறுபடாமலிருக்கவேண்டுவதே எனது முழுநேரக்கமாதலால் எவ்வளவு உழைக்கவேண்டுவதோ அவ்வளவு தூரம் உழைக்கு இப்பகிப்பு சிறைவேற்றப் பெற்றது. என்னையறி

யாமல் பிழைகள் பல நேர்க்கிருக்கலாம். அவைகள் நாளாடையில் திருத்தமடைதல் கூடும்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஸ்ரீ ஜெயரவர்களின் பதிப்பின் சிறப்பையும் உண்மையையும் கண்குவர்ந்தவராகிய பண்டிக. நாகை வேநாசலம்பிள்ளை யவர்கள் (இவர் இப்பொழுது மறைமலையடிகள் என்று அழைக்கப்படுவர்) ஜயருக்கு எழுதிய கடிதத்தின் ஓர்ப்புக்கி வருமாறு “.....உங்களைப்போல நஞ்ச செந்தமிழ் நூல்கட்டுப் பொறுமையோடு இவ்வளவு உழைப்பெடுத்துக்கொண்டு சிறப்புச் செய்ய வால்லார் எவர் உள்ளே என்பதை கிணையுக்கீதாறும், அக்கானாறு, நந்தினை, குறுந்தோகை முதலியணவுந் தங்கள் கையாற் பதிப்பிக்கப்படினல்லவோ கவின்பெறும் என்னும் மற்றுமோர் கிணைவும் உடனெழுாகிற கின்றது. எல்லாம் வல்ல ஆண்டவன் நூங்கள் வாயிலாகவே அங்கு நூல்களை வெளியிடுவிக்க வேண்டுமென்று அவனை இறைஞ்சிப் பரவுகின்றேன். பல்லாவரம் 28-11-1911.”

இவர் போதகாசிரியர், பதிப்பாசிரியர், நூலாசிரியரா யிருப் பதனேடுமையாது சிறந்த உரையாசிரியராயும் திகழுகின்றார். குறுந்தோகை என்னுஞ் சங்க அகப்பொருள் நூலிற்கு இவர் சிறந்ததோர் உரை இயற்றியிருக்கின்றார். சில பேர்த்தார்கள் இவரை இக்காலத்து நக்கினுர்க்கிணிப்பிரென்று கூறுவர். இவருக்கு மகாமீகாபாத்தியாய்ரென்னும்பட்டம் எங்கள் மன்னர்பிரானுமூம், தாக்கினுத்திய கலாநிதி யென்னும் பட்டம் கும்பகோண ஆதினத்தராநும், டக்டர் (Doctor) என்னுஞ் சிறந்த பட்டம் சென்னைப் பல்கலைக் கழக அற்ஞர் குழுவினாலும் வழங்கப்பட்டன. தென் மதுரைத் தமிழ்ச்சங்கத்தினர் 1925-ம் ஆண்டில் (5000) ரூபா ஐயாயிரம் அடங்கிய பொற்கிழி யென்று கொடுத்துக் கொள்வித்தார்கள்.

“பண்பெனப் படுவது பாடத்தின்தொழுகல்” எனக் கலித் தொகையில் கூறப்பட்ட நிதிமொழிக்கு ஜெயரவர்கள் ஓர் இலக்கியமாக அமைந்தவர்கள். இதனால் இவருக்கு, சமயம், சாக்கி, தொழில் என்பவற்றில் வேறுபாடுடைய பலப்பலர்களுடைய நட்புக்

கிடைத்தது. திருவாவடுதுறை ஆதினம், திருப்பனங்காள் ஆதினம், தருமபுர ஆதினம் முதலீय மடாதிபதிகளிடத்தில் அன்பு உடையவர். அவர்களால் பெரிதும் நன்குமதிக்கப் பெற்றுப் பலவகையான உதவிகளை அவர்களிடம் பெற்றவர். எமது ஈழுநாடாகிய இலங்கையிலிருள்ள ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் மருகராகிய வித்துவசிரோமணி பொன்னம்பலமிள்ளை, ஸேர் பொன் னம்பலம் ராமநாதனவர்களின் தலையனுராகிய போ. குமார சாமி முதலியார், சி. வை. தாமேரதாம்பிள்ளை, சிற். கைலாசபிள்ளை, டக்டர் கே. ஸ்ரீகாந்தா முதலியவர்களிடத்தில் அன்பாயிருந்தவர். அவர்களின் உதவியை ஒரேரவகையில் பெற்றவர். திருக்குறள், திருவரசகம், நாலடியார் முதலியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த போப் ஜூயர் (Dr. G. U. Pope) என்பவர் இவர்களின் முக்கிய நண்பராவர். அதனைப் புறானாற்றின் முகவுரையால் காண்க, பாரிஸ் (Paris) நகரிலிருள்ள ஜே. வின்சன் (J. Vinson) அவர்கள் ஜைருக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். பாரிஸ் நகரத்தின் பெரிய நூதனசாலையிலிருள்ள (Paris Museum) தமிழ்ச் சுவடிகளை ஆராய்த்து, சிலப்பதிகாரம், மணி மேகலை யென்னும் இரண்டு நூல்களும் இருப்பதாக அறிவித்தவர்.

அவ்வையில் சென்னைத் தேசாதிபதி (Governor of Madras) ரவிந்திரநாாக் தாகூர் (the late Dr. Rabendranath Tagore) அவர்களும் ஜூயரவர்களின் நல்திலையத்தைப் பார்க்கச் சென்றிருந்தார்கள். 1935-ம் ஆஸ்டு மார்ச்சே நெஞ்சிக்கி ஜூயரவர்களுடைய 80ம்துண்டு நிறைவுவிழா நடந்தது. அன்று சிறந்த மகம்மதிய கல்லூராகிய சேர். மகமத். உஸ்மான் (Sir. Mohamed Usman Sabib, Babadur) தலைமைவகைத்து ஜூயர் அவர்களைப் பாராட்டிப் பேசினார்கள். தமிழ் நாடெங்கும் அவ்விழாவானது கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டு அந்துரெல்லாம் சமுகமளித்துப் பாராட்டிப் பேசினார்கள். சமுகமளிக்க வசதியில்லாதவர்கள் உபசாரப் பத்திரங்களை அனுப்பியிருந்தார்கள்.

பல மகாநாடுகளிலும், ஆண்டுவிழாக் கூட்டங்களிலும், சங்கீத சபைகளிலும் ஜூயரவர்கள் தலைமைவகைத்தவர்கள். சிலர் நெறி

பிறமுந்து பேசினால், இவர் மனம் வருங்காமல் மிக நயமாகக் கண்டித்து முடிவுரை கூறுவார்கள். இவர் மற்றவர்களுடைய அரசாவுசியமான கண்டனங்களைப் பொருட்படுத்தாமாட்டார்கள். தரம் 'எடுத்த முயற்சியிலேயே தமது ஜக்கம் முழுவதையுஞ் சிக்தாதபடி செனுத்துவார்கள். எமக்குத் தெரியாத ஐபங்களை இவர்களுக்கு யாம் எழுதும்போது மிக்க பேரன்புடன் உடனை விடையளிப்பார்கள். எமக்கு இவ்வரப்போலத் திருப்திகரமாப் விடையளித்த பேர்த்துர்கள் தமிழ்சாட்டில் இல்லைவென்றே கூறலாம், ஒரு முறை நான்கு மாசங்களுக்கு முன்னே யான் எழுதிய கடிதத்திற்கு விடையளிக்கப் பின்திவிட்டார்கள். அப்பொழுது அவர்கள் எழுதியதாவது “எனது முதுமையின் தளர்ச்சியாலும், வேறுபல தடைகளாலும் உடன் பதில் எழுத முடியாததையிட்டு வருங்குகின்றேன்.” இவ்வாக்கியங்கள் அன்று என்மனத்தை உருக்கின. இன்றும் என் உள்ளத்தை உருக்கிக்கொண்டே யிருக்கின்றன.

அங்கோ! தமிழ்க்காவின் முதற் புதல்வர் பிரித்தார்! எம் கண்மணி பிரித்தார்! அவரை என்று இனிக் காண்போம்! எப்பொழுது காண்போம்! அவருடைய ஆன்மாவானது இறைவன் திருவுடியில் சாந்தியடையும்வண்ணம் யாமெல்லோரும் இறைவனைக்குதேவா மாக. தமிழ் மக்களாகிய எம்மிடத்தில் நன்றியற்றவென்னுங்குணமானது சிறப்பாக அமைந்திருக்கிறதென்று முதியோர்கள் பலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். அதையான் உண்மையென்றே நட்புகின்றேன். ஆனாடியால் இந்தியாவிலும் இலங்கையிலும் ஓள்ளுத்தமிழ்மக்களோல்லாம் ‘சங்கத்தமிழின் தலைமைப்புலவ’ ராகிய ஐயரவர்கள் தமிழ்க்குறும் நல்லுலகத்திற்குச் செய்த நன்றியை கிணவுகர்வதற்காக ஓர் பெருநிதி திரட்டி ஐயரவர்களின் உருவச்சிலை பொன்றை (Statue) நல்ல இடத்தில் கிறுவுவார்களாக.

## இறங்கற் பாக்கள்

I

நவாலியூர் ஸ்ரீ க. சோமசுந்தரப்புலவர் அவர்கள்

கன்னித்தண் டமிழ்க்கிழவா! கல்விபயி விளையோனே கற்று வல்லார் சென்னிக்கு மணிமுடியே! தமிழகத்தார் செய்தலமே திருவேலி யென்ற பண்ணிக்கொண் டாடுமிகைச் சாமிகா தப்பெயர்கொள் பாவ லோய்நி மண்ணிக்கு வலயமழுத் தமிழ்மொழியை மறந்தெங்கே மறைந்திட்ட டாயே.

அந்தணர்தங் குலக்கொழுக்கே! பேரறிஞர் விழிமணியே! யகலா நண்பர் சிங்கைதமகிழ் சுடர்விளக்கே! சிவாசிதியே! கற்பகமே! தேயாத் தொன்மைச் செங்கமிழ்தூற் களஞ்சியமே! யெமக்கினியார் வேறினியார் செப்பா யென்றே வங்கெவருங் கண்கலங்கச் சாமிகா தப்பெரியோய்! மறைந்திட்ட டாயே. 2

ஜயாண்டில் கண்ணுளில் ஆசிரிய னருளப்பெற் றன்று வைத்தே மெய்யாண்ட பொய்யுடலம் விடுமளவு முயிர்போல விரும்பிப் போற்றிக் கையாண்டு முத்தமிழின் கலையாண்டு தமிழ்மக்கள் கருத்தை யாண்ட மையாண்ட மங்கலதூண் மணியேடு தனிகிடக்க மறைந்திட்ட டாயே. 3

எங்காட்டு மொழிகளினும் முன்னுட்டு படிந்தமிழ்தூர் லேடு தேடித் தென்னுட்டி லெங்காஞ்சு திரிக்கெடுத்து வெளிகாட்டுஞ் செல்லா விப்போ திங்காட்டுப் புலவரிகடை யில்லையென்ப தினித்திரிக்கோ யாங்கள் வாடப் பொன்னுட்டுப் புலவரிகடைச் சாமிகா தப்புலவு! போவி னுயே. 4

தருவாய்த்த பொன்னுட்டுப் புலவரிகடைச் செங்கமிழ்தூர் தரித்த தொன்மை உருவாய்த்த ஏடுகள்கண் டுவகையொடு மெடுக்கக்கா லொழியா வுண்மைத் திருவாய்த்த சாமிகா தப்பெயர்கொள் சீராளா! திரும்பிக் கொண்டு வருவாயோ வங்கெமக்குத் தருவாயோ தமிழனங்கு மகிழு மாறே. 5

தேநூட்சி கொண்டுண்ண சுவுமிழும் மலர்போலச் சீடர் போற்றித் தாஞ்சுசி கொண்டுண்ணத் தமிழ்ப்புதுநால் நறவுபொழி தாவில் சீர்த்து மீனூட்சி சுந்தரன்றன வழிமுதலே! மிருங்கெடுத்து வினக்குக் கேயா வாஞ்சுட்சி கொஞ்சமதியே! சாமிகா தாவெங்கே மறைந்திட்ட டாயே. 6

அருந்தமிழே யுன்பொருட்டே யிங்வனுயிர் வரழ்கின்றே னமரார் காட்டு விருந்தமுத மீக்தாலும் வினழையென் நிருந்திடுங் விதியோ! அக்கோ! திருந்தமுத வாய்மொழிபு மறந்துகலைத் தீங்கமிழும் யாழும் கெஞ்சம் வருந்தமுதி ருடல்துறந்து விண்புகுந்தா யிதுவென்ன மாயங் தானே! 7

திருத்தக்க தேவர்சிங்தா மணிசூட்டிச் சேரனருள் சிலம்பு சூட்டிக் கருத்தக்க சாத்தார் மேகலையை யரைக் கஷசத்.துக் கவிகள் கூறும் உருத்தக்க தொகைக்கோவை பலபுனைக்கே யலங்களித்தா னுண்ணாம் கொந்து வருத்தக்க டற்படிய வெளையகன்று நென்ற தமிழ்த்தாய் வாழ்ந்துள்ளே. 8

உண்ணமதி மந்தராட்ட ருக்கமெனு மரவுபிணித் தோங்கு நன்றால் வெள்ளமதித் திடக்கொடிய விடமின்றி யெழுங்கதமிழ் முழுதோ? விண்ணேர் கன்னமதித் தானவரோ டுடன்கடைய விடத்தோடு கலர்து வந்த தென்றமுதோ? சிறந்ததெனச் சாமிகா தப்பெரியோய் செப்பி டாயே. 9

பத்தமைந்த குணக்குன்றே! பயன்மைந்த ஹாற்கடவே! பலரு மேத்துங் கொத்தமைந்த முத்தமிழின் கூறுமைந்த கல்வியெலாங் கொள்வோர் கொள்ள உத்தமதா னம்புரிந்த பெருவன்னால்! நீடியறந்த ஓரு மன்றேயு உத்தமதா னப்புரமென்றே ஒருங்குமெனி னுண்பெருமை யுரைப்பார் யாரோ, 10

— — —

## II

ஆசிரியர் ஸ்ரீ S. அடைக்கலமுத்து அவர்கள்  
வெள்பா

செல்லரித்தே ஏடுகளிற் சீரியுந்த செந்தமிழை  
அல்லும் பகலுநன் காராய்ந்து—சொல்லடுக்கி  
நன் னால்க ளாக்கிவைத்த ஞானமணி விளக்கை  
எந்தாளிற் காண்போ மினி.

### ஆசிரியப்பா

மலையினிற் ரேண்றிய மணிச்சூடர் போற்றமிழுக்  
கலையினை வளர்த்த காவல! வாழ்ந்துகம்  
யாறும் செல்லும் யாண்டுங் துய்த்த  
சீரிய தமிழ்த்தரய் சிறப்புற வெண்ணி  
மணியுஞ் சிலம்பு மேகலை மற்றும்  
அணியுஞ் சூட்டி அழகுற விளக்கினை;

அஃப்தோ,

ஏட்டி நூம் நாட்டிலு மெழிலுரு வழிந்து  
பாட்டிற் பிழைகள் பயனின்ற மல்கி  
உரையுங் கரைந்து ஊர்பேர் கரந்து  
பெருமை முற்றும்பிறழுக்கு நோப்பபட்டு  
இங்கள் வரையு மின்தமிழ் நிலைமை  
தேய்வதைக் கண்ட செந்தமிழ் அன்னை  
“மக்காள்! என்கண் மணிகளைப் போன்ற  
அரூம்பெறல் நால்கள் அழிவதை யுணரீர்  
பெரும்பணி புரியப் பிள்ளையெரன் நிலதோ? யாரிலை புரப்பர்” எனமிக வருந்திக்  
கவலைப் பெருக்கால் கண்ணோ ரூகுத்ததைக்  
கேட்டனை யன்றே! கிழைமயின் நற்பணி  
ஆரிய சங்ககயோ ட்ஜென்து கலந்து  
எண்பத் தேழு யரண்டும் புரிந்தனை;  
அதான்று,

சியெபாந் கிலைபேல் நிலையழிந் தூருகுவம்  
சங்கநால் பலவுங் தங்கநா லியாவு  
மங்கெக் கிடந்த மற்றள விலக்கண  
விலக்கிய நால்களும் எழுதுகோல் பிலிற்றுய  
இழுக்கில் வசன வின்தமிழ் நிதியுங்  
தூமணித் தமிழுக் கொன்று ஸ்ரவும் .  
நல்லா ரற்ஞர் நாவலர் சரிகையும்  
பார்த்தக மக்குப் பாகெனாத் திரட்டி  
அழிவில் கல்விச் செழுங்கி நல்கினை;  
நாம்செய்குறையோ? நாடுசெய்ந்வையோ?  
ஊனுடல் மறைத்தனை உவப்புடன் தமிழை  
வானுல கோர்க்கும் வழுத்துங் கருத்தோ? தேனமு கத்திசை சேர்சாமி நாத!  
குண்றுச் சீர்த்திக் குரவு!  
என்றுக் கொழுதுல கேத்துங்கின் னடியே.

## புத்தக விமரிசனம்

**ஸ்ரீ அரவிந்தரும் அவர்களும் யோகமும்**

[ஆசிரியர்: பி. கோதண்டராமன், எஷ். ஏ; பி. எல். வெளி யிடு: பி. ஜி. பால் அண்டு கம்பேணி, பிரான்சிஸ் ஜோஸப்புத்தெரு, ஜென்னை. 166 பக்கம். லிலை 10 அணு ]

“மகான் அரவிந்தரது வாழ்க்கை வரலாறு மிக்க ஆச்சரியமும் சிறப்பும் உடையதாக விளக்கின்றது. அதனை எளிய கடையில் இவ்வாசிரியர் எழுதியிருக்கின்றார். அரவிந்தருடைய யோகமுறைகளையும் உபதேசங்களையும் வெளியிடும் அதிகாரம் ஒன்று தனியே தீப்புத்தகத்தில் உள்ளது; அதிற் கண்ட விஷயங்கள் பன்முறை படித்து மனங்கொள்கிறியனவாகும்.”

இது மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிகாலைதயரவர்கள் 1939ல் இப்புத்தகத்தின் முதற்பதிப்புக்கு அளித்த நூன்முகத்தில் கூறியிருப்பது. அதனைக்கொண்டே யாம் இந்தூவின் கடையையும் சிறப்பையும், இந்தூந்துப் பொருளாசிய மகான் அரவிந்த யோகிகளது தனிவிலையான உயர்ந்த தத்துவங்களையும்பற்றி ஓரளவுக்குத் தெரிக்குதொள்ளலாம்.

இரண்டாம் பதிப்பாசிய இப்புத்தகத்தில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்தியாயக்ஞக்கும் அவற்றின் பிரிவுகளுக்கும் ஏற்ற தலைப்புக்கள் கொடுத்திருப்பது படிப்பவர்களுக்கு உதவியாயும் ஊக்கமளிப்பதாயும் இருக்கிறது. முதற்பாகத்தில் ஸ்ரீ அரவிந்தரின் பிறப்பு, வஸர்ப்பு, நாட்டுப்பணிக்கு ஆயத்தமாதல், கடேசி இயக்கம், அலிபூர் வழக்கும் சிறை வாசமும், சிறையிற் பெற்ற பேரானுபவங்கள், தேசிய சேவை, புதுவை வாசம் ஆகிய அவரது வாழ்க்கை வரலாறு சொல்லப்பட்டுள்ளது. இரண்டாம் அத்தியாயத்தில், ஸ்ரீ அரவிந்தர் தம் மனைவியாருக்கு எழுதிய மூன்று கடிதங்களுக்கு சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றில், தம்முடிகளுக்குன் இருக்கவேண்டிய மன ஒற்றுமை, ஆன்ம ஒற்றுமைகளைப்பற்றிய உருக்கமான உரைகள் பொங்கியெழுங்குது வழிதலையும், தியாகங்னர்க்கிடியும் மனபதைக்குருகும் அருள்வெள்ளமும் பெருக்கெடுத்துப் பாய்தலையுங்களெடு உருகாத கெஞ்சம் ஒன்று இருக்காது. இருந்தால் அது கல்லுத்தான்.

இரண்டாம் பாகத்தில், ஸ்ரீ அரவிந்த யோகம், புதுவையில் அமைக்குதுள்ள அரவிந்த ஆச்சிரம், அதன் அமைப்பும் சிர்வாகமும் ஆதியன காணப்படும்.

“ஸ்ரீ அரவிந்த ஆச்சிரமமானது ஸ்ரீ அரவிந்தரின் யோக வழியின் மூலமாக, பூரண தெய்வ வாழ்க்கையை அடைவதற்கு ஏற்பட்ட ஒரு அத்தியாத்ம பயிற்சிக்கூடமேயாகும்”.

புத்தகம் அழகுற அச்சிட்டி ஸ்ரீ அரவிந்தயோகிகள் உருவப்படத் துடன் மிளிர்வது. தெளிவான எளியங்கடையில் இயன்ற இப் புத்தகம் படிக்கப் படிக்க மேலும் விடாமற் படிக்கலாம்போலத் தோற்றுகின்றது.

தி. ச.

— — —

விளிலிபாரதம்: அருச்சுள்ள தவநிலைச் சருக்கம், உரையுடன் .

[உரையாசிரியர்: பண்டிதர் ஸ்ரீ ம. க. வே. திருஞானசம்பந்தப் பிள்ளை அவர்கள்; வேளியீடு: ஸ்ரீ சே. சிவகுரு, இந்துசாதனக் கந்தோர், யாழ்ப்பாணம். விலை 85 சதம்.]

வில்லிபுத்தூரர் செய்த பாரதத்தில் ஆரணிய பருவத்து அருச்சுள்ள தவநிலைச் சருக்கம் ஒரு சிறந்த பகுதி. அருச்சுள்ள சிவபெருமானைக் குறித்து அரிய தவங்கெய்து அவரிடம் வரம்பெற்ற வரலாற்றைக் கூறுவது. இச்சருக்கத்துக்கு இதுகாறும் உரையில்லாதிருந்தது. இப்போது பண்டிதர் திருஞானசம்பந்தப்பிள்ளை அவர்கள் இச்சருக்கத்துள்ள 170 செய்யுட்களுக்கும் பதவரை விசேஷமாக, இலக்கணக் குறிப்பு என்பவற்றுடன் நூலாசிரியர் வரலாறு முதலியனவுஞ் சேர்த்து இதனை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பண்டிதர் சிவர்கள் இதற்குமுன் எழுதி வெளிப்படுத்திய நூலுரைகளைச் சுலபத்து இன்புற்ற தமிழுலகிற்கு இந்துலூரையின் எண்களைப் பற்றி அதிகம் எடுத்துரைக்கத் தேவையில்லை. 1943-ம் ஆண்டில் எஸ். எஸ். வி. (S. S. C.) ப்பரீட்சைக்குப் பாடமாக விதிக்கப்பட்டுள்ளது அருச்சுள்ள தவநிலைச்சருக்கம். இப்பரீட்சைக்குப் படிக்கும் மாணவர்களுக்கு இவ்வுரை நூல் மிக்க துணைபுரிவதாகும். ஆசிரியர் உதவியின்றியே மாணவர் இவ்வுரையின் மூலம் பாட்டின் கருத்தை கண்கு விளக்கிக்கொள்ளலாம். கலாசாலை மாணவர்க்கு மாத்திரமன்றி, தமிழ் இலக்கியம் பயிலும் ஏனையோர்க்கும் இது மிக்க பயனளிப்பது என்பதைத் தமிழுலகிற்குத் தெரியப்படுத்துகின்றோம்.

வை, ரா. ச.

— — —

### கலாவளி

இஃது யாழ்ப்பாணம் ஸ்டான்லி அரசினர் மத்தியகலாசாலைக் கலா சங்க வெளியீடு. சித்திரை, ஆவணி, சௌ மாதங்களில் வெளிவருவது. இச் சித்திரை மாதத்து இதழ் கண்கவர் வணப்பினதாய்க் கலாசாலை இலக்கின பதித்த முகப்புடன் துவங்குகின்றது.

“கணிதவும் ஞானமும் கைவிளைக் கம்மமும்  
பணியியற் பாற்படும் பாடவகைகளும்

.....

.....

புத்தம் புதுமுறை போற்றும்  
மத்திய கலைங்கை மாண்புது மரபே.”

என இக் கலாசாலையின் நோக்கங்களைத் தெரிவிக்க, தலைமை ஆசிரியர் ஆசிரியத்தால் ஆசிக்கின்றார்.

இவ்விதமின் நடிகாய்கமாகவும் சிரோமணியாகவும் சின்று துவங்குவது “உலகபுராணம்” என்னும் உயர்தனிச் சிறப்பு வாய்க்கூட கட்டுரை. தமிழரது காகரிகம் மிக்க பழைய வாய்க்கூடது என்பது அதன் உள்ளுறைப் பொருள். கட்டுரையாசிரியர் ஹீ. சுவாமி விபுலாந்தர் அவர்கள் என்றால், பின் வேறு சொல்லவேண்டியதென்ன!

~~~~~

### யாழ்ப்பாணம்

ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்கம்  
1942.ம் ஆடு நடத்திய பரீக்கைகளில் சித்திபெற்ற  
பரீக்கூர்த்திகளின் பெயர் முதலியன

~~~

### சம்ஸ்கிருத பரீக்கை

பள்ளி தரி

இரண்டாவது வகுப்பு

சட்டங்கள்.

144 சபாபதிஜூயர் பஞ்சாகூரசர்மா, காவியபாடசாலை, திருக்கல்வேலி

பால பண்டிதரி

முன்னுவது வகுப்பு

145 கார்த்திகேச தமிழப்பள்ளை, காவியபாடசாலை, திருக்கல்வேலி, யாழ்ப்,

### தமிழ்ப் பரிகை

பள்ளிதார்

முன்றுவது வருப்பு

- 1 சங்கரப்பின் ஜோ இராமச்சந்திரன், செங்குந்தார்வீதி, நல்லூர், யாழ்ப்.
- 2 கதிரேசு மயில்வாதனம், "கயிலைவாசம்" வட்டுக்கோட்டை

நூல்சிந்தி

- 4 விநாயகமூர்த்தி நவரத்தினம், அம்மன்கோவிலடி, மண்ணட்டீவு, 2.ம் பாடவகையில் நானம்

பால பள்ளிதார்

முன்றுவது வருப்பு

- 12 சரவணமூத்து சுப்பிரமணியம், நடேசன் காவியபாடசாலை, திருக்கல்.
- 32 வேலாயுதர் கந்தையா, ஆச்சுவேவி தெற்கு, அச்சுவேவி
- 34 வீரசிங்கம் கதிரவேலு, சிவியாதெரு, யாழ்ப்பாணம் .
- 35 பசுபதி கணபதி, அனலைதீவு, ஊர்காவற்றுறை
- 38 சாமுவேல் வல்லிபுரம் கந்தையா, மிஷன் பாடசாலை, புத்தூர்
- 39 கந்தையா சுப்பிரமணியம், சரவணை, வேலைனை
- 40 வ. தெய்வேங்கிரன் ஆறுமுகம் 3.ம் மைல், கல்வியங்காடு, யாழ்ப்.
- 50 வல்லிபுரம் சுப்பிரமணியம், சங்கத்தாஜை சைவ விதி. சாவகச்சேரி
- 52 பொன்னையா கந்தையனுர், " "
- 54 சின்னையா ருமாரசாமி, " "
- 58 சின்னத்தம்பி ஆறுமுகம், கணேசனித்திபாசாலை, புக்குடிதீவு.
- 59 சரவணை சுப்பிரமணியம், மங்குதில், கொட்டகாமம்
- 65 இலகுப்பின் ஜோ கந்தையா கந்தசாமி, இனுவில் கீழக்கு, சன்னுகம்
- 67 அருணசலம் சரவணமூத்து, அளவெட்டி வடக்கு, சன்னுகம்
- 68 கணபதியார் சோமவிங்கம், அராவி வடக்கு, வட்டுக்கோட்டை
- 69 மாப்பாணர் அப்புக்குட்டி, கட்டுவன், தெல்விப்பழை
- 71 கார்த்திகேசு மாணிக்கம், சிவன்கோவிலடி வட்டுக்கோட்டை
- 75 ஆறுமுகம் கதிர்காமத்தம்பி, வல்வெட்டி, வல்வெட்டாத்துறை
- 76 வி. கணபதிப்பின் ஜோ, புற்றை, புலோவி தெற்கு, பருத்தித்துறை
- 77 முருகுப்பின் ஜோ மயில்வாகனம், அல்வாய் தெற்கு, பருத்தித்துறை
- 78 ந. கதிரமலைச் செல்லத்துறை, அல்வாய் தெற்கு, பருத்தித்துறை
- 80 க. சின்னத்தம்பி சதாசிவம் அல்வாய் தெற்கு பருத்தித்துறை.
- 81 முருகேசு சின்னத்தம்பி; அல்வாய் தெற்கு, பருத்தித்துறை
- 84 தமிழ்ப்பின் ஜோ கிட்டணன், மாப்புலவு, வதிரி, சரவெட்டி
- 85 முருகேசு கணபதிப்பின் ஜோ, நடேசன் காவியபாடசாலை, திருநெல்.

- 87 வல்லிபுரம் நாகவிங்கம், 'தமிழகம்' புலோவி தெற்கு, பருத்தித்துறை  
 88 சந்திரசேகரம் சின்னாத்துறை " "  
 89 கங்கையா வைரவிப்பிள்ளை " "  
 91 விநாசித்தம்பி சௌநித்தம்பி (கங்கையா, சிவானாந்தவித்தியாலயம் மட்டக்களப்பு  
 97 தம்பானிலை சந்திரசேகரம்பிள்ளை, ஆரைப்பத்தை, மட்டக்களப்பு

மிரவேசம்

### இரண்டாவது மிகுப்பு

- 120 தம்பையா சுப்பிரமணியம், வினிசிட்டி, தெல்லிப்பழை  
 ஸுவருவது வருப்பு

- 107 வைரமுத்து நானையா, கல்லதி-உப்போடை, மட்டக்களப்பு  
 109 ஸ்ரீமதி தம்பையா ஆனந்தமலர், கரவெட்டி கிழக்கு, கரவெட்டி  
 113 ஸ்ரீமதி சின்னாத்தம்பி வள்ளியம்மை, கட்டடவேலி, கரவெட்டி  
 114 சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம், வரணி. இடைக்குறிச்சி, கொட்டகா.  
 115 கணபதிப்பிள்ளை வீரகத்திப்பிள்ளை, 'தமிழகம்' பருத்தித்துறை  
 121 தாழோதரம்பிள்ளை ஆறுமுகம், கயந்தப்பை, தெல்லிப்பழை  
 124 ஜூயாத்துறை இராசரத்தினம், அம்பனை, சன்னுகம்மேற்கு, சன்னுகம்  
 127 சின்னையா பூதப்பிள்ளை, ஏழாலை வடக்கு, சன்னுகம்  
 139 கதிரவேலு ஆறுமுகம், மூளாய்தெற்கு சுளிபுரம், யாழ்ப்பாணம்  
 140 கங்கையா வைத்தியாதர், அராவிதெற்கு, வட்டுக்கோட்டை

குறிப்பு: பண்டித, பாலபண்டித பரீக்ஷைகளில், பரீக்ஷார்த்திகள் அடைந்த தகுதி போதியளவு உயர்ச்சி யுருமையால், இவ்வருடத்தில் எப்பரிசிலும் வழங்குமாறில்லை.

மிரவேசபரீக்ஷைகில், 120-ம் இலக்க—தம்பையா சுப்பிரமணியம் என்பவர் (1) கல்வயல் சைவ. வித், தலைமை ஆசிரியர் ஸ்ரீ கா. இராமுப்பிள்ளையவர்களால் பொதுத் திறமைக்காக வழங்கப்படும் 15 ரூபா பெறு மதியான புத்தகப் பரிசிலும், (2) யாழ்ப்பாணம் வழக்கறிஞர் ஸ்ரீ க. ஜூயாத்துறையவர்களால் இலக்கண பாடவகையில் திறமைக்காக வழங்கப்படும் 10 ரூபாப் பரிசிலும் பெறுதற்கு உரியர்.

பண்டித பரீக்ஷைக்கு (தமிழ் 4 + 1 சம்) ஜவரும், பாலபண்டித பரீக்ஷைக்கு (தமிழ் 67 + சம் 1) அறுபத்தெட்டேப் பேரும், மிரவேச பரீக்ஷைக்கு 35 பேருங் தோற்றினர். எல்லாப் பரீக்ஷைகளுக்கும் வின் ணப்பித்தவர் தொகை 150.

யா. ஆ. தி. பா. சங்கம்.

1942-ம் ஆண் பரிட்சைப் பாடங்களைப்  
பரிட்சித்துதவிய பரிகஷகர்களின் பெயர்.

- 1 ஸ்ரீ சுவாமி விடுலாந்தர் அவர்கள்
- 2 ராவ்சாஹிப், ஸ்ரீ S. வையாபுரிப்ளீன் அவர்கள், B. A. B. L., சென்னை சர்வகலாசாலைத் தமிழராய்ச்சிக்குழக்தலைவர், சென்னை
- 3 வித்தவான், ஸ்ரீ V. வேங்கடராஜாஷு ரெட்டியார் அவர்கள், தமிழ் விரிவுரையாளர் சென்னை சர்வகலாசாலை; சென்னை
- 4 மகாமகோபாத்தியாய, முதுபெரும் புலவர், பண்டிதமணி ஸ்ரீ மு. கதிரேசுச் செட்டியார் அவர்கள், மகிபாலன்பா:டி
- 5 பண்டகர் ஸ்ரீ L. P. K. R. இராமநாதன் செட்டியார் அவர்கள், தலைமைத் தமிழ்ப் பண்டகர், அண்ணுமலை சர்வகலாசாலை
- 6 வித்தவான், ஸ்ரீ சி. கணேசாசபர் அவர்கள், தெல்லிப்பழை
- 7 நவாலியூர் ஸ்ரீ க. சோமசுந்தரப்புலவர் அவர்கள், மாணிப்பாய்
- 8 ஸ்ரீ சுவாமி ருத்திரகோஉசவரர் அவர்கள், யாழ்ப்பாணம்.
- 9 The Rev. Father S. ஞானப்பிரகாசர் O. M. I. அவர்கள், நல்லூர்
- 10 Dr. K. கணபதிப்ளீன் அவர்கள், தமிழ் விரிவுரையாளர், இலங்கை சர்வகலாசாலை, கொழும்பு
- 11 முதுதமிழ்ப் புலவர், பண்டகர் ஸ்ரீ மு. நல்லதம்பி அவர்கள், கொழும்பு
- 12 பண்டகர் ஸ்ரீ சி. கண்பதிப்ளீன் அவர்கள், திருநெல்வேலி
- 13 பண்டகை ஸ்ரீமதி த. பாலாராமைக அவர்கள், புலோவி
- 14 வித்தவான், ஸ்ரீ க. முருகேசுப்ளீன் அவர்கள், புலோவி
- 15 வித்தவான், ஸ்ரீ ந. சுப்பையன்ப்ளீன் அவர்கள், வண்ணுர்பண்ணை
- 16 பண்டகர் ஸ்ரீ கா. பொ. இரத்தினம் அவர்கள், (B. O. L. சென்னை), கோப்பாய்
- 17 பண்டகர் ஸ்ரீ S. இராமசாமி அவர்கள், இடைக்காடு
- 18 பண்டகர் ஸ்ரீ க. கந்தையா அவர்கள் கோப்பாய்
- 19 பண்டகர் ஸ்ரீ சோ. பாலசுப்பிரமணியம் அவர்கள், கோப்பாய்
- 20 பண்டகர் ஸ்ரீ க. நடராசா அவர்கள், கோப்பாய்
- 21 பண்டகர் ஸ்ரீ சௌ. நடராசர் அவர்கள், சுனிபுரம்
- 22 பண்டகர் ஸ்ரீ A. ஜோசேவ் அவர்கள், கொழும்புத்துறை
- 23 வியாகரணமுஹோபாத்தியாய ஸ்ரீ வை. இராமசுவாமிசர்மா அவர்கள், யாழ்ப்பாணம்
- 24 வியாகரணக்ரோமணி, ஸ்ரீ கி. திதாராமசாஸ்திரிகள் அவர்கள், சுனிபு. வேதங்காரத, ஸ்ரீ P. V. சிதம்பரசாஸ்திரிகள் அவர்கள், திருநெல்வேலி
- 25 வியாகரண சிரோமணி, ஸ்ரீ P. S. சுப்பிரமணியசாஸ்திரிகள் அவர்கள் திருச்சி
- 26 வியாகரண சிரோமணி ஸ்ரீ K. மஹாதேவ சாஸ்திரிகள் அவர்கள், திருச்சி
- 27 வியாகரண-சாஹித்ய-தர்க்க-வேதாந்த சிரோமணி ஸ்ரீ. K. மஹாதேவ
- 28 ஸ்ரீ தி. சதாசிவ ஜயர், யாழ்ப்பாணம்.

## ஆசிரியர் குறிப்புக்கள்.

தமிழ்ப் பெரும் பொழில் எடுவன் ஒவ்கிவளர்ந்து படர்ந்து நின்ற பெரும் பயனும் அடிகும் சிழுவுங் தந்த விளக்கிய தொன்மாம் சாம்ந்து மறைந்தது. அது நின்ற இடம் வீணியாகிச் சோபையற்றுக் கிடக்கின்றது. மரம் நின்ற நாளில் அஷனை யடுத்து வாழ்ந்த பறைவைகள் புகவிடம் இழந்து கலங்கித் தவிப்பவாயின். மகாமகோபாத்தியாய், தாக்கி ஞாத்திய கவாளித் டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் பிறவால் தமிழகம்



Dr. U. Ve. சாமிநாதையர்

அடைந்துள்ள கல்டம் அளவிடற்கரியது. 1855-ம் ஆண்டில் உத்தமதான புரத்தில் மூளைத்தெழுந்த இந்தத் தமிழ் இளஞாயிறு காலைப் பனி, முகில் என்பவற்றின் மறைப்பினின்று நீங்கிப் படிப்படியாய் மேலெழுந்து தமிழ் வான் முகட்டை அடைந்து கடந்த ஜம்பது மாண்டுகளுக்கு மேலாகத் தமிழகம் எங்கனும் தமிழ்க்கலைக் கதிர்களை வீசித் தமிழ்ப்பயிர் செழித்து ஓங்கி வளர்ந்து பயனுதவச்செய்து விண்றது. இருங் செழித்த மூலைகளில் மறைப்புண்டு கிடக்க தமிழ்க்கலைச் செல்வங்களைத் தன் ஒளிக்கரத்தால் வெளிப்படுத்தி அவற்றைத் தமிழ் மக்கள் மீண்டும் அடைந்து அனுபவிக்கும் படி உதவியது. இவ்வாறு உக்கிரமாகச் சொலித்து விளக்கிய பழங்குடியினர் முதிர்க்கு கனிக்கு சுதாவை பழுத்துப் புதிய தீங்கமிழ்த் தண்ணீரியாக இன்று தமிழகத்தைக் கனிக்குப்புறச் செய்து 1942 (28-4-42)இல் மறைவதாயிற்று. டாக்டர் சாமிநாதையரவர்கள் மக்களது முகக்கண்ணுக்குத் தோற்றுது மறைந்தனர் எனினும், தமிழ்க் கல்வியாளர் ஒவ்வொரு வர் அக்கண்ணுக்குஞ் தோற்றமளித்துக்கொண்டே இருப்பர்; மேலும் ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு சாமிநாதையராகவு மிருங்து விளங்குவார்.

19-ம் நூற்றுண்டின் பிற்பகுதியும் 20-ம் நூற்றுண்டின் மூல்பகுதியுமாகிய காலத்துத் தமிழுலக்கிய வரலாறு எழுதும் சரித்திர நூலாசிரியர்கள் இக்காலத்தைச் சாமிதையர் காலம் என்றே பெயரிட்டுத் தம் நூலின் ஒரு பகுதி யாக வகுத்து வைப்பர் என்பது விச்சயம்.

தமிழ்க்கலை வளர்ச்சிக்காக எங்கெங்கு முயற்சிகள் கடக்கின்றனவோ அங்கங்கெல்லாம் தமிழாலியன்ற உதவியைச் சலிப்பின்றிச் செய்யும் உயர் தனிப் பண்புவாய்ந்தவர் டாக்டர் சாமிகாசதையர் அவர்கள். மாற்பானம் ஜூரியதிராவிட பாஷாபிலிருத்திச்சங்கப் பரீஷங்காளில் பரீஷகராக இருந்து பெருங்குளை புரிந்தவர்கள். எம் ‘கலாந்தியை’த் தொடங்கிய காலத்தில் இம்முயற்சியைப்பற்றி இவர்களுக்கு அறிவித்து அதற்கு ஒரு வாழ்த்துப்பா இயற்றி உதவாறு வேண்டியேனும். அங்காளில் இவர்கள் கோய்வாய்ப் பட்டுப் படுக்கையாயிருந்தார்கள். எனினும் உடனே மறுமொழி எழுதித் தாம் இருக்கும் நிலையில் பாவியற்ற முடியவில்லை என்று சொல்லிப் பின் வரும் வாழ்த்துரையை அனுப்பினார்கள். அது வருமாறு:—

‘தியாகாச விலாசம்’

1—4—42.

“ஆசிரியதிராவிட பாஷாபிலிருத்திச்சங்கந்ததுச் சார்பில் ‘கலாந்தி’ என்னும் பெயர்கொண்ட பத்திரிகை யொன்றை வெளியிடக் கருதி யிருப்பது தெரிந்து மிக்க சந்தோஷமடைகிறேன்.

மேற்படி பத்திரிகை எல்லாவகையிலும் சிறப்புற்று விருத்தி யடையும்படி செய்வித்தருஞும்வண்ணம் ஸ்ரீ ஆனந்தநடராசரைச் சிக்கிக்கின்றேன்”

அரைநூற்றுண்டுகளுக்கு மேலாகத் தமிழுக்கும் தமிழுலகிற்கும் அரும் பெருக் தமிழ்த் தொண்டு ஆற்றி இறைவன் திருவதிநிழலை அடைந்த “தமிழ்த் தாத்தா”வின் ஞாபகம் என்றும் நின்று நிலவும்வண்ணம் ஏற்பன செய்தல் தமிழ்மக்கள் கடனென்பது.

முதலெலும்புவர், பண்டிதமணி ஸ்ரீ மு. கதிரேசுச் செட்டியார் அவர்கள் பெயர் தமிழுலகில் நன்கு அறியப்பட்டதொன்று. அவர்களது குணப்பண்பும் கல்விப் பெருக்கமும், இருமொழி வண்மையும், இனையற்ற வாக்கு வல்லபரும், நூலியற்றும் புலமையும் நுண்மா

**புதிய கா** அனுமதிபுல மாண்பும் என்றின்ன உயர் கலங்க ஜெல் மகோபாத்தியாயர் லாம் தமிழகம் அறிந்து அனுபவித்து இன்புரு நின்றது.

இவர்களது அறுபதாம் ஆண்டு நிறைவுவிழா நிகழ்ச் சியைப்பற்றிய குறிப்பும், விரிவான பாராட்டுரையும், இவர்களது உருவப்படமும் நமது “கலாந்தி” (சித்திரைமாத) முதலாம் கத்திரில் வெளி வந்திருப்பதை கேயர்கள் பார்த்து இன்புற்றிருப்பார்கள். எம் பண்டித.

மணியாரது அரும்பெரும் புலமையையுங் தமிழ்த் தொண்டினையும் வியக்கு சன்னு மதித்து நம் மன்னர்பிரானது பிறந்த தின கௌவமாக மகாமகோ பாத்தியாயர் என்னும் சிறப்புப் பட்டம் இந்திய அரசினால் இலக்கு வழங்கப்பட்டமை குறித்து யாம் பெரிதும் மகிழ்வதுகின்றேம். மகாமகோ பாத்தியாய, பண்டிதமணி ஸ்ரீ கலோசேசு செட்டியார் அவர்கள் உடல்களை குன்றுது பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்து இருமீழித் தொண்டும் புரிந்து விளங்கும்வண்ணம் இறைவன் அருள் செய்வானாக.

---

இலங்கைச் சர்வகலாசாலை இந்தமாதம் முதலாங்கேதி (1-7-42) உதய மாயிற்று. இப் பல்கலைக்கழகம் நிறுவப்பெற்றத் தொழில் செய்யத் தொடக்குவதாகிய பூர்வாங்கமான திறப்பு கிடத்துக்கி 14.7.42இல் அதிக ஆடம்பரமின்றி அரங்கேறுவதாயிற்று. இச் சர்வகலா

**இலங்கைச் சர்வகலாசாலை** மேன்மை தக்க தேசாதிபதி (கவர்னர்) அவர்கள், அத்தியட்சர் ஆவர்; டாக்டர் ஐ. ஜெக்கின்க்ஸ் அவர்கள் உப + அத்தியட்சர் ஆக இப்போது பணி யாற்றுபவர். இச்சர்வகலாசாலையின் நிர்வாக அமைப்பு, (1) சர்வகலாசாலைச் சகிகம் (Council), மன்றம் (Court), கழகம் (Senate), நிர்வாகசபை (Syndicate) என்னும் அங்கங்களை உடையதாகும். சர்வகலாசாலை மன்றம் 100 அங்கத்தவரைக் கொண்டிருக்கும். கீழேத் தேசப் பாஷாபி விருத்திச் சங்கங்கள் தம் அங்கத்தவருள் இருவரைத் தெரிந்து இம் மன்றத் தூக்கு அனுப்பும் உரிமையுடையன. அங்கங்மே யா. ஆ. தி. பாஷாபி விருத்திச் சங்கமும் ஸ்ரீ. ச. கடேசன், ஸ்ரீ. தி சதாசிவஜயர் என்னும் இருவரைத் தெரிவிசெய்திருக்கிறது. 50 வருடங்களுக்கு முன்னதாகவே ஸேர். பொ. அருணசலம் துறையவர்கள் மனத்தில் முதன்முதல் உற்பத்தி யான இச் சர்வகலாசாலைக் கனவு இப்போது நனவில் உருவெடுத்து நிறுவப்பெற்று விளங்குவது தமிழ் மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருவதாகும்.

---

இவ்வாண்டு ஆகஸ்டூ 1, 2, 3, தேதிகளில் (ஆடி 17, 18, 19) முறையே இயல், இசை, நடநடம் என மூன்று மகாநாடுகள் முதலமிழ் மகாநாட்டென மதுரையம்பதியில் ஸ்ரீ மீனுட்சியம்மன்கோயில் முத்தமிழ் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பாக நடத்த மகாநாட்டு மகாநாடு வரவேற்புக் கழகத்தார் ஏற்பாடு செய்து வருகின்றார்கள் என அறியலானேம். ஸ்ரீ சுவாமி விபுலாந்த அடிகள் அவர்கள் இயல்தமிழ்மகாநாட்டில் தலைமைவசிப்பார்கள்.

---

THE JAFFNA  
ORIENTAL STUDIES SOCIETY  
ESTABLISHED 1921.

OFFICE - BEARERS—1942.

*Patron:*

H. E. THE GOVERNOR OF CEYLON.

*President:*

THE DIRECTOR OF EDUCATION.

*Vice-Presidents:*

SRI S. NATESAN, B. A., B. L., F. R. E. S., M. S. C.  
THE REV. FATHER S. GNANAPRAGASAR, O. M. I.

MUDALIAR SRI S. CANDIAH,

Retired Supervisor of Vern. Education.

*Secretary:*

The District Inspector of Schools (Tamil)  
( J. T. SADASIVA IYER.)

*Assistant Secretary:*

SRI V. KADIRAVELU, Inspector of Schools.

*Treasurer:*

SRI N. ARULPRAGASAM, Inspector of Schools.

*Committee:*

SRI V. NAGALINGAM, Proctor S. C.

MAHOPADHYAYA SRI V. RAMASWAMY SARMA

PANDITAR SRI S. KANAPATHIPPILLAI

SRI K. AIYADURAI, Proctor S. C.

SRI J. C. AMARASINGAM, B. A.

SRI A. CUMARASWAMY, M. A., BAR-AT-LAW.

SRI DR. K. SIVAPRAGASAM, M. Sc.

SRI A. R. SHANMUGA RATNAM, B. Sc.

# KALĀ NIDHI

A QUARTERLY JOURNAL  
OF  
THE JAFFNA ORIENTAL STUDIES SOCIETY

*Copies to be had of:—*

J. T. SADASIVA IYER,  
SECRETARY,  
THE JAFFNA ORIENTAL STUDIES SOCIETY,  
JAFFNA: CEYLON.

Annual Subscription: 2 Rs.  
Single Copy: 50 Cts. or 8 As.

---

Printed at the SAIVA PRAKASA PRESS, Vannarponnai, Jaffna  
and published by J. T. SADASIVA IYER, Secy. & District  
Inspector of Schools, Jaffna, for The Jaffna  
Oriental Studies Society, on 31—7—42.